வாழ்க செங்குந்தர்! உ வெல்க செங்குந்தம்!!

தென்னிந்திய செங்குந்த மகாஜனச் சங்கத் தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜனச் சங்க முன்னோடிகளின் வாழ்க்கை குறிப்பு மலர்

வெளியீடு : 24-04-2016











செங்குந்தர் இயக்கத்தை முதலாகத் தோற்றிவைத்த மூதாதை வண்ணக்களஞ்சியம்

காஞ்சி. ஸ்ரீநாகலிங்க முனிவர்

பொருளடக்கம்

எண்.		பக்கம்
1.	மலர்முகம்	6
2.	செங்குந்தர்கள் மரபு விளக்கம்	7
3.	கொடி வரலாறு	10
4.	சங்கம் தோன்றிய வரலாறு	11
5.	செங்குந்தர் மாளிகை	13
6.	காஞ்சி நாகலிங்க முனிவர்	15
7.	திருமிகு. பி.வி.நடராஜ முதலியார் (1 வது தலைவர்)	18
8.	திருமிகு. .வே.முத்தையா முதலியார் (2 வது தலைவர்)	19
9.	திருமிகு. வள்ளல் தி.நா. சபாபதி முதலியார் (3 வது தலைவர்)	20
10.	திருமிகு. இராம. சம்மந்தமூர்த்தி முதலியார் (4 வது தலைவர்)	23
11.	திருமிகு. கா.அ. சண்முக முதலியார் (5 வது தலைவர்)	25
12.	திருமிகு. எம்.பி. நாச்சிமுத்து முதலியார் (6 வது தலைவர்)	29
13.	திருமிகு. நெசவாளர் நேசன். ஜெ.சுத்தானந்தன் (7 வது தலைவர்)	31
14.	திருமிகு. ஆ. இராஜவேலு (8 வது தலைவர்)	33
15.	திருமிகு. கே.பி.கே. செல்வராஜ் (9 வது தலைவர்)	35
16.	தில்லையாடி வள்ளியம்மை	38
17.	தியாகி திருப்பூர் குமரன்	40
18.	பேரறிஞர் அறிஞர் அண்ணா	44
19.	பாவேந்தர் பாரதிதாசன்	45
20.	கிருபானந்த வாரியார் சுவாமிகள்	48
21.	காஞ்சி. மணிமொழியார்	52
22.	காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் உருவான வரலாறு	57
23.	ம.த. சாமிநாத முதலியார்	58
23.	நன்மனச்செம்மல். சி.நடராஜ முதலியார்	60
24.	எம்.எம்.தணிகைமலை	61
25.	செங்குந்தர் குலத்து செம்புலவர்கள்	64

வாழ்க செங்குந்தர்! வெல்க செங்குந்தம்!

நிகழ்முறை

இறைவணக்கம் :

தலைமை : புலவர். திரு. **க.சந்திரசேகரன்,** மாவட்டத் தலைவர்

உறுதிமொழி : MJF. Lion. **பா. குமரேசன்,** மாவட்டச் செயலாளர்

வரவேற்புரை : திரு. **கு.ப. கண்ணன்,** Ex.M.C., மாவட்டப் பொருளாளர்

முன்னிலை : தலைமைச் சங்க செயற்குழு உறுப்பினர்கள்

திரு. **D. தணிகாசலம்,** திரு. **பூ. இரவிச்சந்திரன்**

திரு. **வ. இராமதாஸ்,** திரு. **M.K. சுந்தரமூர்த்தி**

(நியமன செயற்குழு உறுப்பினர்)

சமுதாயச் சான்றோர்களின் படத்தை திறந்து வைத்து சிறப்புரை:

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர்

திரு. **K.P.K. செல்வராஜ்** அவர்கள்

செங்குந்த சமுதாயச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்று கையேடு வெளியிடுபவர்:

ஆரணி திரு. **V. சிவா,** துணைத் தலைவர்,

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்.

வாழ்க்கை வரலாற்று கையேடு பெறுபவர்:

திரு. **பா. இராஜாக்கண்ணு,** செயலாளர்

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்.

மத்திய அரசில் உயர்பதவி வகிக்கும் நம்மவர்களை பாராட்டி பேசுபவர்:

Dr. T. சிவநேசன், M.E., Ph.D.,

முதல்வர் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரம்.

மத்திய அரசில் உயர்பதவி வகிக்கும் நம்மவர்கள்:

திருமதி. **T. ஜெயபிரியா,** IRS (C & CE)

Indian Revenue Service (Customs & Central Excise)
Ministry of Finance, Govt. of India.

திரு. **B. குகநேசன்,** IRTS

Indian Railway Traffic Service, Ministry of Railways, Govt. of India.

திரு. **E. விஜயகுமார்,** IFS

Indian Forest Service, Ministry of Forest, Govt. of India.

மலர் முகம்

தனியொரு மனிதனால் சாதிக்க முடியாததை சங்கத்தால் சாதிக்க முடியும். சங்கம் எத்தகைய சக்தி வாய்ந்தது. பெருமை வாய்ந்தது என்பது செயல்படும்போது தான் தெரியும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் சங்கத்தின் மூலம் பலன் பெற முடியும்.

தலைமைச் சங்கமும், மாவட்ட சங்கங்களும், கிளைச் சங்கங்கள் மூலமாக பல சலுகைகளை அளித்து உதவி வருகிறது. எனவே, கிளைச்சங்கம் என்பது அவசியமாகிறது. கிளைச்சங்கங்களின் செயல்பாடுகள் நல்லமுறையில் இருந்தால், நம் சமுதாய மக்களிடம் ஆதரவு பெருகும். கிளைச் சங்கங்கள் தங்கள் ஊர் வளர்ச்சி, சங்கத்தின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், இன ஒற்றுமை ஆகியவற்றிற்கு, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். குடும்ப ஒற்றுமைக்கு நமது சங்கம் ஊன்றுகோலாக இருக்கும்.

சேவை மனப்பான்மையோடு எவ்வித எதிபார்ப்புமின்றி பொருள் உதவி செய்யக்கூடியவர்கள் பொருள் உதவியும், உடலுழைப்பு தரக்கூடியவர்கள் உடல் உழைப்போடு கிளைச்சங்கங்களை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டியது நம் இன மக்கள் அனைவரது எண்ணமாக இருக்க வேண்டும். "எண்ணம் செயலுக்கு வருவது திண்ணம்."

செங்குந்தர் குலத்தின் பெருமைகளையும், அதன் மரபுகளையும் பெயர் காரணத்தையும், கொடி வரலாற்றையும், 63 நாயன்மார்களில் பதின்மர் நம் இனத்தவர் என்பதையும், நம் குலத்தில் தோன்றிய புலவர்கள், தியாகச் செம்மல்கள், பக்தியையும், ஞானத்தையும் அருளியவர்கள் மற்றும் காஞ்சியை பெருநாடாகக் கொண்டு திசைநாடுகளான சிவபுர நாடு, தொந்திபுர நாடு, விரிஞ்சிபுர நாடு, சோழசிங்கபுர நாடு என நான்காகவும் ஒவ்வொரு திசை நாட்டிற்கும் பதினேழு கிளை நாடுகளையும் அமைத்து நம் இனத்தவர் ஆட்சி செய்துள்ளமை பாராட்டிற்குரியது.

சமர்ப்பணம்!

நகர சிறப்பு :

பாரத திருநாட்டில் உள்ள புண்ணிய சிறந்த ஏழு நகரங்களில் காஞ்சிபுரம் முதன்மையானது, இயற்கை வளம், மக்கள் நலம் கொண்டது. தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்றும் கல்வியில் கரையிலாத காஞ்சி-என்றும் சான்றோர்களால் போற்றப்பட்டது. சான்றோர்கள், ஆன்றோர்கள், ஞானியர்கள் அவதரித்த திருத்தலம். சைவ, வைணவ திருக்கோயில்கள் நிறைந்து, கோயில் நகரம் எனப் பெயர் பெற்று திகழும் நகரம். பலநோக்கு மதவாதிகள், சமயவாதிகள் வாழ்ந்த, வாழும் திருத்தலம்.

செங்குந்தர் குலச் சிறப்பு :

அன்னை பராசக்தியாம், பார்வதி தேவியின் காற்சதங்கை அணிகளிலிருந்து, உதிர்ந்த நவரத்ன மணிகள் மீது பரம்பொருளாம் சிவபெருமானின் அருள்பார்வை விழ, நவகன்னியராகி, கருதாங்கி, வீரவாகு முதலான நவவீரர்கள் தோன்றி, அவர்கள் வம்சாவளியாகி வந்தவர்களே - செங்குந்தர்கள், ஆனைமுகன், ஆறுமுகப் பெருமானின் இளவல்களாக அவதரித்தவர்களே செங்குந்த குலத்தவர். சிவகோத்திரம், உபசுப்பிரமணிய கோத்திரம் எனச் சொல்லத் தக்கவர்கள். நவவீரர்களின் வம்சா வழி, பல்கிப் பெருகினர். சிற்றரசர்களாக, குறுநில மன்னர்களாக போர்த்தளபதிகளாக, புலவர்களாக மற்றும் பல்வேறு திறம்படைத்தவர்களாக உருவாகி, படர்ந்து, உலகாய அளவில் பரவினர், வாழ்கின்றனர்.

தலை நாடு :

பல நூற்றாண்டுகளாக, செங்குந்தர் சமூகம் ஒரு அமைப்பின் கீழ் இருந்து கொண்டுவருகிறது. காஞ்சிபுரம் - நான்கு திசைகளும், 72 கிளை நாடுகளும் கொண்ட காஞ்சிபுரம் மாநாடு என்று செங்குந்தர் குலத் தலை நாடாகத் திகழ்ந்தது.

முன்னோர்கள் வழிவந்த வகையில், காஞ்சிபுரம் மகாநாடு நாட்டாண்மைத் தலைவராக, திரு.ம.த.சாமிநாத முதலியார் திகழ்ந்தார். பழைய மரபு வழிவகைகளில், 72 கிளை நாடுகளின் சமூக ஒற்றுமை காத்துவந்தார். காலத்திற்கேற்ற முறையில், காஞ்சி. நாகலிங்க முதலியார் (துறவு கொண்டபின் நாகலிங்க முனிவர்) அவர்களுடன் இணைந்து 30.12.1912 தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் உருவாக்க முனைந்தார். காலத்தில், 29.04.1927 சென்னையில் சங்கம் நிலைபெற்றது. சங்கம் சுமார் 89 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. முதல் ஈரோடு மாநாட்டில் கொடியேற்றி, இரண்டாம் மாநாடு காஞ்சியில் நடத்தியும் 6வது மாநாட்டில்

சிறப்புரையாற்றிய திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் காலத்திற்குப் பிறகு, தலைமைச்சங்கத்தில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திரு.C.நடராஜ முதலியார் அவர்களும், திரு.M.M.தணிகைமலை முதலியார் அவர்களும் பலவகையிலும் தொண்டாற்றினார்கள். மேலும் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திரு.M.M. சரவணமுதலியார் அவர்கள் காஞ்சிபுரம் நகரச் சங்கத் தலைவராகி தலைமைச் சங்க 14வது மாநில மாநாட்டை நடத்தினார். மாவட்ட சங்கம் அமைத்தார்.

செங்குந்த சமுதாய தொண்டாற்றியமைக்கு, காஞ்சிபுரம் நகரம் சார்ந்த நல்லோர் பலர் அரும்பாடு பட்டுள்ளனர். (விரிவு மலருள் காணலாம்!)

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க சான்றோர்களுக்கும், ஆன்றோர்களுக்கும் தலைமை நாடாகிய காஞ்சிபுரத்தில் பிறந்து, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்திற்கும், சமுதாயத்திற்கும் பலவகையாலும் தொண்டாற்றிய, நடைமுறைநாளில் தொண்டாற்றி வரும் நல்லோர்களுக்கும், மனத்தூய்மையுடன் நன்றி செலுத்தும் விதமாக இம்மலரைக் காணிக்கையாக்கி அன்புடன் சமர்ப்பிக்கிறோம்.

- காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்.

செங்குந்தர் மரபு - விளக்கம்

செங்குந்தர் குலத்தினர் செம்மையான மரபில் தோன்றியவர். நம் மரபினர் சிறப்புகளைப் பற்றிக் கந்தபுராணம், பிரம்மாண்ட புராணம், திருவாரூர் லீலை, ஏழாயிரப் பிரபந்தம், வல்லான் காவியம், ஈட்டி எழுபது போன்ற புராண வரலாறு இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.

செங்குந்தர்

செம்மை + குந்தம் = செங்குந்தம். செம்மை என்பது எல்லாப் பண்புகளையும் தொகுத்துக் கூறும் ஒரு சொல். "குந்தம்" என்பது வேல்.

செங்குந்தர் என்னும் சொல்லுக்குச் "செம்மை பொருந்திய குந்தப்படையுடையவர்" என்பது பொருளாகும். செங்குந்தன் என்ற சொல்லில் குந்தன் என்றால் தூய்மையானவன் என்ற பொருள். ஆக செம்மையுடைய குந்தப்படை (வேற்படை) உடையவர் என்றும், செம்மை பொருந்திய தூய்மையானவர் என்றும் பொருளாகும். "குந்தன்" என்பதற்குத் "திருமால்" என்ற பொருளுமுண்டு என்பதும் அறியத்தக்கதாகும்.

இறைவன் அருள்

முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு கயிலாயத்தில் வீற்றிருந்த போது சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் போன்ற அசுரர்கள் இழைத்த கொடுமைகளைத் தாங்கமாட்டாமல் அல்லற்பட்டு ஆற்றாது, திருமால் நான்முகன், இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் வல்ல இறைவனை வணங்கி, வாழ்த்தி "எம்பெருமானே! நாங்கள் எல்லாம் சூரபத்மன் முதலிய அசுரர்கள் இழைத்து வரும் கொடுமைகளால் நாளும் வருந்துகிறோம். இனி எங்கள் வருத்தமெல்லாம் தீர தேவரீர் அருளியவாறு ஒரு திருக்குமாரரைத் தந்தருள்க என்று விண்ணப்பம் செய்தனர்.

சிவபெருமான் அவர்களை நோக்கி நீவிர் இனி வருந்தாது ஒழிமின். யாம் ஒரு புதல்வனைத் தருவோம் என்று திருவாய் மலர்ந்தருளி, தமது ஆறு முகங்களைக் கொண்டு (ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம், அதோமுகம்) அத்திருமுகங்களின் நெற்றிக்கண் தோறும் ஒவ்வொரு தீப்பொறியைத் தோற்றுவித்தருள, அத் தீப்பொறிகள், தேவர்களும் நெருங்கவொண்ணா வெம்மையை உடையனவாய் உலகெங்கும் பரந்தன. அத்தீப் பொறிகளின் வெம்மையைக் கண்டு அவர் அருகில் வீற்றிருந்த உமாதேவியாரும் அஞ்சி, உளங்கலங்கி தமது திருக்கோயிலினுள்ளே ஓடினார். அவ்வாறு அவர் ஓடியபோது அவரது திருவடிகளை அணி செய்த இரத்தினச் சிலம்புகள் ஒன்றோடொன்று மோதியதில் நவரத்தினங்கள் சிதறின.

முருகக் கடவுள் தோற்றம்

சிவபெருமான் பின்னர் ஒரு திருமுகம் கொண்டு அந்த ஆறு தீப்பொறிகளையும் அருகில் அழைத்து வாயு தேவனையும் அக்கினி தேவனையும் நோக்கி நீங்கள் இருவரும் இத்தீப்பொறிகளைக் கொண்டுபோய்ச் சரவணப் பொய்கையில் சேர்ப்பீர்களாக என்று பணித்தருள வாயுதேவன் அவற்றின் வெம்மையைத் தாங்க இயலாமையால் அக்கினி தேவனிடம் கொடுக்க, அவனும் தாங்கமாட்டாமையால் கங்கையில் கொண்டுவிட, கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில்

கொண்டுபோய்ச் சேர்த்தது. அப்பொய்கையில் அந்த ஆறு பொறிகளும் ஆறு ஆண் குழந்தைகளாய்த் தாமரை மலர்களில் திருஅவதாரம் செய்தன. கார்த்திகை மகளிர் அறுவர் அக்குழந்தைகளைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தனர்.

நவவீரர் தோற்றம்

உமாதேவியின் சிலம்பினின்றும் உதிர்ந்த ஒன்பது இரத்தினங்கள் ஒன்பது மாதர்களாக அந்தந்த இரத்தினங்களின் நிறம் கொண்டு நவசக்திகளாகக் காட்சி அளித்தனர். அந்நவசக்திகளும் பெருமானிடத்தே விருப்பம் வைத்தமையால் அப்போதே கருவுற்றார்கள். இதனைக் கண்ட உமாதேவியார் அந்நவசக்திகள் மீது கோபம் கொண்டு நீங்கள் இங்கு எமக்கு மாறுபட்டு நடந்தமையால் நீங்கள் பல காலம் இக்கரு வெளிப்படாமல் இருக்கக் கடவீர்களாக என்று சாபமிட்டார்.

அச்சாபத்தைப் பெற்ற நவசக்திகளும் அஞ்சி, நடுங்கி உடல் வியர்த்தார்கள். அவ்வியர்வை யினின்றும் இறைவன் திருவருளால் ஓர் இலக்கம் வீரர்கள் தோன்றினார்கள். பின்னர் நெடுங்காலம் அந்நவசக்திகள் கருவுற்ற நிலையிலேயே, கருவின் உள் பாரம் தாங்காமல் வருந்த, சிவபெருமான் அதுகண்டு உமாதேவியிடம் கூற உமாதேவியும் மனமிறங்கி அருள்செய்ய அந்நவசக்திகள் ஒவ்வொருவரும் ஒரு காளை போன்ற வீரரை உந்தியின் வழியாகப் பெற்றெடுத்தார்கள். அந்நவ வீரர்களின் தலைவர்தாம் வீரவாகுதேவர். அந்நவ வீரர்கட்கும் உமாதேவியார் தனித்தனியாகக் குந்தம் ஒன்று கொடுத்து வாழ்த்தினார். சிவபெருமான் அவர்கள் அனைவர்க்கும் தனித்தனியாக வாள் ஒன்று கொடுத்து வாழ்த்தினார். நவ வீரர்களே! நீங்கள் ஆறுமுகக் கடவுளுக்கு நீங்காத் துணைவராகப் பணி செய்து வாழ்வீர்களாக! என்று பணித்தருளினார்.

கந்தவேளும், நவவீரர்களும்:

பின்னர் சிவபெருமான் உமாதேவியாரை அழைத்துக் கொண்டு சரவணப் பொய்கையை அடைய, அங்கே ஆறுமுகக் கடவுள் ஆறு திருவுருவங்களாய்த் தாமரை மலர்களில் இருக்க, அந்த ஆறு திருமுகங்களையும் உமாதேவியார் தன் இரு கைகளாலும் அன்போடு எடுத்துத் தழுவ ஆறு திருவுருவங்களும் ஒன்று சேர்ந்து, ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் சேர்ந்த ஒரு திருவுருவாக மாறியது.

அம்முருகக் கடவுளை முன்கூறிய நவ வீரர்களும் அடைந்து அவர் பணித்த கட்டளைகளை ஏற்று பற்பல வீரச் செயல்களைப் புரிந்து வாழ்ந்திருந்தனர். முருகக்கடவுள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர்களை நவவீரர் துணைக்கொண்டு வதம் செய்து தேவர்கட்கெல்லாம் இன்னலைப் போக்கினார்.

முசுகுந்த சக்கரவர்த்தி

சோழ மண்டல அரசனான "முசுமுகச்சோழன்" தங்கள் முன்னோர்கள் போன்று பல சிற்றரசர்களை வென்று, பேரரசனாக வேண்டுமென்று விருப்பம் கொண்டு, குலகுருவிடம் ஆலோசித்து அக்குருவின் கருத்தும் ஆசியும் பெற்று முருகப்பெருமானை வேண்டி பலநாள் தவமிருந்தும், கந்தசஷ்டி விரதம் மிகவும் கடுமையாக அனுசரித்தும் வந்தான். அத்தவத்தின் முடிவில் முருகப்பெருமான் தோன்றி "சோழனே! இவ்வீரர்கள் குந்தப் படையினைக் கையிற்கொண்டு உன் சேனைக்குக் காப்பாளர்களாக இருப்பார்கள். ஆதலால் இதுமுதல் இவர்கட்கு செங்குந்த மன்னர் என்றும், சேனைத் தலைவர் என்றும் பெயர் வழங்குக. இவர்களை நீ உனக்கு உற்ற துணைவர்களாகவும், உறவினர்களாகவும் கலக்கப் பெறுதலால் நின்பெயரோடு இவர்கள் படைப்பெயரும் கலந்து இனி முசுகுந்தன் என்று உன் பெயர் வழங்கி வருக" என்று திருவாய் மலர்ந்தருளினார். முருகன் அருளால் நவவீரர்களைப் படைத்துணைவராகப் பெற்று, அவ்வீரர்களால் பற்பல வெற்றிகளும் கொண்டு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். பின்னர் வீரவாகு தேவர் சிவபெருமான் ஆணையின்படி தம்மகள் சித்தரவல்லியை முசுகுந்தச்அ சக்கரவர்த்திக்குத் திருமணம் செய்து கொடுக்க, அவ்விருவர்க்கும் அங்கிவன்மன் என்னும் ஒரு நற்புத்திரன் தோன்றினான்.

செங்குந்தர் அரசு

முசுகுந்தனும் வீரவாகு தேவர் முதலியவர்களும் தாங்கள் இனி இம்மண்ணுலகில் இருத்தல் கூடாது. முருகக் கடவுளின் திருவடிகளை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கு முன்னதாக அங்கிவன்மனைக் கருவூர்க்கு அரசனாகவும், வீரவாகுவின் மகனாகிய அனகனைக் காஞ்சிபுரத்திற்கு அரசனாகவும் முடிசூட்டி அரசாட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று கருதினார்கள். அவ்வாறே ஒரு நல்ல நாளில் காஞ்சிபுரத்தில் அனகனுக்கும், கருவூரில் அங்கிவன் மகனுக்கும் முடிசூட்டிச் சிறப்பித்தனர்.

வீரவாகு தேவர் முதலிய நவ வீரர்களின் மக்களாகிய அனகன், சனகன் உள்ளிட்ட ஆயிரத்துத் தொள்ளாயிரவருள் அனகன் அரசனாக வீற்றிருக்க, மற்றவர் அவனுக்குத் துணைவர்களாக இருந்து செங்குந்தப் பேரரசு ஒன்றை நிறுவினர். அவ்வரசுக்குத் தலைநகரமாக காஞ்சிபுரம் என்னும் மகாநாடும், திசை நாடுகளாக கிழக்கே சிவபுரம், தெற்கே தொந்திபுரம், மேற்கே விரிஞ்சிபுரம், வடக்கே சோளிங்கபுரம் என்னும் நான்கு நாடுகளும், ஒவ்வொரு நாட்டிற்கும் பதினேழு கிளை நாடுகளாக மொத்தம் எழுத்திரண்டு (கிளை) நாடுகள் அமைக்கப்பட்டன. அந்த எழுபத்திரண்டு நாடுகளிலும் சனகன் முதலிய செங்குந்தத் தலைவர்கள் சிற்றரசர்களாக இருந்து செங்குந்தப் பேரரசை நிலைப்பெறச் செய்தனர்.

கைக்கோளர்:

நம் செங்குந்தருக்குக் கைக்கோளர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. கி.பி.8ஆம் நூற்றாண்டில் சேந்தன் திவாகரரால் இயற்றப்பட்டுள்ள அகராதி நூலில் (நிகண்டு)

"சங்குந்த படையர் சேனைத் தலைவர்
தந்து வாயர் காருகர் கைக்கோளர்"

என செங்குந்தர், சேனைத் தலைவர், தந்துவாயர் (தந்து = நூல்), காருகர் (நெய்வோர்), கைக்கோளர் ஆகிய ஐந்து பெயர்களும் ஒரு வகுப்பினரையே குறிக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பெயர்களுள் "காருகர்" என்னும் பெயரை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூர் எடுத்த கதையில்,

"பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"

என்று எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றியும் இக்காலத்தே நம்மில் பல்லோர் நெசவுத் தொழிலையே கொண்டு வாழ்வது போல அக்காலத்திலேயும் நம்மவர் "காருகர்" என்னும் பெயரோடு காவிரிபூம்பட்டினத்தில் நெசவுத் தொழிலை மேற்கொண்டொழுகினர் என்பதையும் அவர்கட்குத் தனி குடியிருப்புகள் இருந்தன என்பதையும் இச்சிலப்பதிகார வரிகள் உணர்ந்தக் காணலாம்.

கைக்கோளர் என்னும் சொல்லுக்கு, சிறந்த கொள்கைகளைக் கைக்கொண்டவர் என்றும் கையுழைப்பைக் கொண்டு வாழ்வு நடத்தியவர் என்றும் கூறலாம். கைக்கோளர் என்ற சொல்லும் பண்பின் அடிப்படையிலேயே அமைந்த சொல் ஆகும். பண்பின் அடிப்படையில் பெயர் பெற்ற குலங்களில் செங்குந்த குலம் சிறப்பின். மிக்கது. எவ்வாறெனின் ஒரோர் குணம், ஒரோர் பண்பு என்றில்லாமல் எல்லாப் பண்புகளையும் ஒரு சேரத் தொகுத்துக் கூறும் சொல்லாகிய செம்மை என்ற சொல் இக்குலத்திற்கு அடைமொழியாக நிற்பது இக்குலத்தின் ஏற்றத்திற்குப் பறை சாற்றும்.

மேற்கூறப்பட்ட ஐந்து பெயர்களுள் கைக்கோளர் என்ற பெயர் செங்குந்தர் குலத்திற்கு இன்று வழங்கி வருகிறது. பலர் இதனைத் தொழிலின் காரணமாக எழுந்த பெயர் என்று கூறுவர். தறிக்கோளைக் கையில் உடையவன் என்று அவர்கள் பொருள் கொள்கின்றனர். ஆனால் குறிக்கோளைக் கையில் உடையவன் என்பதே அதற்குச் சரியான பொருள்.

தமிழில் "கை" என்ற சொல்லிற்கு "ஒழுக்கம்" என்ற பொருள் உண்டு என்பதை அறிஞர் அறிவர். மாணிக்கவாசகர் இறைவனைக் பக்திப் பரவசத்துடன் பாடி மகிழ்கிறபோது கீழ்வருமாறு பாடுகிறார்.

"மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே"

இப்பாடலில் பக்தர் ஒழுக்கத்திலிருந்து சிறிதும் நழுவிவிட மாட்டேன் என்று மாணிக்கவாசகர் கூறும்போது "கைதான் நெகிழவிடேன்" என்றார். இங்கே கை என்பது ஒழுக்கத்தைக் குறித்து நிற்பது என நாம் அறியலாம்.

எனவே, கை என்பதற்கு ஒழுக்கம் என்ற பொருளாகையால் ஒழுக்கத்தையே தம் கோளாகக் (குறிக்கோளாக) கொண்டிருப்பவர் என்பதால் கைக்கோளர் என்ற பெயர் பெற்றனர் செங்குந்தர். மேலும் "கை" என்பதற்குச் "சேனை" என்ற பொருளும் உண்டு. கோளன் என்னும் சொல்லுக்கு "கொள்" என்பத வேர்ச்சொல். சேனையாக, படைவீரர்களாகக் கொண்டிருந்த குலம் என்பது பொருளாகிறது. கைக்கோளப்படை என கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருப்பது இதற்குச் சான்றாகும். இங்ஙனம் வழங்குகின்ற இரண்டு பெயர்களில் பண்பே மேலோங்கி இருப்பதை உணரலாம். இத்தகைய பெருமையுடைய குலத்தினர் தங்கள் பண்பை நிலைநிறுத்திய வரலாறுகள் பல. வளர்க நம் குலம்.

நமது கொடி வரலாறு

நமது கொடிக்கு புகழ்மிக்க வரலாறு உண்டு. வெள்ளை நிறத்துணியில் நடுவே குந்தப்படையும் அதன் வலப்புறம் சேவலும், இடப்புறம் புலியும் சின்னங்களாக அமைந்து இருப்பதுதான் நமது செங்குந்தர்க்குரிய கொடி, நம் இயக்கத்தின் குறிக்கோள்களை விளக்குபவன கொடியும் இச்சின்னங்களும் ஆகும்.

குந்த சின்னம்:

குந்தம் என்பது வேல், ஈட்டி எனவும் பொருள் தரும். முற்காலத்தில் நமது முன்னோர்கள் கயிலாயப் பரம்பரையில் வந்த வீரவாகுத் தேவர் உள்ளிட்ட நவவீரர்கள் கைகளில் வீரத்துடன் திகழ்ந்தது. சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் முதலிய அசுரர்களை அழித்தது. பிறவேந்தர்களை வென்றது. முருகவேலின் அன்புக்குப் பாத்திரமான முசுகுந்தச் சோழனை சக்ரவர்த்தியாக்கிய சிறப்பினை உடையது. எனவே, நாம் வீரவாகு தேவர் வழி வந்தோர் என்பதையும் கயிலாயப் பரம்பரையினர் என்பதையும் விளங்குவதாக இக்குந்தச் சின்னம் நம் கொடியின் நடுநாயகமாக விளங்கி வருகிறது.

சேவல் சின்னம்:

சேவல் என்பது பறப்பனவற்றுள் ஆண்பாலை குறிக்கும் ஒரு பொதுச்சொல் என்றாலும், இங்கு நாம் கோழிச் சேவலை குறிப்பிடுகின்றோம். நமது குல தெய்வம் கந்தவேல், சூரபத்மனைக் கொள்வதற்காக தம் வேலாயுதத்தை அவன் மேல் எறிகின்றார். அதற்கு அஞ்சி ஓடிச்சென்று கடலுக்குள் மாமரமாய் நின்கின்றான். ஒரு பகுதி சேவலாகவும் மறுபகுதி மயிலாகவும் மாறி முருகக் கடவுளை நோக்கி நீறி பாய்ந்து வர அருட்கண்களால் திருக்குறிப்பு காட்ட அவை சீற்றம் அடங்கி அவரருகில் வந்து நின்றன.

முருகப்பெருமான் மயிலின் மீது அமர்ந்து கொண்டு சேவலை நோக்கி தம் கொடியில் ஏறி அமர்ந்து கொள்க எனப் பணித்தார். அவ்வாறே சேவலும் ஏறி அமர்ந்தது. இதன் காரணமாக முருகக் கடவுள் சேவற் கொடியோன் எனப்பட்டார். நாம் முருகவேலின் தம்பிமார்கள் எனவும் இச்சேவல் சின்னம் நமக்குரியது என்ற பெருமையைப் பெற்றோம்.

புலிச்சின்னம்:

புலிக்கொடி சூரபத்மனுக்குரியது, முருகக் கடவுள் சூரபத்மனை வென்றார். தாம் அவனை வெல்வதற்கு துணை செய்த வீரவாகு தேவருக்கு அச்சூரனின் புலிக்கொடியைப் பரிசாக அளித்தார். நாட்டின் அறத்திற்கு அழிவு நேருகின்ற போது தெய்வம் தலையிட்டு அறத்தை நிலை நிறுத்தும் என்பது நியதி, அதன்படி சூரபத்மன் முதலிய அசுரர்கள் ஆட்சியால் நாட்டில் அதர்மம் தலைதூக்கி நின்ற போது முருகப் பெருமான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அந்த அறச்செயலுக்கு முருகப்பெருமானுக்கு துணை நின்றவர்கள் தான் வீரவாகு உள்ளிட்ட நவ வீரர்கள்.



மேலும் சோழ மன்னர்களுக்கு புலிக்கொடி சின்னமாக விளங்கி இருந்தது கருதத்தக்கது. நமது முன்னோர்களாகிய நவ வீரர்கள் முசுகுந்த சோழ மன்னனுக்குப் படைத் தளபதியாகவும், உறவினர்களாகவும் விளங்கினார்கள். அம்மன்னன் மகனும் வீரவாகு தேவரின் மகள் வயிற்றுப் பேரனும் ஆகிய அங்கிவன்மனும் வீரவாகுக்கும் புஷ்பகந்திக்கும் பிறந்த மகன் அனகனும் முறையே கருவூரிலும், காஞ்சிபுரத்திலும் பறைசாற்றலாம் இதனை நம் குல சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர். தமது ஈட்டி எழுபது என்னும் நூலில் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

> கலிக்குறும் படுவள வனுக்கும் காதுசூர்
> வலிக்குறும் படுதனி வாகை குந்தர்க்கும்
> பலிக்குநற் புகழெலாம் பாதி ஆதலால்
> புலிக்கொடி மரபிண் டினுக்கும் போந்ததால்
> (பாட்டு எண்.42)

எனவே புலிச்சின்னம் நாம் நம் தமிழ்க் கடவுள் முருக வேலிடத்துப் பெற்ற பரிசுப்பொருள் மற்றும் செங்குந்தர், சோழன் என்னும் இரு மரபுக்கு உரிய சின்னமாகும். பண்டைய காலத்தில் அரச செல்வத்தைப் பெற்று இந்த அவனியை ஆண்டவர்கள் தாம் நாமும்.

எனவே இக்குறிப்புகளை கொண்டே நாம் நம் கொடியில் புலி சின்னத்தையும் பொறித்துள்ளோம். இது இன உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.

வெண்மை நிறம்:

கொடியின் நிறம் வெண்மை என்பது தூய்மையை குறிக்கும், மனம், வாக்கு, காயம் எல்லாவற்றிலும் நாம் தூய்மை கொண்டு விளங்க வேண்டும் என்பதை அறிவுறுத்தவே நமது கொடிக்கு வெண்மை நிறத்தினை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த வெண்மை நிறமே நம் கொடிக்கு தனிச்சிறப்பாகும்.

இக்கொடியை நாம் கண்போல் போற்றி வணங்குதல் வேண்டும். அது நம் கடமை. நம் ஏற்றமிகு குலக்கொடியின் கீழ் நம் இனத்தவர் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோன்றிய வரலாறு

செங்குந்தர் பேரரசு:

செங்குந்தர்கள் செங்கோல் ஓச்சிய காலத்தில், காசி முதல் கன்னியாகுமரி வரை 72 நாடுகளில் ஒற்றுமையுடனும் புகழுடனும் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். அந்த 72 நாடுகளையும்,

1) சிவபுரம் 2) தொந்திபுரம்
3) விரிஞ்சிபுரம் 4) சோளிங்கபுரம்

என 4 திசை நாடுகளாகப் பிரித்து இருந்தனர். ஒவ்வொரு திசைநாடுகளையும் "செங்கடப்ப மாலை" அணிந்த சிறு மன்னர்கள் நீதி நெறி தவறாது சிறப்பாக ஆண்டு வந்தனர்.

ஒவ்வொரு திசை நாடும் 18 நாடுகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு நாடும் 17 கிளை நாடுகளைக் கொண்டதாக இருக்கும். சேலம் கிளை நாடு தொந்திபுரம் திசை நாட்டிலும், தருமபுரி, பவானி, தாரமங்கலம், திருச்செங்கொடு, நாமக்கல் கிளை நாடுகள் விரிஞ்சிபுரம் திசை நாட்டிலும் சேர்ந்து இருந்தன.

செங்குந்தர்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும், தங்களுக்குள் நாட்டாண்மைக்காரர் அல்லது பெரியதனக்காரர் எனப்படும் ஊர்த்தலைவருக்குக் கட்டுப்பட்டு, தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளை, ஊர்த்தலைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் காரியக்காரரும் வழங்கும் தீர்ப்புகளை மகிழ்ச்சியுடன் ஏற்று, நெறிமுறையுடன் வாழ்ந்து வந்தனர்.

வீரவாகுத் தேவருக்கும் புஷ்பகந்திக்கும் பிறந்த "அனகன்" எனும் மன்னன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு செங்கோல் ஓச்சி வந்தான். 72 நாடுகளுக்கும் தலைமை நாடாக, காஞ்சி மாநாட்டை வைத்துக் கொண்டு "அனகன்" சிறப்பாக நீதி பரிபாலனம் செய்து வந்தான்.

மன்னர்கள் காலம் போனபின்பு, இறுதியாக காஞ்சி மாநாட்டுத் தலைவர் என்பவர், 72 நாடுகளுக்கும் தலைவராக ஆண்டவர் என்ற பட்டப் பெயருடன், ஆண்டவர் குமாரசாமி முதலியார் என்பவர் காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலயத்தின் மண்டபத்தில் இருந்து ஆட்சிபுரிந்து வந்தார். அவர் 1911ல் இயற்கை எய்தி விட்ட பின்பு, செங்குந்த சமுதாயத்தின் தலைமை பீடம் வெற்றிடமாகி விட்டது.

தலைமை பீடத்தை நிரப்பும் முயற்சி:

தற்காலிகமாக, காஞ்சிபுரம் நகராட்சித் தலைவராக இருந்த திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, அரசியல் தலைநகரான சென்னையில், செங்குந்தர்கள் எல்லோருக்கும் தலைமையான தலைச்சங்கத்தையும் அதன் கிளைகளாக செங்குந்தர்கள் வாழும் எல்லா ஊர்களிலும் கிளைச் சங்கங்களையும் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காஞ்சிபுரம் "வண்ணக்களஞ்சியம்" நாகலிங்க முதலியார் அவர்கள் (1926ல் துறவறம் பூண்டு நாகலிங்க முனிவர் ஆனார்) அப்போது மயிலாப்பூரில் அக்கவுண்டன்ட் ஆபீஸ் கண்காணிப்பாளராக இருந்த திரு.கா.வேலு முதலியார் உதவியுடன் 30.12.1912ல் காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலய மண்டபத்தில் செங்குந்தப் பெருமக்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் ஒரு செங்குந்தர் சங்கம் நிறுவப்பட்டு அதன் தலைவராக காஞ்சிபுரம் ம.த.சாமிநாத முதலியார் அவர்களும், செயலாளராகச் சென்னை கா.வேலுமுதலியார் அவர்களும் தேர்ந்து எடுக்கப் பட்டனர். அக்கூட்டத் தீர்மானப்படி அவர்களிருவரும் செங்குந்தர்கள் பெருமளவில் வசிக்கும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று, இதுபற்றி கலந்துரையாடி வந்தனர்.

1913 டிசம்பரில் அதே ஆலயத்தில் முன்பை விட அதிக அளவிலான, சிறப்பான செங்குந்தர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, மேற்படி சங்கத்தைப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்பாராதவிதமாக செயலாளர் சென்னை வேலு முதலியார் நாக்பூருக்கு மாற்றலாகி சென்று விட்டதால், அந்த சங்கம் தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை.

9.6.1918ல் வண்ணக் களஞ்சியம் நாகலிங்கம் முதலியார், சென்னையில் தென்னிந்திய

செங்குந்த மகாசன சங்கம் ஒன்றை நிறுவுவதற்கும், சென்னை மாகாணம் (கேரளா, ஆந்திரா உட்பட) எங்கும் உள்ள செங்குந்தர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீசுவரர் ஆலயத்தில் செங்குந்தர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் ஒரு சங்கம் நிறுவப் பெற்று உத்தேச மாநாட்டிற்கான வரவேற்புக் குழு ஒன்று அமைக்கப்பெற்றது.

பின்னர், காஞ்சிபுரத்திலும், கொல்லங் கோட்டிலும் செங்குந்தர்கள் கூட்டம் கூடி ஆலோசனை செய்யப்பெற்றது. அடுத்து, நாகப்பட்டினத்திற்கருகில் உள்ள பொருள் வைத்த சேரியில் நாகை நல்லமுத்து முதலியார் தலைமையில் ஒரு மாநாடு கூடிற்று. அதற்கு காஞ்சி நாகலிங்க முனிவரும் திருவாரூர் வள்ளல் சபாபதி செங்குந்தரும் சென்றிருந்தனர். அம்மாநாட்டில் சென்னையில் செங்குந்த சமுதாயத்திற்காக உழைக்கக் கூடிய ஒரு சங்கத்தை நிறுவி, பத்திரிகை ஒன்றையும் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம் தோன்றியது:

மேற்கூறிய முயற்சிகளின் பயனாக, பிரபவ ஆண்டு சித்திரைத் திங்கள் 17ஆம் நாள் 29.4.1927 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கோவிந்தப்ப நாயக்கன் வீதியில் உள்ள "சௌந்தர்ய மஹால்" என்னும் மண்டபத்தில் "தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம்" தோன்றலாயிற்று.

அன்று முதல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திவரும் சான்றோர்கள்:-

முதலாவது தலைவர்

திரு. **பி.வி.நடராஜ முதலியார்,**
பி.ஏ., பி.எல்., சென்னை.
இந்து அறநிலைய பாதுகாப்பு ஆணையர், சென்னை.
(29.4.1927 முதல் 19.1.1929 வரை)

இரண்டாவது தலைவர்

திரு. **ஆ.வே.முத்தையா முதலியார்,**
பி.ஏ., பி.எல்., புதுச்சேரி.
பிரெஞ்ச் இந்திய பிரதம மந்திரி, புதுச்சேரி.
(20.1.1929 முதல் 23.2.1936 வரை)

மூன்றாவது தலைவர்

திரு. **வள்ளல் தி.நா.சபாபதி செங்குந்தர்,**
திருவாரூர்.
திருவாரூர் நகராண்மைக் கழகத் துணைத் தலைவர்.
(23.2.1936 முதல் 24.9.1953 வரை)

நான்காவது தலைவர்

திரு. **ஆர்.எம்.எஸ். சம்பந்தமூர்த்தி செங்குந்தர்,**
மஞ்சக்கொல்லை.
டைரக்டர், மதராஸ் பளையகாட் கம்பெனி, சென்னை.
(1953 முதல் 1955 வரை)

ஐந்தாவது தலைவர்

திரு. **கே.ஏ.சண்முக முதலியார்,**
குடியேற்றம்.
மேலாண்மை இயக்குநர், திருமகள் மில்ஸ் குடியேற்றம்.
(1955 முதல் 25.12.1976 வரை)

ஆறாவது தலைவர்

திரு. பத்மஸ்ரீ **எம்.பி.நாச்சிமுத்து முதலியார்,**
பி.ஏ., பி.எல்., சென்னிமலை.
சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர்
(26.12.1976 முதல் 26.6.1987 வரை)

ஏழாவது தலைவர்

உத்யோகரத்னா, நெசவாளர் நேசன்
திரு. **ஜெ.சுத்தானந்ததன் முதலியார்,**
பி.எஸ்சி., ஈரோடு.
தலைவர், ஈரோ டெக்ஸ், ஈரோடு.
(27.6.1987 முதல் 25.6.2010 வரை)

எட்டாவது தலைவர்

பெண்ணாடம் திரு. **ஏ.இராஜவேலு,**
(6.2.2011 முதல் 23.2.2014 வரை)

ஒன்பதாவது தலைவர்

திரு. **கே.பி.கே.செல்வராஜ்,**
(23.2.2014 முதல் ....)

செங்குந்தமித்திரன்

காஞ்சிபுரம் வண்ணக்களஞ்சியம் நாகலிங்க முதலியார் அவர்கள் 1921ஆம் ஆண்டில் "செங்குந்தன்" என்ற பெயரால் ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்தி வந்தார்; பின்னர் "செங்குந்தமித்திரன்" என்ற பெயரால் வார இதழாக வெளியிட்டு வந்தார். சில மாதங்கள் வந்த செங்குந்தமித்திரன், பின்னர் வெளிவரவில்லை.

1927 சனவரி முதல் தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்தால், "செங்குந்தமித்திரன்" மாத இதழ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பொறுப்பு ஆசிரியர்கள் விபரம்:-

1. காஞ்சி நாகலிங்க முனிவர்
2. காஞ்சி மா.சண்முக செங்குந்தர், M.A.,L.T.,
3. காஞ்சி பி.செ.மாணிக்கவாசகம் (மணிமொழியார்)
4. சென்னை சி.நடராஜ செங்குந்தர், B.A.,B.L.,
5. சென்னை டாக்டர் சி.பாலசுப்ரமணியன், M.A., M.Lit., Ph.d.,
6. திருமலைராயன்பட்டினம் தி.சே.பழனிவேல் செங்குந்தர்
7. தாம்பரம் டாக்டர் தி.ரா.செல்வராசன், M.A., M.Lit., Ph.d.,
8. சென்னை வி.மயில்வாகனன், M.A.,
9. உத்யோகரத்னா, நெசவாளர் நேசன் திரு.ஜெ.சுத்தானந்தன், பி.எஸ்சி.,
10. பெண்ணாடம் ஆ.இராஜவேலு
11. கே.பி.கே.செல்வராஜ்

1927 சனவரியில் செங்குந்தமித்திரன் வெளிவந்த போது, அதன் ஆசிரியர் பொறுப்பை காஞ்சி நாகலிங்க முதலியாரும், செலவுகள் பொறுப்பை திரு.தி.நா.சபாபதி முதலியார் அவர்களும் ஏற்றுக் கொண்டனர்; சனவரி 1928க்குப் பிறகு சங்கத்தின் செலவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமூகம், பொருளாதாரம், கல்வி, தொழில் ஆகிய துறைகளில் செங்குந்தர்கள் மிகமிகப் பின்தங்கி இருப்பதால் அத்துறைகளில் விரைவில் முன்னேற வேண்டும்; மூடப்பழக்கவழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும்; விழாக்களில் வீண்செலவைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பெற்றது செங்குந்தமித்திரன்.

தற்போது, பல்வேறு துறைகளில் நம்மவர்கள் முன்னேற வேண்டும்; நம் மாணவர்கள் தொழிற்கல்வி பயில வேண்டும்; இளைஞர்கள் கைத்தறியைத் தவிர்த்து புதிய தொழில்களை துணிச்சலுடன் தொடங்க வேண்டும்; பெண்களும் தொழிற்கல்வி பயின்று தொழில் துறையில் இறங்க வேண்டும் என்ற சிறப்பான நோக்கங்களை செங்குந்தமித்திரன் எடுத்துரைக்கின்றது. மேலும் மாவட்ட சங்கங்கள், கிளைச்சங்கங்கள், இளைஞர்/மகளிர் அணிகள், மாநாடுகள், மாபெரும் விழாக்கள், கருத்தரங்குகள், நம்மவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், மணமக்கள் தேவைகள் முதலிய ஏராளமான செய்திகளைத் தாங்கிக் கொண்டு செங்குந்தமித்திரன் வருவதால், நாம் எல்லோரும் அதன் ஆயுள் சந்தாதாரர் ஆக வேண்டும்.

செங்குந்தர் மாளிகை

சுமார் 65 ஆண்டுகளுக்கு முன், வள்ளல் தி.நா.சபாபதி முதலியார் அவர்கள், "மதராஸ் பளையகாட் கம்பெனி"க்கு சென்னையில் கட்டடம் வாங்கிய போது, தொலைநோக்கு சிந்தனையுடன், மதராஸ் பளையகாட் கம்பெனியின் சார்பில் தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்திற்கும் சேர்த்து, சென்னை அரண்மனைக்காரன் தெருவில் 31(89)ஆம் எண்ணுள்ள கட்டடத்தை வாங்கியுள்ளார். அதில் சில மாற்றங்களை செய்து, "செங்குந்தர் மாளிகை" எனப் பெயரிட்டு 15.9.1939ல் திறப்பு விழா நடைபெற்றது.

அம்மாளிகையைக் கட்டி தற்போது சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதால், அது பழுதாகி இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையுணர்ந்த செங்குந்த சமுதாயத்தினர் அம்மாளிகையை இடித்துவிட்டு, தானாகவே முன்வந்து சமுதாய உணர்வுடன் வாரிக்கொடுத்த வள்ளல்களின் நிதி உதவியைக் கொண்டு, சுமார் 60 லட்சம் செலவில், புதிய "செங்குந்தர் மாளிகை"யை எழுப்பி அதனை 18.1.2004 ஞாயிற்றுக்கிழமை காலையில் தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்தலைவர் திரு.ஜெ.சுத்தானந்தன், பி.எஸ்சி., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வள்ளல் சபாபதி வளாகம்

திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து - அதன் தலைவர் திரு. பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து, சென்னை சேதுப்பட்டில் ஆரிங்டன் சாலையில் 25ஆம் எண் உள்ள காலிமனையை, தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்தினால் ரொக்கம் ரூ.35,000/- கொடுத்து 23.9.1960ல் கிரயத்திற்கு வாங்கப்பட்டது. பத்திரப் பதிவு எண்.3611/1960. இதற்குப் பேருதவி புரிந்தவர் காஞ்சி மணிமொழியார் ஆவர். அவ்விடத்தில் "வள்ளல் சபாபதி மாணவர் இல்லம்" கட்ட 7.9.1966ல் கால்கோள் விழா நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 7.7.1985ல் வள்ளல் சபாபதி மெட்ரிகுலேசன் பள்ளி தொடங்கப் பெற்று, இன்று பன்னிரண்டாம் வகுப்பு வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிவமயம்

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததோ ரானந்தத்தேனே யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே.

முனிவர் முக்தி

நமது மித்திரனின் முன்னவர்களான 1921ம் ஆண்டில் உலவிய 'செங்குந்தன்' என்னும் மாத இதழுக்கும், செங்குந்தன் என்னும் பெயர் மாற்றியமைக்கப்பட்டு வார இதழாக 1922ம் ஆண்டில் உலவிய 'செங்குந்த மித்திரன்' என்னும் பத்திரிகைக்கும் 1927ல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வரும் நமது 'செங்குந்த மித்திரனுக்கும்' ஆசிரியராக அமர்ந்தவரும், தென்னிந்தியாவில் செங்குந்தர்கள் வதியும் பல ஊர்கள் கொண்டது ஒரு நாடு என்றும் அவ்வாறு 18 நாடுகள் கொண்டது திசை நாடு என்றும் 4 திசை நாடுகளும் இவைகளுக்கெல்லாம் மகாநாடு (தலைநகர்) காஞ்சீபுரம் என்றும் எல்லா செங்குந்தர்களும் மகாநாட்டிலுள்ள தலைவரின் ஆக்ஞைக்குட்பட்டு நடக்கவேண்டுமென்று தொன்றுதொட்டு நம் குலத்தவர்களிடையே இருந்த கட்டுப்பாடு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சிதறிப்போகும் தருவாயிலிருந்த பொழுது ஆங்காங்குள்ள செங்குந்தர்களைக் காலத்திற் கேற்றவாறு ஒரு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்துடன் சென்னையில் 1918ல் திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயிலில் செங்குந்தப் பிரமுகர்கள் கூட்டம் கூடி தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவியும், பினனர் ஆங்காங்கு சில மகாநாடுகள் கூட்டியும், கடைசியாக 1925ல் பொருள் வைத்தசேரியில் கூடிய மகாநாட்டின் பயனாக நமது வள்ளலாரின் உறுதுணை கொண்டு இப்போது நிரந்தரமாக நடைபெற்றுவரும் நமது தலைச் சங்கத்தைத் தோற்றுவித்த வருமான வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முதலியார் அவர்கள், சுமார் 1925ல் துறவறம் கொண்டபின்னர் நாகலிங்க முனிவர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட நம் நாகலிங்க முனிவர் அவர்கள் 9-7-50ம் நாள் காலை முக்தியடைந்தனர் என்பதை வாசகர்களுக்குச் சென்ற மாதம் அறிவித்தோம். அப் பெரியாரின் நினைவு மலராக இவ்விதழை வெளியிட்டுள்ளோம்.

முனிவர் அவர்களுடன் நெருங்கிப் பழகிய பல பெரியார்கள் இறைவனடி சேர்ந்துவிட்டனர். ஆகையால் முனிவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் வெகு சிலரேயுளர். அவர்களும் முதுமைப்பருவத்தின் காரணமாக கட்டுரைகள் எழுத இயலாதவர்கள் இருப்பதால் நம் வேண்டுகோளுக் கிணங்க கட்டுரைகள் வரக்காணோம். ஆகையால் நாம் நினைவு மலரில் கட்டுரைகள் வெளியிட இயலவில்லை. நமக்கு கிடைத்த அனுதாபச் செய்திகளையும், அனுதாபக் கூட்ட நடவடிக்கைகளையும், நாம் முனிவர் முத்துவிழாவிலிருந்து சேகரித்த முனிவர் வாழ்க்கை குறிப்பையும், முனிவர் நடத்திவந்த மித்திரன் இதழிலிருந்து காஞ்சீபுரம் ம.த.சாமிநாத முதலியாரது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இப்போதைய தலைச்சங்கத்திற்கு ஆதாரமாக இருந்த தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் நோக்கங்களைப்பற்றி வெளிவந்த செய்தியையும் பிரசுரித்து இந்நினைவு மலரை ஒருவாராக வெளியிட்டிருக்கின்றோம்.

முனிவர் செய்துள்ள சமூக சேவை மிகப் பெரிது பெரிது. சைவ சித்தாந்த உலகிற்கும், தமிழ் உலகிற்கும் செய்த சேவையும் அளவிட்டுச் சொல்லமுடியாது. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறந்து விளங்கிய பெரும் தமிழ் அறிஞர்களிடையே தமிழ்த்தொண்டு செய்து நல்ல புகழ்பெற்றவர் நமது முனிவர். இக்காலத்தைப் போல் தமிழ் வளர்ச்சிக்கு அக்காலத்தில் பொதுமக்கள் ஆதரவும் உணர்ச்சியும் கிடையாது. அந்நாளில் உழைத்து உழைத்து இப்போதைய உணர்ச்சிக்கு வித்திட்டவர் முனிவர் என்று நாம் திண்ணமாகக் கூறலாம்.

முனிவரின் மறைவால் தமிழுலகம் தலைசிறந்த அறிஞரை இழந்தது. நமது சமூக இயக்கமும், தம்மைப் பெற்ற தந்தையை இழந்தது. அன்னாரின் பிரிவு தமிழ் உலகிலும், செங்குந்தர் உலகிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

முனிவர் செய்த தமிழ்ச் சேவைக்கும், சமூக சேவைக்கும் கைம்மாறாக நாம் செய்யவேண்டிய கடமை அவர் வளர்த்த தமிழையும், சமூக இயக்கத்தையும் நாம் ஆதரிப்பதேயாகும்.

செங்குத்த மித்திரனை சந்தா நேயர்களில் பலர் சந்தா கொடாமல் புறக்கணித்து மித்திரனை நடத்துவதா நிறுத்துவதா என்ற நிலை ஏற்பட்டிருக்கும் இந்நாளில் நமது மக்கள் மித்திரனுக்குச் சேரவேண்டிய சந்தா பாக்கிகளை அனுப்பி மித்திரன் சரிவர நடந்துவர உதவுவதும் ஆங்காங்கு உறங்கிக் கிடக்கும் கிளைச்சங்கங்கள் விழிப்படைந்து சமூக சேவை செய்வதும், சமூக நலனும், சேவையும் தங்கள் கவுரவத்திற்குத் தாழ்ந்தது என்று நினைக்கும் பல செங்குந்தப் பிரமுகர்கள் தம் குலம் முன்னர், பிற பின்னர் என்பதை மனதில் இருத்தி சமூகத்தினரை முன்னுக்குக் கொண்டுவர முயற்சித்தலுமே நாம் முனிவரது ஆன்மா சாந்தியடையச் செய்யவேண்டிய கடமைகளாகும். இறைவனருளால் ஒழுக்கத்திற்கு உறைவிடமான முனிவரது ஆன்மா முக்தியடைந்திருக்கும் என்பது உறுதி. ஆகையால் நம் முனிவரது தமிழ்ச் சேவையையும், சமூக சேவையையும் அனைவரும் பின்பற்றி முனிவரின் பெயர் தமிழுலகிலும், செங்குந்தர் உலகிலும் நிலைத்திருக்குமாறு இறைவன் அருள்செய்க என்று பிரார்த்திப்போமாக.

வாழ்க முனிவர்! வாழ்க செங்குந்தர்கள்!! வாழ்க தமிழர்கள்!!!

காஞ்சி நாகலிங்க முனிவர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

முனிவர் அவர்கள் 86 ஆண்டுகளுக்கு முன்னர் இரத்தாட்சி ஆண்டு அற்பசித் திங்கள் 6-ம் நாள் காஞ்சீபுரத்தை யடுத்த ஏகனாம்பேட்டையில் பிறந்தார். அவரது தகப்பனார் வாலாஜாபாத் மிலிடரி பாடசாலையில் ஆசிரியராக இருந்த சரவணப் பெருமாள் முதலியார், தாயார் மனோன்மணி அம்மையார். முனிவர் தமது 5-ம் வயதில் தமது தந்தையின் மாணவர் கச்சபாலய தேசிகரிடம் கல்வி பயில ஆரம்பித்தார். பின்னர் தமது தகப்பனார் இறந்துவிடவே அண்மையில் அய்யம் பேட்டையிலிருந்த தமது பாட்டியார் வீட்டிலிருந்து கொண்டு வள்ளுவப்பாக்கம் சீனிவாச முதலியாரிடம் படித்து வந்தார். பன்னிரண்டாம் ஆண்டில் முனிவர் நம் குலத் தொழியிலாகிய நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை கமிசேரியட் ஆபீஸ் மானேஜராக இருந்த (இரங்கூன் முருகேச முதலியார் பேரன்) ஐயம்பேட்டை பஞ்சாட்சா முதலியாரால் சென்னைக்கு அழைக்கப்பட்டுப் பின்னர் சென்னையிலே தங்கிவிட்டார். சென்னையில் இவரை வளர்த்தவர் மித்திரனின் முன்னாள் ஆசிரியரும் தலைச் சங்கத்தின் அமைச்சரும், இப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆங்கிலத் தலைமை பேராசியருமான உயர்திரு. ம.சண்முகசுந்தர M.A.L.T. முதலியார் அவர்களது பாட்டனார் புஜங்கராய முதலியார். புஜங்கராய முதலியாரின் மனைவியும் முனிவரின் தாயாரும் உடன் பிறந்தவர்கள். புஜங்கராய முதலியார் குடும்பத்தில் முனிவர் சென்று தங்கிய பின்னரே சண்முகசுந்தர முதலியாரின் தந்தை திரு.தியாகராஜ முதலியார் பிறந்தார். சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளாக ஆங்கிலம் கற்று வரும் சண்முகசுந்தர முதலியார் குடும்பத்திலிருந்து வந்த முனிவருக்கு ஆங்கிலம் கற்க பல வசதிகளிருந்தும் முனிவர் அவர்கள் தமிழையே விரும்பி, அஷ்டாவதானம் பூவை கல்யாணசுந்தர முதலியார் அவரிடம் சைவபுராணங்கள் திருக்குறள் முதலிய நூல்களையும் மயிலை சண்முகம் பிள்ளையிடம் இராமாயணமும் ராயபுரம் ஜக்காராவ் முதலியாரிடம் நன்னூலும் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளிடம் (பிற்காலத்தில் திருவாடுதுறை ஆதினத்துப் பட்டம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்) சிவதத்துவ விவேகமும், பயின்றார். காஞ்சிபுரம் உபயவேதாந்தம் முத்துக்கச்சபேஸ்வர சிவாச்சாரிய ஸ்வாமிகளிடம், 21ம் வயதில் சமயவி சேட தீக்கைகளும் 25ம் வயதில் திருவாமாத்தூர் தண்டபாணி சுவாமிகளிடம் கௌமாரதீக்கையும் பெற்றார்.



முனிவர் அவர்களிடம் 20ம் வயதில் சென்னையில் முதன் முதலாகத் திருமழிசை தணிகாசல முதலியார் வீட்டில் தோற்றுவிக்கப்பெற்ற சைவ சித்தாந்த சபை கூட்டங்களுக்குத் தவறாமற் சென்று வருவார். பின்னர் சென்னை சிவனடியார் கூட்டத்தை ஆரம்பிப்பதில் முனிவரும் பெரும் பங்கு கொண்டார். சென்னை அருணாசலேஸ்வரர் ஆலய மண்டபத்தில் நிறுவப்பட்டிருந்த மெய்க்கண்ட சந்தான சபையின் துணைத் தலைவராக பல ஆண்டுகளிருந்தார். இச்சபையின் ஆதரவில் தேவா பாடசாலை ஒன்றையும் நடத்தி வந்தார். சைவசித்தாந்த போதனை செய்வதற்காக முனிவ ஏற்படுத்திய மெய்கண்டான் கல்லூரியையும் முனிவ இம் மண்டபத்திலேயே நடத்தி வந்தார். அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள அண் அண்ணாமலைக் கோயிலின் உஷக்கால பூசையை முனிவர் நடத்தி வந்ததுடன் அக்கோயிலின் கோபுரத் திருப்பணி வேலையிலும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டார்.

முனிவர் அவர்கள் சென்னையில் அருணாசலேஸ்வரர் கோயில் தெருவில் அச்சகம் ஒன்று நிறுவி அதன் மூலம் பல தமிழ் நூல்களை வெளியிட்டார்.

முனிவர் தென்னாடு முழுவதும் முறையாக எட்டு முறையும் வடஇந்தியாவில் ஒரு முறையும் யாத்திரை செய்திருக்கின்றார். முனிவர் யாத்திரை செய்த காலங்களில் குடும்பத்துடனும் தனித்தும் சென்றிருக்கின்றார். புகைவண்டி வசதியில்லாத காலத்தும் யாத்திரை செய்துள்ளார். தென்னிந்தியாவில் யாத்திரிரை செய்த காலங்களிலும் நம் குலப் பிரமுகர்களும் திருவாடுதுறை மடாதிபதியும் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி அவர்களும் முனிவருக்கு வேண்டிய உபசரணை செய்துள்ளனர். வட இந்தியாவிலும் பல தமிழறிஞர்களும் திருவாடுதுறை மடத்தினரும் முனிவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து வரவேற்பும் அளித்துள்ளனர்.

திருவாவடுதுறை ஆதின மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகருக்கும் முனிவருக்கும் பழக்கம் அதிகம். அடுத்த மகாசன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்களும் முனிவரும் ஒன்றாகப் பாடங்கேட்டவர்களாகையால் முனிவருக்கும் ஆதினத்திற்கும் பற்றுதல் அதிகமாகி சன்னிதானத்தின் உதவியால் முனிவர் பல நூல்கள் வெளியிட்டார்.

முனிவரது காலத்திலிருந்த தமிழ் அறிஞர்கள் அனைவரும் முனிவருக்குத் தெரிந்தவர்களே, மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முனிவர் சிவ ஞானபோத சிற்றுரையினை வெளியிட்டார். சிவ ஞானபோதம் உள்ளிட்ட சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினையும் உரையுடன் ஒரு தொகுதியாகச் சேர்த்து திருவாவடுதுறை யாதீன மரபின்படி மெய்கண்ட சாத்திரம் என்ற பெயர் தந்து முனிவர் வெளியிட்டார். சைவ சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான வேறெந்த நூல் இதுவரையும் வெளிவரவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்நூலை வெளியிட்ட காரணத்தினால் மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர், முனிவருக்கு 'மெய் கண்ட சாத்திரப் பிரசாரகர்' என்ற பட்டத்தினை வழங்கினார்.

திருப்பணந்தாள் காசி மடாலயத்திற்கும் தொடர்புண்டு, மடாலயத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் உதவி கொண்டு 'திருவுந்தியார்' 'திருக்களிற்றுப்படியார்' என்னும் நூல்களை வெளியிட்டார்.

மேற்சொன்ன நூற்கள் தவிர முனிவர் திருத்தணிகை வண்ணமஞ்சரி, தென் கடம்பன் பதிற்றுப் பத்தந்தாதி, வடபழனி மயிலேறு பெருமாள் மாலை இரட்டை மணிமாலை, திருவாமாத்தூர் வண்ணங்கள், திருவெறும்பியூர் புராணம் இவைகளை இயற்றியுள்ளார். தாயுமானவர், பன்னிருதிருமுறை, காஞ்சி புராணம், காஞ்சி கட்டளைக் கலித்துறைபுராணம், திருப்புகழ், சுந்தரர் தேவாரம் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காரனேஷன் தமிழ் அகராதி முதலிய பல புத்தகங்களை முனிவர் அச்சிட்டு வெளியிட்டார்.

முனிவர் அவர்கள் காஞ்சீபுரம் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆதினத்தில் 1926ம் ஆண்டுக்கு முன்னர் துறவறம் பெற்றார். துறவறத்திற்குப் பின்னர் காஞ்சி நாகலிங்க முதலியார் என்னும் பெயர் மருவி காஞ்சி நாகலிங்க முனிவர் என அழைக்கப்பட்டார்.

முனிவர் அவர்களுக்குக் காஞ்சீபுரம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் அவர்களால் 'கச்சியடிகள்' என்ற பட்டமும், திருவாவடுதுறை ஆதினம் மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண சுவாமிகள் அவர்களால் "மெய்கண்ட சாத்திரப் பிரசாரகர்" என்ற பட்டமும் இலங்கை ஸ்ரீ பொன்னம்பல பிள்ளையவர்களால் 'காஞ்சி மகாநாட்டு வித்யாபிரசாரகர்' என்ற பட்டமும் திருவாமாத்தூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் அவர்களால் வண்ணக்களஞ்சியம் என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.

முனிவர் அவர்கள் இளமை முதல் தமது இறுதி நாள் வரையில் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தார். பண்டை நாளில் மகாநாடு, கிளைநாடு என்ற திட்டத்தின் கீழ் தென்னாடு முழுவதும் பரவியிருந்த செங்குந்தர்களை ஒன்றுபடுத்திய திட்டம் நாளடைவில் மறைந்து ஆங்காங்குள்ள செங்குந்தர்கள் ஒரே இனத்தவர் என்ற உணர்ச்சி யற்றுவரும் நாளில் முனிவர் அவர்கள் தற்காலத்திற் கேற்றவாறு திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் செங்குந்தர் இயக்கத்தை ஆரம்பித்தார். இயக்கத்திற்கு ஆதரவாக 1921ம் ஆண்டிலேயே 'செங்குந்தன்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். பின்னர் நம் தலைவர் வள்ளலார் விருப்பத்திற்கேற்ப செங்குந்தனின் பெயரை மாற்றி செங்குந்த மித்திரன் என்ற பெயரில் பத்திரிகையை முதன்முதலாக வெளியிட்டார்.

இச்செங்குந்த மித்திரன் வார இதழாக சிலகாலம் வெளிவந்து மறைந்துவிட்டது. இச்செங்குந்த மித்திரனின் ஒரு கிழிந்த பிரதிமட்டும் முனிவர் நமக்குத் தர அதை நாம் பத்திரமாக வைத்திருக்கின்றோம். இப்பத்திரிகையிலிருந்து ஒரு பகுதியும் நாம் இந் நினைவு மலரில் வெளியிட்டுள்ளோம்.

செங்குந்தன் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே 9-6-1918ல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிறுவுவதற்கும் மாகாணம் எங்கும் உள்ள செங்குந்தர்கள் மகாநாடு கூட்டுவிப்பதற்கும் சென்னை மைலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் செங்குந்தப் பிரமுகர்கள் கூட்டம் ஒன்றை முனிவர் கூட்டினார். கூட்டத்திற்கு போஸ்டல் ஆடிட் ஆபிஸ் வேலு முதலியார், பிங்கர் பிரிண்ட் ஆபீஸ் மானேஜர் குழந்தைவேலு முதலியார், மா.அ.கனகசபை முதலியார், சுவாமி உருத்திர கோடீஸ்வரர் முதலிய பிரமுகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் சங்கம் நிறுவப்பெற்று மகாநாட்டிற்கான வரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டது. இடையில் காஞ்சீபும் ம.த.சாமிநாத முதலியார், பி.செ.முருகேச முதலியார், சென்னை பச்சையப்பன் கல்லூரி பிரின்ஸிபாலும், கணிதப் பேராசிரியருமான S.P.சிங்காரவேலு முதலியார்B.A.L.T., இவர்கள் முயற்சியால் காஞ்சீபுரம் கச்சபேசர் ஆலயத்திலும் ஓர் கூட்டம் கூடி சமூக முன்னேற்றத்தைப்பற்றி ஆலோசித்தது. பின்னர் கொல்லங்கோட்டில் பெரிய வீடு முத்துக் குமாரசாமி முதலியார் முயற்சியால் பழனி பாத்திரக்கடை குழந்தைவேலு முதலியார் (K.ஆறுமுக முதலியாரின் தந்தை) தலைமையில் ஒரு மகாநாடு கூடிற்று. அடுத்தாற்போல் நாகப்பட்டினத்தை யடுத்த பொருள்வைத்த சேரியில் நாகை நல்லமுத்து முதலியார் தலைமையில் ஒரு மகாநாடு கூடிற்று. இம் மகாநாட்டிற்கு முனிவரும் சென்றிருந்தனர். இம் மகாநாட்டிற்கு நம் தலைவர் வள்ளலார், சென்னையில் சமூக நன்மைக்காக உழைக்கக்கூடிய சங்கம் ஒன்றை நிறுவி பத்திரிக்கை ஒன்றையும் நடத்த வேண்டுமென தீர்மானித்து 1927ல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவி, இப்போது தொடர்ந்து நடைபெறும் இச்செங்குந்த மித்திரன் பத்திரிகையையும் ஆரம்பித்தார். 1921ல் செங்குந்தன் என்று ஆரம்பித்து பின்னர் செங்குந்த மித்திரன் என்ற பெயரில் வார இதழாக வந்து சில மாதங்களில் மறைந்த, மித்திரனின் ஆசிரியராகிய முனிவரே 1927ல் ஆரம்பிக்கப்பட்ட செங்குந்த மித்திரனுக்கும் முதன்முதலாக ஆசிரியராக அமர்ந்தார். தாம் வித்திட்ட செங்குந்தர் இயக்கமும் செங்குந்த மித்திரனும் சில மாதங்களுக்குள் நன்கு வளர்ச்சியடைவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து முனிவர் அவர்கள் தமது ஆசிரியர் பதவியை தமது சிறிய தாயின் பேரன் ம.சண்முகசுந்தர முதலியார் M.A L.T., அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டபோதிலும் தமது மரணத்தருவாய் வரையிலும் நமது இயக்கத்தில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

1918ல் முனிவர் அவர்களால் காஞ்சீபுரம் ம.த.சாமிநாத முதலியார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நம் இயக்கம் 1927ம் ஆண்டுமுதல் நிரந்தரமாக இருந்துகொண்டு சமூகசேவை செய்து வருகின்றது.

இல்லறத்தைத் துறந்தும் சமூகத்தைத் துறவாது, உறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த செங்குந்தர்களை ஒன்றுதிரட்டி நமது தலைச் சங்கத்தையும் மித்திரனையும் தோற்றுவித்த முனிவர் 9-7-50ம் நாள் ஞாயிறன்று காலை முக்தியடைந்தார்.

முனிவர் அவர்கள் ஒழுக்கத்திற்கும் தூய்மைக்கும் உறைவிடம்.

இவரது குலத்தொண்டையும் தமிழ்த் தொண்டையும் பாராட்டுவதற்காக தலைச்சங்கத்தினரின் முயற்சியால், சென்னையில் முனிவர் முத்துவிழாக் குழு நிறுவப்பெற்று 1944ம் ஆண்டு ஜீலை மாதம் 1-ம் நாள் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தலைமையில் கோகலே மண்டபத்தில் முத்துவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வாழ்க முனிவர்! வாழ்க தமிழ்!!
வாழ்க செங்குந்தர் இயக்கம்!!!

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியா ரெல்லாம்!

வாழ்க செங்குந்தர்! வெல்க செங்குந்தம்!!



தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முதலாவது தலைவர்

அமரர் பி.வி.நடராஜ முதலியார், பி.ஏ., பி.எல்.,

தண்டையார்பேட்டை, சென்னை.

(சென்னை இந்து மத அறநிலையத்துறை ஆணையர்)

24-4-1927 முதல் 19-1-1929 வரை

வண்ணக்களஞ்சியம் காஞ்சிபுரம் நாகலிங்க முதலியார் அவர்களின் மயிலாப்பூரில் அக்கவுண்டண்ட் ஆபீஸில் கண்காணிப்பாளராக இருந்த கா.வேலு முதலியார் உதவியுடன் 1912ஆம் ஆண்டு டிசம்பர் 30ல் காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலய மண்டபத்தில் செங்குந்தர்கள் கூட்டம் ஒன்றை கூட்டனார், அக்கூட்டத்தில் செங்குந்தர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டு. அதற்கு காஞ்சிபுரம் உயர்திரு. ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஞ்சி நாகலிங்க முதலியார் 1921ல் ஆரம்பித்து நடத்தி வந்த "செங்குந்தன்" எனும் வார இதழிலும், 1927ல் "செங்குந்தமித்திரன்" மாத இதழிலும் அவரும் திருவாளர்கள் தி.நா.சபாபதி முதலியாரும், சி.பி.முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்களும் எழுதிய கட்டுரைகளின் பயனாகவும், மேலும் அவர்களின் பெருமுயற்சியாலும், காஞ்சிபுரம், திருவாரூர், மஞ்சக்கொல்லை முதலிய ஊர்களைச் சேர்ந்த செங்குந்தர்கள் பலரின் சிறப்பு ஏற்பாட்டின் பேரிலும் 29.4.1927ல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை கோவிந்தப்ப நாயக்கன் வீதியில் உள்ள "சௌந்தர்ய மஹால்" என்னும் மண்டபத்தில் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த சுமார் 200 பேர் கொண்ட கூட்டத்தில் "தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்" தோன்றியது. அக்கூட்டத்திற்கு மயிலாப்பூர் பிங்கர் பிரிண்ட் மேனேஜர் திரு. எஸ்.குழந்தைவேலு அவர்கள் தலைமை பூண்டார்கள். திரு. தி.நா.சபாபதி முதலியார் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், கிளைச்சங்கங்கள் தொடங்குவது பற்றியும், பத்திரிக்கைகள், பிரசாரங்கள் என்னும் சாதனங்கள் மூலம் முன்னேறுவதற்கான வழிமுறைகளை இனிது எடுத்து விளக்கினார். திரு. ம.சண்முகசுந்தர முதலியார் அவர்கள் செங்குந்த மக்கள் முன்னேறுவதற்கான வழிகளை விளக்கி அரியதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் பின்னர் சங்க அலுவல் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முதல் தலைவர்

திரு.பி.நடராஜ முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்கள் தண்டையார்பேட்டை, சென்னை. சென்னை இந்து மத அறநிலையத்துறை ஆணையர், 24-4-1927 முதல் 19-1-1929 வரை

துணைத் தலைவர்கள்

திரு. அருணாசல முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்கள் சென்னை.

திரு. எஸ்.குழந்தைவேல் முதலியார் அவர்கள் மயிலாப்பூர்.

திரு. அ.ரு.சி.தியாகராச முதலியார் அவர்கள் மஞ்சக்கொல்லை.

அமைச்சர்கள்

திரு. தி.நா. சபாபதி முதலியார் அவர்கள் திருவாரூர்.

திரு. சண்முகசுந்தர முதலியார், எம்.ஏ.,எல்.டி., அவர்கள், சென்னை.

பொருளாளர்

திரு. எஸ்.முருகைய முதலியார் அவர்கள், திருவாரூர்.

மற்றும் 16 செயற்குழு உறுப்பினர்கள்.

தில்லை சிதம்பர ரகசியம் என்னுமிடத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலையை நெடுநாட்களாக நெய்து கொடுத்து வந்த குடும்பத்தின் குலமகன்தான் நம் குலச்சங்கத்தின் முதல் தலைவர் திரு. P.V. நடராஜ முதலியார் அவர்கள் ஆவார்.

திரு. P.V. நடராஜ முதலியார் அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி டிரஸ்ட் போர்டில் ஒரு உறுப்பினர், சென்னை கார்ப்பரேஷனில் ஒரு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். அதன் மூலம் சிறந்த கல்வித் தொண்டும், மக்கட் தொண்டும்

செய்துள்ளார். கிண்டியில் உள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் செலக்ஷன் கமிட்டியில் ஒரு உறுப்பினர் ஆக இருந்துள்ளார். அந்தக்காலத்தில் இராயபுரம் மணியகார் சத்திரத்தின் டிரஸ்டியாக இருந்துள்ளார். ஜஸ்டிஸ் பார்ட்டியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். பார்ட்டி எலக்ஷன், கார்ப்பரேஷன் எலக்ஷன் வந்தால் அவர் வீடு ஒரு சத்திரம் போல் ஆகிவிடும். அவற்றிற்கான செலவுகள் எல்லாம் அவரது சொந்த செலவே. கல்விக்காக அவர் சிறந்த சேவை செய்துள்ளார். 29-4-1927 முதல் 19-1-1929 வரை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவராக இருந்த போது அரசு அலுவலர்களை எல்லாம் சந்தித்து, பெரும்பணி ஆற்றியுள்ளார். இவர் 1938ல் இறைவனடி சேர்ந்தார். அமரர் திரு. **P.V. நடராஜ முதலியார்** அவர்கள் புகழ் வாழ்க!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் இரண்டாவது தலைவர்



அமரர் **ஆ.வே.முத்தைய முதலியார்,** பி.ஏ.,பி.எல்., புதுவை,

(புதுவை பிரெஞ்ச் அரசாங்கத்தின் இந்திய அமைச்சர்)
20-1-1929 முதல் 23-2-1936 வரை

ஆலப்பாக்கத்திலும் புதுவையிலும் பல்வேறு அறப்பணிகள் நிறுவிய ஆனந்த முதலியாரின் பேரனாக - வேலாயுத முதலியார் மகனாக. ஆ.வே.முத்தைய முதலியார் 7-10-1879ல் புதுவையில் பிறந்தார்.

இவர் சட்டக் கல்வி பயின்றார். பிரெஞ்ச், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த புலமை பெற்று விளங்கினார். அன்னபெசண்ட் அம்மையாரின் தியோசாபிகல் சொஸைட்டியின் தென்னகப்பிரிவின் செயலாளர்; அரவிந்தரின் நெருங்கியத் தொண்டர். ரமணமகரிஷியுடனும், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் எடுத்துச் சொல்லும் கருத்துக்களை தம் வாழ்க்கை நெறியாக செயல்படுத்திக் காட்டினார். உயிர்க்கொலையை விரும்பாதவர். தம் காலணிகளாக தோல் செருப்புக்களை அணியாமல் மரத்தால் ஆன மதியடிகளையே பயன்படுத்தினார்.

தமிழ்ப்பற்று மிக்கவர். பாவேந்தர் பாரதிதாசனுடன் மிகவும் நெருங்கிப் பழகினார். பாவேந்தரின் சமுதாயத் தொண்டிற்கு உறுதுணையாய் விளங்கினார். அவர் இவரைத் தமது அரசியல் ஆசானாகவே கருதினார். இவர் பிரெஞ்ச் அரசின் தலைமைச் செயலாளராக இருந்து மிகச்சிறப்பாகப் பணியாற்றி வந்தார். திரு.முத்தைய முதலியார் அவர்களின் அரசு நிர்வாகத் திறனையும், சமுதாயத் தொண்டினையும் பாராட்டும் முறையில், பிரெஞ்ச் அரசு அவருக்கு CHEVALIER DE LALEGION DP HONOUR என்ற மிக உயர்ந்த விருதினை ('சர்' பட்டம் போன்ற விருது) வழங்கிற்று. இவர் தலைவர் பதவியேற்ற போது தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு 19-20.2.1929ல் ஈரோட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சமூக மாநாடு வர்த்தகர் மாநாடு, வாலிபர் மாநாடு முதலிய மூன்று மாநாடுகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. சமூக மாநாட்டுத் தலைவர், திரு. ஆ.வே.முத்தைய முதலியார், பி.ஏ.,பி.எல்., அவர்கள், கொடி உயர்த்தியவர் காஞ்சிபுரம் திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள், மாநாட்டு வரவேற்பாளர் கோவை திரு.வி.எஸ்.செங்கோட்டைய முதலியார் அவர்கள், மாநாட்டுத் திறப்பாளர் சென்னை அரசாங்க சட்ட அங்கத்தினர் திவான் பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள், வர்த்தக மாநாட்டு திறப்பாளர் திருவாரூர் முனிசிபல் கவுன்சிலர் மடப்புரம் திரு. தி.நா.சபாபதி முதலியார் அவர்கள், வர்த்தக மாநாட்டு வரவேற்பாளர் திருச்செங்கோடு தாலுக்கா போர்டு அங்கத்தினர் திரு. தி.ரா.கந்தப்ப முதலியார் அவர்கள், வர்த்தக மாநாட்டுத் தலைவர் தென்காசி. பேங்கர். திரு. டி.பி.கே.ஆறுமுக முதலியார் அவர்கள்.

வாலிபர் மாநாட்டுத் தலைவர், குடியேற்றம் முனிசிபல் சேர்மன் திரு. மா.ரெ.பீமராஜ முதலியார் அவர்கள், வாலிபர் மாநாட்டுத் திறப்பாளர் கொல்லங்கோடு திரு. கு.முத்துக்குமாரசாமி முதலியார் அவர்கள்,

கண்காட்சி திறப்பாளர் ஈரோடு பெரியார் ஈ.வே.இராமசாமி நாயகர் அவர்கள்

தொண்டர்படைத் தலைவர் ஈரோடு செங்குந்த மகாஜன ஹைஸ்கூல் தலைமை ஆசிரியர் திரு. எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார் அவர்கள்,

பொதுக்காரியதரிசி திருசெங்கோடு வி.வி.சி.வி.நடேச முதலியார் அவர்கள்,

தற்போதைய தலைவர் திரு.ஜெ.எஸ். அவர்களின் பாட்டனார் திரு.மொட்டையப்ப முதலியார் அவர்கள், மாநாடு வெற்றி பெற மிகச்சிறப்பாகத் தொண்டாற்றினார். இம்மாநாட்டுக்கென்றே, சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு "செங்குந்தர் ஸ்பெஷல்" என்று ஒரு தனி ரெயிலே விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுவை ஆ.வே.முத்தைய முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்கள் சங்க தலைமைப் பொறுப்பிலிருந்த காலத்தில் 16-17.15.1931-ல் காஞ்சிபுரத்தில் இரண்டாவது மாநாடும் 26.12.1931ல் மயிலாப்பூரில் மூன்றாவது மாநாடும் 12-13.3.1933ல் திருவாரூரில் நான்காவது மாநாடும் 2-3.2.1935ல் திருவத்திபுரத்தில் ஐந்தாவது மாநாடும் சிறப்பாக நடைபெற்றது.

அவர் 1935ல் தாமே விரும்பி, அரசின் தலைமை செயலாளர் பதவியிலிருந்த விலகி, அரவிந்த் ஆசிரமவாசியாக மாறினார். 23.5.1936ல் தலைமை சங்கத் தலைவர் பதவியை இராஜிநாமா செய்தார். முத்தைய முதலியாரின் ஒரு புதல்வர் டாக்டர். இளைய புதல்வர் பிரெஞ்ச்ப் பேராசிரியர். ஒரு மகள் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்.

பிரெஞ்ச் ஆட்சியினின்று புதுமை மாநிலம் விடுபட்டு இந்தியத் தாயகத்துடன் இணைந்தபின், நடக்க இருந்த பொதுத் தேர்தலில் மக்கள் முன்னணி வேட்பாளராக முத்தைய முதலியார் வேட்பு மனு கொடுத்தார். ஆனால் இடையில் 23.6.55ல் இயற்கை எய்தினார். அவருக்குப் பதிலாக அவருடைய சீடர் பாரதிதாசன் போட்டியிட்டு வெற்றிப்பெற்று, புதுவைச் சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை ஆ.வே.முத்தைய முதலியாரின் புகழ் வாழ்க!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மூன்றாவது தலைவர்



திருவாரூர் வள்ளல் தி.நா.சபாபதி முதலியார்,

(தெ.இ.செ.ம.சங்கத்தின் நிறுவனர் - தலைவர்)
23-2-1936 முதல் 24-9-1953 வரை

பிறப்பு:

மனுநீதி சோழன், தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த திருவாரூர் மாநகரில், செங்குந்தர் மிகுதியாக வாழும் மடப்புரம் பகுதியில், இலங்கை கொழும்பு நகரில் கைலி வாணிகம் செய்து பெருமையுடன் வாழ்ந்து வந்த திரு. நாகப்ப முதலியார் - கமலாம்பாள் ஆகியோருக்கு 28.4.1886ல் (விய ஆண்டு சித்திரைத் திங்கள் 18ஆம் நாள்) வள்ளல் சபாபதி செங்குந்தர் பிறந்தார்.

படிப்பும் வளர்ப்பும்:

அவர், ஆறாம் வகுப்பு முடித்தபின், 11வது வயதில், தந்தையாரால் கொழும்புவில் உள்ள கைலி வாணிகக் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறு வயதிலேயே நுட்பமான, ஆழ்ந்த அறிவும், துடிதுடிப்பும், ஆர்வமும் மிகுந்த அவர் கைலி வாணிகத்தில் அறிவு, பணிவு, கனிவு, துணிவு முதலிய இயல்புகளை நன்கு அறிந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தார். அவரது தந்தை, திருவாரூர் விஜயபுரத்தில் ஒரு துணிக்கடை வைத்துக் கொடுத்தார்; சென்னையில் ஒரு துணிக்கடை வைத்து அவரையும் அரவது சகோதரரையும் அனுப்பி வைத்தார். அங்கு சென்னை, செங்கல்பட்டு, நெல்லூர் மாவட்டங்களில் கைத்தறித்துணி நெய்து கொண்டு வறுமையில் வாடிய செங்குந்தர்களை, கைலி நெய்பவர்களாக மாற்றிய பெருமை வள்ளல் சபாபதியார்க்கே உரியது!

கூடித் தொழில் செய்தல்:

இணைந்து செயல்பட்டால் இமயத்தையும் வெல்லலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப, கூடித்தொழில் செய்தால் கோடி நன்மைகள் விளையும் என்பதை விளக்கி, உணரவைத்து, 9.7.1925ல் "மதராஸ் பளையகாட் கம்பெனி"யை ஏழுபேர் கூட்டில் தொடங்கி வைத்தார்.

அதுவே 10.4.31ல் 16 பேர் கூட்டாக மலர்ந்து இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கொழும்புவிலும் தனித்தனியாக வாணிபம் செய்த மூன்று செங்குந்தர்களை இணைத்து "கொழும்பு கொட்டைப்பாக்குக் கம்பெனி"யைத் தோற்றுவித்தார்.

2.2.1935ல் திருவத்திபுரத்தில் நடைபெற்ற 5வது மாநில மாநாட்டின் தீர்மானப்படி அவர் திருப்பத்தூர் திரு.கா.அ.சண்முக முதலியார் உதவியுடன் செங்குந்தர்களையே பங்குதாரர்களாக சேர்த்து, "திருமகள் மில்ஸ் லிமிடெட்"யை உருவாக்கினார்.

சோழர்கள் ஆட்சியில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்த கைக்கோளப் பெரும்படையினர், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும், ஆங்கிலேயர் தந்த தொழில் நெருக்கடிக்குப் பிறகும் சிதறுண்டு, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று, பல இடங்களில் குடியேறி வாழ்ந்தனர்; அவர்களுக்கிடையே தொடர்புகள் அற்று, வேறுபாடுகள் மலிந்து வறுமையில் வீழ்ந்து அவதிப்பட்டனர்.

வள்ளல் சபாபதியார் தொழில் காரணமாகப் பல்வேறு இடங்களுக்கும், வண்டிப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், சென்று, செங்குந்தர்கள் நெசவுத் தொழில் காரணமாக படும் அவலநிலையை நேரில் கண்டு, மனம் நொந்து போனார். இந்த அவலநிலையை மாற்றி மறுமலர்ச்சி உண்டாக்க விரும்பினார்.

மாநிலச்சங்கம் காணல்:

வள்ளல் சபாபதியார் காஞ்சி நாகலிங்க முனிவருடன் சேர்ந்து, பல ஊர்களுக்கும் சென்று கடுமையாக உழைத்து, தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பயன்படுத்தி, "நாடெங்கும் சிதறுண்டு கிடக்கும் நாம் 72 கிளை நாடுகளுக்கும் சொந்தக்காரர்கள்; பழம்பெருமையும் புகழும் வாய்ந்த கயிலாய பரம்பரையினரின் வாரிசுகள்; நாடாண்ட மன்னர் பரம்பரையினர்", என்பதை விளக்கிக்கூறி, உணரச் செய்து, அதன்பின்னர் 29.4.1927ல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் கிளைச்சங்கங்களை அமைத்து, தொழிலில் முன்னேற்றமடையவும் கல்வியில் மேம்பாடு அடையவும் பொருள் உதவிகளைச் செய்தார்.

திருவாரூரில் தொண்டு:

திருவாரூர் நகர மன்றத்தில் வேற்று சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தலைவராக இருந்தபோது, பாவு தோய்வதால் தெரு அசுத்தம் ஆகிறது என்பதால் "மடப்புரத்தில் இனியாரும் தெருவில் பாவு தோயக் கூடாது" என்று ஆணை பிறப்பித்தார். வள்ளல் சபாபதியார் அந்த ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நீதிபதியாக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர், அவ்வழக்கை விசாரித்து, "இனி மடப்புரத்துத் தெருக்களில் பாவு தோயலாம்; தோய்ந்து முடிந்தபின் 10 மணிக்குமேல் நகர மன்ற சிப்பந்திகள் வந்து சுத்தம் செய்து விட்டுப்போக வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார். இதன் பிறகுதான், அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியத்தை உணர்ந்த வள்ளல் சபாபதியார் முயற்சியெடுத்து 1938ல் நகரமன்ற உறுப்பினர் ஆனார். 11.10.1947ல் நகரமன்றத் தலைவர் ஆனார்.

வள்ளல் சபாபதியார் பிறந்த தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை மாவட்ட செங்குந்தர் கல்விச் சங்கத்தை 1944ல் தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை அதன் பொதுச் செயலாளராக இருக்கும் திரு. ச.கு.பா.பழனிவேல் அவர்கள், சிறப்பாக அவரது கனவுகளை நனவாக்கி வருகிறார். இச்சங்கம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து மேல்படிப்பு படிக்க சிறந்த முறையில் உதவி செய்து வருகிறது; தமிழநாட்டிலேயே முதன்மை மாவட்ட சங்கமாகச் செயல்பட்டு வருகிறது.

செங்குந்தர் பிரபந்தத்திரட்டு:

1915ஆம் ஆண்டில் பொன்.குமாரசாமி முதலியார் அவர்கள் "செங்குந்த ஜாதி நூல் கோவை" என்ற நூலை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து வள்ளல் சபாபதியார், வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முனிவர் அவர்களின் துணை கொண்டு, கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய ஈட்டி எழுபது, எழுப்பெழுபது, ஆசிரியர் ஞானப்பிரகாசர் இயற்றிய செங்குந்தர் பிள்ளைத்தமிழ், புகழேந்தியாரால் பாடப்பெற்ற திருக்கைவழக்கம் முதலிய நூல்களைத் திரட்டி, "செங்குந்தர் பிரபந்தத் திரட்டு" எனும் நூலை, வெளியிட்டார். இதற்கு அவரும் அவருடைய சகோதரரும் பொருளதவி செய்துள்ளார்.

ஆன்மீகப்பணி:

முசுகுந்த சோழப் பேரரசருக்கும் செங்குந்த சமூகத்தவருக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்த

வள்ளல் சபாபதியார், திருவாரூர் பங்குனி உத்திரப் பெருவிழாவின்போதும், புரட்டாசி பௌர்ணமியின் போதும் நடைபெறும் "முசுகுந்தர்-ஆயிரம் போற்றி வழிபாடு" நிகழ்ச்சிக்கு, அது என்றென்றும் ஒழுங்காக நடைபெறுவதற்கு, ஏதுவாக நான்கு வேலி நஞ்சை நிலத்தையும் இரண்டு வீடுகளையும் மூலதனமாக எழுதி வைத்திருக்கிறார்.

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள செங்குந்தர் மடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, புதுப்பித்து, அபிவிருத்தி செய்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தைப் புதுப்பித்து, அதில் ஆண்டுதோறும் நடைபெறும் பக்தக் காட்சித் திருவிழா பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். ஆரியன் கோபுரத்தையும் செப்பனிட்டுக் கொடுத்துள்ளார்; பழைய தேர் எரிந்து போனதால் புதிய தேர் செய்து கொடுத்துள்ளார்.

திருவாரூர் பெருமாள் கோவிலின் நிர்வாகம் முறையாகத் தொடர்ந்து நடைபெற, வள்ளல் சபாபதியார் அரைவேலி நிலமும் சகோதரர் கல்யாண சுந்தர முதலியார் அரைவேலி நிலமும் இனாமாகக் கொடுத்து உள்ளனர்.

அவரது குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து, அவர் வீட்டுக்கருகில் சித்தி விநாயகர் திருக்கோவிலை கருங்கற்களால் கட்டி, குடமுழுக்கும் செய்து கொடுத்துள்ளனர்.

மடப்புரத்தில் உள்ள நகரமன்ற நடுநிலைப் பள்ளியை, புதியதாகக் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் நூலகம், அறிவியல் ஆய்வகம் முதலியவற்றிற்குத் தனித்தனியே கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த பள்ளியை எல்லோரும் "தாத்தா பள்ளி" என்றே அழைக்கிறார்கள்.

நலிந்தோர்க்கு உதவி:

வள்ளல் சபாபதி செங்குந்தர் அவர்கள் கற்றறிந்த சான்றோர்க்கும், ஏழை எளிய மக்களுக்கும், நலிவுற்ற குடும்பங்களுக்கும், ஏழை மாணவர்க்கும், உடல் நலம் குன்ற நோயாளிகளுக்கும், வாழ்ந்து நலிந்த பெரியோர்களுக்கும், எவருக்கும் தெரியாமல், வழங்கிய பொருளுதவி ஏராளம்! ஏராளம்! வள்ளல் என்ற சொல்லுக்கு எவ்வளவு ஆழ்ந்த பொருளுண்டோ அவ்வளவு ஆழத்துக்கும் அகலத்துக்கும் பொருந்த வாழ்ந்தவர் அவர். இவ்வாறு எல்லாத் துறைகளிலும் வரலாறு படைத்த வள்ளல் தி.நா.சபாபதி செங்குந்தர் அவர்கள் 24.9.1953ல் மறைந்தார். அவர் புகழ் வாழ்க! வாழ்க! என வாழ்த்துவோம்.

இவரது காலத்தில் 27-28.9.1936ல் அம்பா சமுத்திரத்தில் ஆறாவது மாநாடும், 29-30.1.1937ல் மதுரையில் ஏழாவது மாநாடும், 2-3.9.1939ல் திவானைக்காவலில் எட்டாவது மாநாடும், 28.4.1940ல் செங்குந்தர்கள் பிற்பட்டவர்கள் என்பது குறித்த சிறப்பு மாநாடும், 26-27.12.1940ல் பரமக்குடியில் ஒன்பதாவது மாநாடும், 25-26.6.1947ல் தென்னாற்காடு குறிஞ்சிப்பாடியில் பத்தாவது மாநாடும் சிறப்பாக நடைபெற்றது.

நல்வாழ்த்து...!

அங்கிங்கெ னாதபடி எங்குமுள செங்குந்தர்
அனைவோரும் ஒன்று கூடி
ஆன்றோர்கள் எஞ்ஞான்றும் அன்போடும் அறிவோடும்
ஆவலுடன் ஏத்தி மகிழும்
தங்கநிகர் என்னம்மை காமாட்சி யுறத்தழுவும்
தனிமாவின் கீழி ருந்து
தரணிமுழு தருளாட்சி செய்துவரும் ஏகம்பன்
தண்ணருள் துணையி னோடு
செங்குந்தர் மாநாட்டைச் சீராக நடத்திமகிழ்
செவ்வேளின் இளைய பெரியீர்!
செந்தமிழநாட் டிற்புகழோ டின்பமுற வாழ்தற்குச்
செய்வதனை ஆய்ந்து பார்த்துத்
திங்களொடு செங்கதிரும் சேர்ந்துநலம் செய்புவியில்
சிறப்புமிக வாழி! வாழி!
செகமிதனில் கல்வியறி வாற்றலுடன் ஆட்சியிலும்
சிறப்புமிக வாழி! வாழி!



காஞ்சிபுரத்தில் 1984,
பிப்ரவரி, 4, 5, நாள்களில் நிகழ்ந்த
செங்குந்தர் 14-வது மாநில மாநாட்டில்
வாலாஜாபாத்
திரு. வா.தி.மாசிலாமணி முதலியார்
கல்வி நிலையங்களின் செயலராக இருந்து
செங்குந்தர் குலச் செல்வங்களுக்கும்
பிறருக்கும் பணிபுரியும்
பாவலர் திரு. **நா.ப. தணிகையரசு**
அவர்கள் பாடியது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் நான்காவது தலைவர்



சைவ சமயக்காவலர், மஞ்சக்கொல்லை

இராம.சம்பந்தமூர்த்தி முதலியார்,

(25-9-1953 முதல் 1955 வரை)

பிறப்பு:

பொன்னி எனப் போற்றப்பெறும் காவிரி பாயும் சோழவள நாட்டில் கற்றார் பயிலும் செல்வக்கடல் நாகைப்பட்டினம் அருகில் சிவநெறியும் அறநெறியும் ஆன்றமைந்த பண்பாளர்கள் மிகுந்த மஞ்சக்கொல்லை எனும் பேரூரில் உயர்வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி அறம் பல செய்து சிவஞான ஒளிபரவ பெருநிதியம் அளித்த திருவுடையார் இராமசாமி முதலியார் - தைலம்மையார் ஆகியோருக்கு சௌமிய ஆண்டு கார்த்திகைத் திங்கள் நான்காம் நாள் 19.11.1909 அன்று மூத்த புதல்வராகத் தோன்றினார் திருவாளர் சம்பந்தமூர்த்தி முதலியார் அவர்கள். அவருக்கு இராம.திருநாவுக்கரசரும், இராம.மாணிக்கமும் அன்புடைத் தம்பிகளாவர். அருமைச் சகோதரிகள் மூவர் பிறந்தனர்.

பள்ளிக்கல்வியும் பன்முக அறிவும்:

தொடக்கக் கல்வியை மஞ்சக்கொல்லையில் பயின்றார். தொடர்ந்து நாகைப்பட்டினம் தேசீய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்றார். அப்போது மஞ்சக்கொல்லையில் வாழ்ந்த பெரும்புலவர் சாமிநாதப்பண்டிதர் அவர்களிடம் இலக்கிய இலக்கணப் பாடல்களை கேட்டு அறிந்தார்; தேர்ந்தார். அதோடு ஆங்கிலம் கற்றார்.

பள்ளிப் பருவத்திலேயே வரவு, செலவு கணக்குகளை கற்றறிந்தார். மஞ்சக்கொல்லை திருஞானசம்பந்தர சபையில் பங்குகொண்டு அதன் வளர்ச்சிக்கு உழைத்தார். இலக்கிய சமயச் சான்றோர் பலரின் சொற்பொழிவுகளை கேட்டார். இளமையிலேயே திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளிடம் தொடர்பு கொண்டிருந்தார். அவரது சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வந்தார். அவரிடம் சரித்திரப் பாடங்களை கேட்டறிந்தார். பற்பல சித்தாந்த மாநாடுகளில் கலந்து கொண்டு பயன் அடைந்தார்.

தேசீய தலைவர்கள் தேசீய உணர்வுகளை மக்களிடைய பரப்பி வந்த காலம். அவர்களது உரைகளைக் கேட்டு. "கதர் ஆடையே உடுத்துவது - விடுதலைக்குப் பாடுபடுவது - காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொள்வது" என்று மஞ்சக்கொல்லை பெரியோர்கள் உறுதி மேற்கொண்டபோது, சிறுவயதிலேயே சம்பந்தமூர்த்தி அவர்களோடு இணைந்து செயல்பட்டார். நூல் நூற்பதில் வல்லவரானார் அதைக்கண்டு எல்லோரும் பாராட்டினர்.

இல்லற வாழ்க்கை:

திரு.சம்பந்தமூர்த்தி அவர்கள் தமது 22ஆம் வயதில் திரு.நாகைப்பட்டினம் வீ.குருசாமி முதலியாரின் திருமகள் விசாலாட்சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். அவர், தனது கணவர் செய்யும் இனிய அரிய செயல்களுக்கெல்லாம் முழுமனதுடன் உறுதுணையாக இருந்து செயல்பட்டார். கணவரின் இல்லத்திற்கு அறிந்தவர் - அறியாதவர். தெரிந்தவர் - தெரியாதவர் அனைவரும் பொதுநல நோக்குடன் வந்த வண்ணமே இருப்பர்; தம்பியர் இருவரும் அவருடன் தோளோடு தோள் சேர்ந்து அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்வர். அறநெறி தழுவிய சிவநெறி அடியார்களும் வருவர் அவர்களையும் இன்முகத்தோடு வரவேற்று மகேஸ்வரி பூஜை செய்து, வழிபாடு செய்து, இன்னமுது அளித்து மகிழ்வர். அவர்களது இல்லற மாண்பு, பெரிய புராண இல்லற மாண்பினை எடுத்துக் காட்டியது.

தொழில் திறமை-மதறாஸ் பழைய காட் கம்பெனி:

நமது மதறாஸ் பழைய காட் கம்பெனி, பெரும்புகழும் பெருமையும் கொண்டது. அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட உத்தம சான்றோர் பலர். அவர்களுள் சம்பந்தமூர்த்தி அவர்களும் ஒருவர். திருவாரூர் வள்ளல் தி.நா.சபாபதி முதலியார், முருகைய முதலியார், அமிர்தலிங்க முதலியார், முத்துக்குமாரசாமி முதலியார் போன்றவர்களை

வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார். திரு.அண்ணாமலை முதலியார் அவர்களை தோழமையாகக் கொண்டார். இக்கம்பெனியில் சாதாரண நிலையில் அலுவல் பார்த்த போதும், இலங்கையில் உள்ள இதன் கிளையில் பொறுப்பான பதவியில் அமர்ந்து பணியாற்றிய போதும் யார் மனதும் சுளிக்காமல் தன் கடமையினைச் செய்து கம்பெனிக்காக பெருமை சேர்ந்தார்.

ஆன்மீகத் தொண்டு:

மஞ்சக்கொல்லை திருஞான சம்பந்தர் சபையில் பங்கு கொண்டு சமயப்பணியைத் துவங்கினார். எத்தனை மணியானாலும், சமயப் பேருரைகளையும் சாத்திரங்களையும், அலுக்காமல் அசையாமல் அமர்ந்து சொல்வதைக் கேட்பதும், பிறர்க்கு சொல்வதும் இவருக்கு இணை இவரே. தவத்திரு ஞானியார் சுவாமிகளின் தலைமையில், திருஞானசம்பந்தர் சபையின் வெள்ளிவிழாவை நடத்தினார். மகாவித்வான் தண்டபாணி தேசிகரைக் கொண்டு, திருக்குறளில் கூறப்படும் சமய நுண்மைகளை எல்லாரும் உணருமாறு செய்தார். தேவாரத் திருமுறைகளை முறையாக நாள்தோறும் படித்தால் ஓராண்டில் முழுமையாக நிறைவு செய்யலாம் என்பதைச் செயல்படுத்திக் காண்பித்துள்ளார்.

கோடை வகுப்பு என்ற அமைப்பில் ஈரோடு ஞானசம்பந்த முதலியார், சித்தாந்தமணி வச்சிரவேல் முதலியார் ஆகியோரைக் கொண்டு தோத்திர சாத்திரப் பாடல்களை நடத்தி பலரும் பயன்பெறச் செய்துள்ளார். பல்வோருக்கு தங்க வசதியும், உணவும் தந்து மகிழ்ந்தார்.

மஞ்சக்கொல்லை குமரன் கோயில், கருவேலி திருக்கோயில்களின் அறங்காவலராக இருந்து பணியாற்றியுள்ளார். திருஞான சம்பந்தரின் குருபூசையினை திருவிழாவாக எடுத்து நடத்தியுள்ளார். தில்லையம்பலத்திற்கும், திருவண்ணாமலைக்கும் அடிக்கடி சென்று, காதலாகி, கசிந்து உருகி, கண்ணீர் மல்கி வழிபாடு செய்வார்.

கல்விப்பணி:

சம்பந்தமூர்த்தி முதலியார் கல்விப்பணியில் ஆர்வம் கொண்டு, மஞ்சக்கொல்லையில், சான்றோர்களின் அன்பையும் ஆதரவையும் ஒருங்கே பெற்று மஞ்சக்கொல்லை கிராம நலச்சங்கத்தின் சார்பாக குமரன் கல்வி நிலையம் தோற்றுவித்தார். அதன் தாளாளராக இருந்து நற்பணி ஆற்றினார். குழந்தைகளுக்கு நல்அறவினைப் புகட்ட, தேவார வகுப்பினையும், நீதிநூல் வகுப்பினையும் நடத்தினார். பல அறக்கட்டளைகளை நிறுவி பல்வேறு வகையானப் பரிசுகளைத் தந்த, மாணவர்களின் ஊக்கத்தையும் ஒழுக்கத்தையும் கல்வியையும் வளர்த்தார். துவக்கப்பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் நம் செங்குந்த சமூக மாணவர்களுக்கும் வேறு சமூக மாணவர்களுக்கும் பல்வேறு வகையிலும் உதவி செய்துள்ளார். அவரது உதவியால் முன்னேறிய மாணவர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர். எங்கு சென்றாலும் அவரது புகழ் ஒலிக்கக் காணலாம்.

சமூகத் தொண்டு-மாநிலத் தலைமைப் பொறுப்பு:

தஞ்சை ஜில்லா செங்குந்தர் கல்விச்சங்கம் தோன்றிய நாள் தொட்டே அதன் தலைவராக இருந்துள்ளார். கூறை நாட்டு முதல் மாநாட்டில் குலக் கொடியினை ஏற்றி அரியதொரு சொற்பொழிவு ஆற்றினார். சிக்கல் திருமருகல். சுந்தர பெருமாள் கோயில் ஆகிய ஊர்களில் நடந்த அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டு அரிய செயல்களை ஆற்றியுள்ளார். மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து பொது நலப்பணிகள் பல ஆற்றியுள்ளார்.

திருவாரூர் வள்ளல் தி.நா.சபாபதி முதலியாரும் சான்றோர்களாலும் நிறுவப் பெற்ற தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முன்னேற்றத்தில் பல்வேறு நிலைகளில் பங்கு கொண்டு உழைத்தார்.

செங்குந்தமித்திரன் அச்சகத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். தலைமைச் சங்கச் செயலாளராக இருந்து பல்லாண்டுகளாகப் பணியாற்றியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற மாநில செங்குந்தர் மாநாட்டின் போது வள்ளல் சபாபதி முதலியாருக்கு உடன் இருந்து பணியாற்றினார். குறிஞ்சிப் பாடியில் நடைபெற்ற மாநில மாநாட்டுக்கு இவரும், திருவாரூர் வள்ளல் மகன் தட்சிணாமூர்த்தி முதலியாரும் முன்கூட்டியே சென்று அம்மாநாட்டின் சிறப்பான முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தார். 25.9.1953ல் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, அதுவரை அப்பொறுப்பில் இருந்து வந்த வள்ளல் சபாபதி முதலியார் அவர்கள் சம்பந்தமூர்த்தி அவர்களின் அரிய செயல்களைப்

போற்றி "நற்செயல்கள் பலவற்றை இனிதே ஆற்றிட உம்மிடமே எல்லாவகை ஆற்றலும் அமைந்துள்ளது. நான் செய்த செயல்களை தொடர்ந்து செய்து நம் செங்குந்த சமூகத்தை உயர்த்துக!" என்று பாராட்டி வாழ்த்துக்களை வழங்கி, மாநிலத்தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்தார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு இவருக்கு அடுத்த தலைவராகக் குடியாத்தம் திரு.கா.அ.சண்முக முதலியார் அவர்கள் தலைமைப் பொறுப்பினை ஏற்கும்போது, திரு.சம்பந்தமூர்த்தி அவர்களைப் பார்த்து, "நீங்கள் துணைத் தலைவராக இருந்தால், நான் தலைமைப் பொறுப்பினை ஏற்பேன்," என்று கூறி அவருடைய சம்மதத்தின் பேரில் மாநில சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றார். இது அவர் பேரில் சான்றோர்கள் வைத்துள்ள பாசம், நட்பு எந்த அளவுக்கு இருந்தது என்பது புரிகிறதல்லவா!

மறைவு:

சிவபூசைச்செல்வர், நாநிலம் போற்றும் நல்லவர்; தமிழ்ச் சைவப் பெருந்தகையாளர்; நல்லிதயம் பெற்றவர்; எல்லோரும் போற்ற வாழ்ந்த சம்பந்தமூர்த்தி முதலியார் அவர்கள் 27.7.1987 இரவு இறைவன் திருவடிகளை அடைந்தார்.

வாழ்க அவரது புகழ்! வளர்க அவரது தொண்டு!!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஐந்தாவது தலைவர்



செங்குந்தர் குல திலகம், திருப்பத்தூர் தீபம்

திரு. கா.அ.சண்முக முதலியார்,

(1955 முதல் 25-12-1976 வரை)

பிறப்பு:

வேலூர் மாவட்டம் நூல் மற்றும் கைத்தறித் துணை வாணிகத்தில் சிறந்து விளங்கிய திருப்பத்தூர் அருணாசல முதலியாருக்கும், துணைவியார் முத்துவேடியம்மாள் ஆகியோருக்கும் மாலவன் அருளாலும், வேலவன் அருளாலும் பார்த்திப வருஷம், ஐப்பசி மாதம் 18ந் தேதியில் 2-11-1885ல் சண்முக முதலியார் தோன்றினார். இவருக்குப்பின் ஆண் மக்கள் இருவர், பெண் மக்கள் மூவர் பிறந்தனர்.

இளமையில் கல்வி:

சண்முகருக்கு 5 ஆண்டுகள் நிறைந்த பின்னர், அவரை திருப்பத்தூர் ஆஞ்சநேயர் கோவில் நாகப்ப நாயுடு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். அங்கு சில காலம் பயின்றார். மாரியம்மன் கோவில் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். பின்னர் சாமிசெட்டித் தெருவில் உள்ள கல்யாணராமய்யர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் படித்தார். சண்முகருக்கு 10 வயது ஆன போது பிரைமரி தேர்வு நடந்தது. அந்தத் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்வு பெறவில்லை. அப்போது அவரது உடல்நலமும் கெட்டது. பள்ளிப்படிப்பு அத்துடன் முடிந்தது

தமிழ்க்கல்வி:

சண்முகர் தம்முடைய பதினேழாம் வயதில் ஆழ்வார்களின் அருட்பாடல்களைப் படிக்க நேர்ந்தது. பதினெட்டு வயது ஆகும்போது நல்லியாங்குளத்துப் பாகவதர் என்பவருடைய பாரதப் பிரசங்கத்தைக் கேட்டு, அவரைப் போலவே தாமும் படித்து அறிஞர் ஆகவேண்டும் எனும் எண்ணம் இவருக்கு மேலிட்டது. இது குறித்து திருபத்தூர் தமிழாசிரியர் ஆதியூர் திரு.க.குமாரசாமி முதலியார் என்பவரை நாடினார். அவர் பாரதம் கற்பிக்கும் முன்னர் "அருணகிரி அந்தாதி" என்னும் நூலை ஒரு வாரம் பாடம் நடத்தினார். 21 வெண்பாக்களுக்கு பொருள் கூறி முடித்தார். 21 வெண்பாக்களையும் மனப்பாடம் செய்து கொண்டார். இதைக் கேள்வியுற்ற தாயார், மகன் படிக்கும் படிப்பு துறவிகள் படிப்பு என்று தவறாக எண்ணி, மேற்கொண்டு படிப்பதை நிறுத்திவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு தமிழ் ஆசிரியரே நேரில் வந்து, சண்முகரை தமிழ் படிக்குமாறு அழைத்தார். தாயாரும் சம்மதித்தார்.

தமிழாசிரியர் திரு.க.குமாரசாமி முதலியார் அவர்கள் நைடதமும் நிகண்டும் சொல்லிக் கொடுத்தார். "அரியசமயதீபம்" என்ற நூலில் 60 பாடல்களையும் கேட்டறிந்தார். பின்னர் குமாரசாமி முதலியாரின் மகன் தமிழாசிரியர் திரு. ஆ.கு.முருகையய முதலியாரிடம் தொடர்ந்து பாடம் கேட்டார். குசேலோபாக்கியானம், திருவரங்கத் தந்தாதி, மீனாட்சிப்பிள்ளைத்தமிழ் ஆகிய மூன்று

நூல்களையும் பாடம் கேட்டார். சண்முகரின் 21 வயதுடன் பாடம் கேட்பது முடிந்தது.

பொதுத்தொண்டு:

1915ம் ஆண்டில் திருப்பத்தூரில் முதன்முதலாக பெஞ்ச் மாஜிஸ்திரேட் கோர்ட் அமைந்த போது, திரு.சண்முகனார் அவர்கள் கௌரவ மாஜிஸ்ட்ரேட் ஆக நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகள் அப்பணியாற்றிய பிறகு, 1920ல் முதல் வகுப்பு பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட் ஆக நிமனம் பெற்றார்.

ஜில்லா போர்டு - நகர் மன்றம்

1924ல் அப்பதிவியிலிருந்து விலகி, ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 1927ல் திருப்பத்தூர் நகர மன்றத்துக்கு ஓர் உறுப்பினராக நியமிக்கப் பெற்றார். அந்த ஆண்டிலேயே நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1930ல் திருப்பத்தூரில் "பிளேக்" என்னும் கடும் நோய் ஏற்பட்டு, மக்கள் எல்லோரும் வெளியூர் சென்று விட்டனர். தலைவர் என்ற முறையில் இவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் சென்று தேவையான உதவிகளைச் செய்தார். 1933ல் மீண்டும் நகர் மன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

தாலுகா போர்டு

1930ம் ஆண்டு முதல் திருப்பத்தூர் தாலுகா போர்டில் அங்கம் வகித்து வந்தார். 1933ல் தாலுகா போர்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1933ல் ஜில்லா போர்டு தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றார். 1936ம் ஆண்டுடன் ஜில்லா போர்டு உறவு முடிந்தது.

காந்தியடிகள் சந்திப்பு

1927ல் காந்தியடிகள் கஸ்தூரிபாவுடன் குடியேற்றம் வருகை தந்தார். நகராட்சிப் பயணிகள் விடுதியில் தங்கியிருந்தார். சண்முகர் அவர்கள் நேரில் சென்று காந்தியடிகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார். காந்தியடிகளிடம் ஆழங்காண முடியாத பற்றும் பக்தியும் கொண்டு விளங்கினார்.

காந்தீயக் கொள்கையில் பற்று

சண்முகர் தமது மணிவிழா நினைவாக காந்தி கட்டட நிர்மாண அறக்கட்டளை நிறுவி, அதற்கு ரயில்வே ரோடில் உள்ள தனது 0.80 செண்ட் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தார். காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்ப கால்கோள் செய்யு முகத்தான், இலவச திருமணம், நூல் நூற்பு வேள்வி, இந்த கலாசாரப் பிரச்சாரம் போன்றவை நிகழச் செய்தார். அன்று அவர் கொடுத்த 0.80 செண்ட் நிலம் இன்று ஒரு கோடி ரூபாய் மதிப்பு பெறும்.

காந்தியடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நிர்பந்தம்

1929ல் ஒரு நாள் திருப்பத்தூர் துணை ஆட்சித் தலைவராக இருந்தவர் திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த நமது சண்முகனாரை நேரில் அழைத்து, "காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு விரோதமாகச் செயலில் ஈடுபட்டு வருகிறார்; கிளர்ச்சி செய்யத் தூண்டி விடுகிறார்; எனவே, அவரை ஆதரிக்கக் கூடாது; அவருக்கு எதிராக நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும்" என்றார். நகர்மன்றத் தலைவர் "அது தம்மால் முடியாது" என்றார் - ஏன் என்று கேள்வி எழுப்பினார், துணை ஆட்சித் தலைவர். "காந்தியடிகளை நான் தெய்வமாகக் கருதுகிறேன் அவர் மக்களுக்கு தீமை எதையும் செய்ய மாட்டார். அவரை இராஜாங்கத் துரோகியாகக் கருதக்கூடாது" என்றார்.

"நகராட்சி சேர்மன் ஆக நீங்கள் இருப்பதால், அரசாங்க உத்திரவுப்படி இதைச் செய்தாக வேண்டும்" என்றார். "துரை அவர்கள் மன்னிக்க வேண்டும். அது என்னால் முடியாது" என்றார் சண்முகனார் அவர்கள். "அப்படியானால் உங்கள் சேர்மன் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்" என்றார் துணை ஆட்சித் தலைவர். "சரி அப்படியே செய்து விடுகிறேன்" என்று விடைபெற்றுத் திருப்பினார். சண்முகனார் ராஜினாமா செய்யவுமில்லை. அது பற்றி எவரும் கேட்கவும் இல்லை.

சட்ட மன்றம்

1937ஆம் ஆண்டில் சென்னை மாநிலச் சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சண்முகனார் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நீதிக்கட்சி சார்பாகவும் மக்கள் கட்சி சார்பாகவும் இரு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மும்முனைப் போட்டி, மூன்று மாதங்கள் தேர்தல் வேலைகள் நடைபெற்றன. பெருவாரியான வாக்குகள் பெற்று சண்முகனார் வெற்றி பெற்றார். காந்தியடிகளின் அறப்போராட்டம் காரணமாக நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதனால் 1941ல் சட்டப்பேரவை அரசால் கலைக்கப்பட்டது.

நூற்பு ஆலைகளில்-பங்கேற்பு

20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் கோயம்புத்தூரில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. 1924ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட ஸ்ரீரங்கவிலாஸ் மில்லில் சண்முகனார் பங்குதாரராகச் சேர்ந்து டைரக்டராகவும் ஆனார். பின்னர் பயனீர் மில்லிலும் பங்குதாரர் ஆகி டைரக்டர் பதவி வகித்தார். திருப்பூரில் ஆலை அமைக்க ஆவன செய்தார். அந்த மில்லில் பல ஆண்டுகள் டைரக்டராகவும் இருந்தார்.

நூற்பு ஆலைகளின் தொடர்பு இருந்ததால், நூல் வியாபாரத்தை குடியேற்றத்தில் தொடங்கினார். அவ்வூர் செங்குந்தர்கள் பலரோடு சேர்ந்து "கலைமகள் பருத்தி அரைவை ஆலை" தொடங்கினார்.

திருமகள் நூற்பு ஆலை - நிருவாகத் திறமை

குடியேற்றத்தில் ஒரு நூற்பு ஆலை தொடங்கினால் நல்ல இலாபம் வரும் என்று அறிந்த சண்முக முதலியார் ஏராளமான செங்குந்த பிரமுகர்களோடு தொடர்பு கொண்டு - திருவாரூர் வள்ளல் சபாபதி முதலியார், காஞ்சி நாகலிங்க முனிவர் முதலியவர்களோடு தொடர்பு கொண்டு சுமார் 7 லட்சம் ரூபாய் திரட்டி "திருமகள் நூற்பாலை" ஒன்றை நிறுவி, 1937 முதல் 1965 வரை அதன் நிருவாகத் திறனை பலரும் பாராட்டினர். பஞ்சு உற்பத்திக் கணக்குகள் அவருக்கு மனப்பாடம் எந்த பஞ்சை எங்கு வாங்குவது? என்ன விலைக்கு வாங்குவது? அன்றைய நூல் விலையில் எந்த எண்ணிக்கை நூல் உற்பத்தி செய்தால் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்பதைச் சில நிமிடங்களில் கூறி முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்றவர். படித்து பட்டம் பெற்றவர்கள் பல நாட்கள் கணக்கு போட்டுப் பார்த்து எடுக்கும் முடிவை இவர் சில நிமிடங்களில் சொல்வதைப் பார்த்து வல்லுனர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

செங்குந்த சமுதாயப் பணி

திரு. கா.அ.சண்முக முதலியார் அவர்கள் திருப்பத்தூரில் தாம் தோன்றிய செங்குந்த குல மக்களின் முன்னேற்றத்தில் இளமை முதல் ஆர்வம் காட்டி வந்தார். செங்குந்தர்கள் பெரும்பாலோர் ஏழைகள்; நெய்தல் தொழிலை மேற்கொண்டு வாழ்பவர்கள். தறி நெய்கின்றவர்களுக்கு நூல் கொடுத்து, சேலை வாங்கி, வாணிபம் செய்வது இவரது குடும்பத் தொழில், எனவே அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

1934ல் திருவாரூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில், வர்த்தக மாநாட்டுத் திறப்பாளராகவும் 1937ல் மதுரையில் கூடிய செங்குந்தர் மாநாட்டுத் தலைவராகவும் 1956ல் திருச்செங்கோட்டில் கூடிய செங்குந்தர் மாநாட்டில் சமூக மாநாட்டுத் தலைவராகவும் சண்முகனார் அவர்கள் பங்கு ஏற்றார்.

சேலம் மாவட்டம் திருச்செங்கோடு புள்ளிகார் நூற்பாலையில் 12-13.2.1956ல் தென்னிந்திய செங்குந்தர் 11வது சமூக வாலிபர், கைத்தறி மற்றும் மாதர் மாநாடுகள் நடைபெற்றன. கொடி உயர்த்தியவர்: சத்திரவாடி திருவேங்காம் பொன்னுசாமி முதலியார் அவர்கள் மாநாட்டுக்குத் திறப்பாளர்: திரு. P. கக்கன், M.P., அவர்கள், சமூக மாநாட்டு வரவேற்புத் தலைவர்: V.V.C.R. திருச்செங்கோடு வையாபுரி முதலியார், சமூக மாநாட்டுத் தலைவர்: திருப்பத்தூர் கா.அ.சண்முக முதலியார் அவர்கள், வாலிபர் மாநாட்டு வரவேற்புத் தலைவர்: நாமக்கல் டாக்டர் P.M. பிரேமநாதன், M.B.B.S., அவர்கள், வாலிபர் மாநாட்டுத் தலைவர்: ஆக்கூர் R.இராமலிங்க முதலியார் அவர்கள், கைத்தறி மற்றும் மாதர் மாநாடுகளும் நடைபெற்றன.

20.3.1960ல் திருத்தணியில் 12வது மாநாடு நடைபெற்றது. மாதர் மாநாட்டு வரவேற்புத் தலைவராக டாக்டர் திருமதி. நீலாம்பாள் இராமசாமி, D.M.S., அவர்கள் இருந்து வரவேற்புரை ஆற்றினார். சண்முகனார் அவர்கள் 1955ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 25.12.76 வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் தலைவராக இருந்து பெரும் பணியாற்றினார். அப்போது கட்டுமானப் பணியில் இருந்த வள்ளலார் மாணவர் இல்லத்துக்கு ரூ.5,000/- நன்கொடை அளித்ததோடு, கட்டிட நிதிக்குப் பெரும் பொருள் ஈட்டித் தந்தார். திருக்கோயில்கள் பணிக்காகவும், கல்வி நலத்திற்காகவும் இவர் அளித்த நன்கொடைகள் ஏராளம்; ஏராளம்.

கவிஞராகத் தமிழ்ப்பணி

திரு.கா.அ.சண்முகனார் அவர்கள் ஒரு சிறந்த கவிஞராகவும் இருந்தார். இவருடைய தமிழறிவு வியக்கத் தக்கது. இயல்பாக கவியியற்றும் இவரது திறமையை கண்டு தமிழறிஞர் பலரும் போற்றியுள்ளனர். இவர் இயற்றிய கவிதை நூல்கள் விபரம்:-

நயாளினி வெண்பா, திருமால் போற்றி அகவல்,
இராமன் புகழ் அறுபது, திருமால் அவதாரம்,
திருவேங்கடமாலை, நூற்றியெட்டு திருப்பதி போற்றி அகவல்,
திருமால் வெண்பா மாலை, இராகவன் புகழ் மாலை,
திருவேங்கடப்பெருமாள் திருப்பள்ளியெழுச்சி,
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,
திருமால் அருச்சனை நூல், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மணிவிழா - மு.வ., திரு.வி.க. பாராட்டுகள்:

1945ல் சண்முகனாரின் மணிவிழா கொண்டாடிய போது டாக்டர் மு.வ. அவர்கள், திரு.கா.அ.சண்முகனாரைப் பாராட்டி அவரே வாசித்து அளித்த வாழ்த்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு:

பணமே பெரிதெனும் பாசமும் இன்றி;
புகழே பெரிதெனும் கருத்தே மலர்ந்த(து);
ஒழுக்கமே விழுப்பமென் றொளியும் பெற்றது;
தொண்டே நன்றெனும் தொளிவும் கண்ட(து);
இயைந்தஇவ் வாழ்வின் இனிமை பயின்றீர்;
நீவீர் பண்பாடும் நீர்மையும் பெற்றீர்;
இத்தகைப் பேறுதான் இனியும் பல்லாண்டு
உமக்குள வாகுக உயர்வெலாம் பெறவே!

திரு.வி.க.வின் புகழ் மாலை

தமிழ்த்தென்றால் திரு.வி.க. அவர்கள், சண்முகனார் அவர்களைப் பற்றி கூறியது.

"அறிஞர் முதலியார் வாழ்க்கை வெற்றியுடையது எப்படி? அவர்தம் வாழ்க்கையில் கல்விச் செல்வம், பொருட்செல்வம், சேய்ச்செல்வம், பனிச்செல்வம் முதலியன பூத்துள்ளன. "திருமகள் ஆலை" என்னும் ஓர் அமைப்பும் காய்த்திருக்கிறது. திரு.முதலியார் வாழ்க்கை பூவுடன்-காயுடன் நிற்கவில்லை; அது கனிகளையும் ஈனுகிறது."

இவருடைய பொது வாழ்க்கை, தேச விடுதலை இயக்கத்தின் ஈடுபாடு, காங்கிரஸ் பேரியக்கத்தில் பணி, கல்விப் பணி, வேதாந்த பாடசாலைப் பணி, கோயில் திருப்பணிகள், செங்குந்த சமுதாயப்பணி, தமிழ் பணி, கவிதைகள் இயற்றும் பணி இவையெல்லாம் இவருடைய பெருமைகளைப் பேசிக் கொண்டேயிருக்கும்.

செங்குந்த செம்மல், திருப்பத்தூர் தீபம் கா.அ.சண்முக முதலியார் அவர்களது மாபெரும் வாழ்வு 1978ம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் நாள் (காளயுக்தி ஆண்டு ஆடிமாதம் முதல் நாள்) திங்கட்கிழமையன்று 93வது வயதில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க அவரது புகழ்! வளர்க அவர் தொண்டு!

வேலை வணங்குவதே வேலை



வேலை வணங்குவதே வேலை - கந்தன்
வேலை வணங்குவதே வேலை

குன்று தோறாடிச் சென்று - எந்தன்
குறை தீரப் பாடி நின்று (வேலை)

நன்மதி பெற வேண்டி நாடி - என்றும்
நிம்மதி தரவேண்டித் தேடி (வேலை)

பிறவா பேரின்பம் அளித்து - உம்மை
மறவாத நல்நெஞ்சம் அளித்து (வேலை)

காலன் மறைந்தோட அறவே - நல்ல
காலம் விரைந்தோடி வரவே (வேலை)

தனக்குவமை இல்லாத வல்லவன் - நம்
மனக்கவலை மாற்றவந்த நல்லவன் (வேலை)

ஆதாரம் :
சோழலிங்கபுரம் கும்பாபிஷேக மலர்

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஆறாவது தலைவர்



கைத்தறி காவலர்,
பத்மஸ்ரீ. எம்.பி.நாச்சிமுத்து முதலியார்,

பி.ஏ., பி.எல்., சென்னிமலை.

(26-12-1976 முதல் 26-6-1987 வரை)

பிறப்பு:

ஈரோடு மாவட்டம் சிரகிரி எனச்சிறப்புடன் வழங்கப்படும் சென்னிமலையில் 28.4.1913ல் மு.பழனியப்ப முதலியார் அவர்களுக்கும் பாப்பாயம்மாள் (எ) சடையம்மாள் அவர்களுக்கும் ஒரே புதல்வராகத் தோன்றினார் எம்.பி.என். என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்து முதலியார் அவர்கள்.

கல்வி:

நடுநிலைப்பள்ளி வரை சென்னிமலையில் கல்வி பயின்ற அவர், ஒரு வருடம் கோவை சர்வஜன உயர்நிலைப் பள்ளியிலும், பள்ளி இறுதி வகுப்பை திருப்பூரிலும் இண்டர்மீடியர் வகுப்பை கோவை அரசினர் கல்லூரியிலும், பி.ஏ. வகுப்பினை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்டப்படிப்பை சென்னையிலும் படித்து முடித்து, 1938ல் செங்குந்த சமூகத்தின் முதல் சட்ட பட்டதாரியானார்.

தொழில்:

சில ஆண்டுகளே வழக்கறிஞராகத் தொழில் நடத்தினார். கல்வியாளர்களிடமும் வணிகப் பெருமக்களிடமும் தொடர்புகொண்ட இவர் சிறந்த குணநலன்களுடனும் உயர் பண்பாடுகளுடனும் விரும்பி பொது வாழ்வில் ஈடுபட்டார்.

திருமணம்:

திரு எம்.பி.என். அவர்கள் 26.02.1936ல் முத்துசாமி முதலியாருக்கும் ராமாயம்மாவுக்கும் பிறந்த கருணாம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். இனிமையான இல்வாழ்க்கையில் மூன்று மகள்களும் மூன்று மகன்களும் பிறந்தனர்.

பொதுத்தொண்டு

நலிந்த கைத்தறி நெசவாளர்கள் நல்வாழ்வு பெற்றிட 07.04.1941ல் எம்.பி. நாச்சிமுத்து முதலியார் அவர்கள் சென்னிமலை கூட்டுறவு நெசவாளர் சங்கத்தைத் தொடங்கி உறுப்பினர்களின் வேண்டுகோளின்பேரில், தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். வாழ்நாள் முழுவதும் இச்சங்கத் தலைவராகவே இருந்தார். நெசவுத் தொழில் நலிந்து வருவதையுணர்ந்து, 1952ல் இச்சங்கத்தில் படுக்கை விரிப்பு, தலையணை உறைகள், வண்ணமிகுத் திரைச் சீலைகள் முதலிய புதிய ரகங்களை உற்பத்தி செய்யச் செய்து நெசவாளர் வாழ்வு வளம் பெறச் செய்தார். இச்சங்கத்திற்கு "சென்டெக்ஸ்" என்ற வியாபார அடையாளக் குறியுடன் விளம்பரம் செய்து உயர்ரகக் கைத்தறித் துணிகளை உலகெங்கும் பிரகாசிக்கச் செய்தார். இச்சங்கம் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்:

நமது செங்குந்த சமுதாய இயக்கத்தில் பற்று கொண்டு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தில் 26.05.47 முதல் 13.02.52 வரை பொதுச் செயலாளராகவும் 26.12.76 முதல் 27.06.87 வரை தலைவராகவும் இருந்தார். அப்போது சென்னையில் வள்ளல் சபாபதி செங்குந்தர் நினைவாகக் கட்டத் தொடங்கி முற்றுப்பெறாமல் இருந்த அதே கட்டடத்தை அவரது முயற்சியால் மீண்டும் கட்டத் தொடங்கி சீர் பெறச் செய்து, அவ்வளாகத்தில் வள்ளல் சபாபதி மெட்ரிகுலேசன் ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கி வைத்தார். 12ம் வகுப்பு வரை உள்ள அப்பள்ளி மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

"கோ-ஆப் டெக்ஸ்"ல் சிறப்புப்பணி:

முன்பு ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மூன்றும் சேர்ந்திருந்த சென்னை மாநில நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவராகவும், பின்னர் தனித்து இயங்கி வரும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கத் (கோ-ஆப் டெக்ஸ்) தலைவராகவும் பொறுப்பேற்று தமிழக நெசவாளர் பெரிதும் நலம்பெற அரும்பணி ஆற்றினார்கள். அகில இந்திய கைத்தறி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து கைத்தறித் தொழிலுக்குப் பல்வேறு வகையான உதவிகளை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு உறுதுணை புரிந்தார்கள்.

பத்மஸ்ரீ பட்டம்:

கைத்தறித் துணிகளுக்கு அயல்நாடுகளில் சிறந்த விற்பனைச் சந்தைகளைப் பெறுவதற்கு, தூர கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளுக்கும் சென்ற தூது கோஷ்டிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்று கோ-ஆப் டெக்ஸ்சுடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்ளச் செய்தார். இதனால் இவரைப் பல

ஊர்களிலும் வரவேற்று "கைத்தறித் தந்தை" என்றும் "கைத்தறிக் காவலர்" என்றும் போற்றிப் பாராட்டினார்கள். இவர் கூட்டுறவுத் துறைக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது.

கல்வித்தொண்டு:

சென்னிமலை செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி உருவாவதற்கு உரிய பணிகளைச் செய்து 17 ஆண்டுகள் அதன் தாளாளராகவும் இருந்து, கலைமகள் கல்வி நிலையத்தின் பொருளாளராகவும் இருந்து ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளித் துணைத் தலைவராகயிருந்து, ஈரோடு கலைக் கல்லூரி உறுப்பினராயிருந்து இவர் ஆற்றியப் பணி குறிப்பிடத் தகுந்தது.

ஆன்மீகம்:

அருள்மிகு சென்னிமலை சுப்ரமணிய சுவாமி திருப்பணிக்குழுத் தலைவராயிருந்து செயலாற்றியதும், அறநிலையத்துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினராயிருந்து செயல்பட்டதும் இவர் ஆன்மீகத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்ததே காரணமாகும்.

பெற்ற சிறப்புகளும், வகித்த பதவிகளும்:

1. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வகித்த பதவிகள் (கோ-ஆப் டெக்ஸ்)

(அ) உறுப்பினர் 1942 முதல் 1950 வரை

(ஆ) துணைத்தலைவர் 1950 முதல் 1952 வரை

இ) தலைவர் 1952 முதல் 1969 வரை

2. தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையின் சேர்மனாக 1953 முதல் 1969 வரை.
3. அகில இந்திய கைத்தறி வாரிய உறுப்பினர் 1953 முதல் 1985 வரை.
4. இந்தியன் வங்கியின் இயக்குநராக 1977 முதல் 1982 வரை.
5. இந்திய அரசு நியமித்த கைத்தறி மற்றும் விசைத்தறி விசாரணைக்குழு உறுப்பினராக 1972 முதல் 1973 வரை.
6. கைத்தறிக்கான அகில இந்திய திட்டக்குழு உறுப்பினர் 1969.
7. ரிசர்வ் வங்கி ஆலோசனைக்குழு உறுப்பினராக 2 ஆண்டுகள்.
8. டெல்லியில் உள்ள உலக வியாபார மற்றும் தொழில் வளர்ச்சி மையத்தின் கௌரவ ஆயுள் உறுப்பினர்.
9. 05.05.80 சென்னையில் நடைபெற்ற அகில இந்திய கைத்தறி விழாவில் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 25 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்து பணியாற்றியதை சிறப்பித்து கேடயம் வழங்கப்பட்டது.
10. கைத்தறித் துறையில் ஆற்றிய சிறப்புப் பணிகளுக்காக ஐதராபாத்தில் 19.12.1981ல் தங்கப்பதக்கமும், 23.05.1982ல் சென்னையில் தங்கப்பதக்கமும் 09.04.1983ல் பம்பாயில் வைரப் பதக்கமும் வழங்கப்பட்டது.
11. 15.11.1982ல் சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு யூனியன் 1980-81ல் தமிழ்நாடு முழுமைக்கும் கூட்டுறவு சங்கங்களின் சிறந்த தலைவருக்கான கேடயம் வழங்கப்பட்டது.
12. 02.04.1983ல் டெல்லியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பாரதக் குடியரசுத் தலைவர் அவர்களால் கூட்டுறவுத் துறையில் நெசவாளர்களுக்காகவும் ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

சான்றோர் பாராட்டுகள்:

பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து, பி.ஏ., பி.எல்., அவர்களை மறைந்த பண்டித ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, பெரியார், அண்ணா, ஜீவா, பி.டி. ராஜன் முதலிய சர்வ கட்சித்தலைவர்களும் ம.பொ.சி., டாக்டர் ராதாகிருஷ்ணன், மைசூர் மகாராஜா, வி.வி.கிரி, சி.சுப்ரமணியம், சோமப்பா, டாக்டர் சி.நடேசன், ஜி.டி.நாயுடு, ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரும் அவருடைய தொண்டிற்காக மிகவும் பாராட்டியுள்ளார்கள்.

பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்து அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கைத்தறி நெசவாளர்களின் - செங்குந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், தாம் பிறந்த சமுதாயம் மற்ற சமுதாயங்களுக்குச் சரிநிகர் சமமாக வாழ, கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் மிகுந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும் சிறப்பாகத் தொண்டாற்றி 27.06.1987ல் விண்ணுலகை எய்தினார்.

வாழ்க எம்.பி.என். புகழ் என்றென்றும்!

இவரது காலத்தில் 25-26.12.1976ல் ஈரோட்டில் 13வது மாநாடும், 4-5.2.1984ல் காஞ்சிபுரத்தில் 14வது மாநாடும் சிறப்பாக நடைபெற்றன.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஏழாவது தலைவர்



"நெசவாளர் நேசன்", "உத்யோக்ரத்னா," "கல்வித் தந்தை,"
"செங்குந்தர் செவ்வேள்," "குந்தர் குல விடிவெள்ளி,"
"அருட்செல்வர்," "மாண்புமிகு மனிதர்"
"செங்குந்த முதல்வர்"

திருமிகு. **ஜெ.சுத்தானந்தன்,** பி.எஸ்சி., ஈரோடு.

26-7-1987 முதல் 25.6.2010

திரு.ஜெ.எஸ்.அவர்கள், சங்கத்தின் தலைமைப் பொறுப்பை 26.7.87ல் ஏற்றபின், தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து, செங்குந்தர்கள் வாழும் பெருநகரங்கள் சிறுநகரங்கள் மற்றும் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் சென்று, ஒரு புதிய எழுச்சியை உருவாக்கினார். செங்குந்தர்கள் தங்கள் குழந்தைகளை, தங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், படிக்க வைக்க வேண்டும்; மாணவ மாணவிகள் சிறந்த தொழிற் படிப்புகளைப் படிக்க வேண்டும்; இளைஞர்கள் சொந்தமாக புதிய தொழில் தொடங்க வேண்டும்; என்று பிரசாரம் செய்தார். செங்குந்தர்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காது; ஏட்டிலும் அடங்காது.

1. பெயர் : ஜெ.சுத்தானந்தன்
2. முகவரி : 145, திருநகர் காலனி, ஈரோடு-638 003 தமிழ்நாடு
3. பிறந்த தேதி : 21-9-1944
4. கல்வித் தகுதி : பி.எஸ்.வி.,
5. வகித்த பொறுப்புகள்:

தலைவர் 1987 to 2010 வரை

தென்னிந்திய செங்கந்த மகாசன சங்கம்

வள்ளல் சபாபதி மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் (மேற்று மையம்)

கைத்தறி நெசவாளர் ஆலோசனைக் குழு (கோவை, ஈரோடு)

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம்

ஷிட்டோ-ரியூ கராத்தே சங்கம்

பேரதிபர்:

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை

நிர்வாக அறங்காவலர்:

என்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகனாதன் கல்வி அறக்கட்டளை

எம்.பி.நாச்சிமுத்து நெசவாளர்கள் நல அறக்கட்டளை

நிர்வாகி (தாளாளர்):

எம்.பி.நாச்சிமுத்து, எம் ஜெகன்னாதன் பாலிடெக்னிக்,சென்னிமலை

செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு

செங்குந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு

செங்குந்தர் பயிற்சி பள்ளி, ஈரோடு

மொட்டையப்பா நடுநிலைப்பள்ளி, வள்ளிப்புரத்தான் பாளையம்

இயக்குநர்:

பெட்ரோஃபில் கூட்டுறவு லிமிடெட். பரோடா

உறுப்பினர்:

மண்டல பொருள் பாதுகாப்பு மையம் கைத்தறியகம், சேலம்.

புரவலர்:

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம், சென்னை

முன்னாள் தலைவர்:

ஈரோடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் (வரையறுக்கப்பட்டது) (1975-1989)

ஈரோடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கக் கடைகள் (1975-1989)

ஈரோடு கூட்டுறவு கட்டிடச் சங்கம்) லிமிடெட் (1980-1989)

முன்னாள் துணைத்தலைவர்:

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் (1980-1987)

சமூகப் பொருளாதாரத் தொண்டு மன்றம்
(1984-87)

பெரியார் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு
(1978-80 மற்றும் 1988-89)

இயக்குநர்:

ஈரோடு நெசவாளர் கூட்டுறவு சங்கம்
(1967-1975)

பெரியார் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு
(1980-1989)

தென்னிந்திய கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் திருநெல்வேலி (1978-1988

உறுப்பினர்:

நூல் விலை நிர்ணயக் குழு

அகில இந்திய வானொலி தொழில்நுட்ப நிகழ்ச்சியின் ஆலோசனைக்குழு

கைத்தறி நெசவாளர்கள் வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு, தங்குமிடம், திட்ட புனரமைப்புக் குழு (வரைவு)

பெற்ற விருதுகள்:

இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.கியானி ஜெயில் சிங் அவர்களால் 'இன்ஸ்டிடியூட் ஆப் எகானமி ஸ்டடீஸ்' அமைப்பின் மூலம் 1985 ஆம் ஆண்டு 'உத்யோக ரத்னா' விருது வழங்கப்பட்டது.

சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களால் 'நெசவாளர் நேசன்' என்றழைத்து கௌரவிக்கப்பட்டார்.

செங்குந்த தலைவர்களின் பிறந்தநாள் – நினைவுநாள்

ஜனவரி	
1927	செங்குந்த மித்திரன் உதயம்
31.1.1942	தவத்திரு ஞானியாரடிகள் நினைவுநாள்
பிப்ரவரி	
3.2.1969	அறிஞர் C.N அண்ணாத்துரை நினைவுநாள்
10.2.1932	தியாகச் செம்மல் திருப்பூர் குமரன் நினைவுநாள்
22.2.1914	தெய்வத்திரு. தில்லையாடி வள்ளியம்மை நினைவுநாள்
மார்ச்	
28.3.2006	தெய்வத்திரு. வேதாத்திரி மகரிஷி நினைவுநாள்
ஏப்ரல்	
21.4.1964	தெய்வத்திரு. பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்
29.4.1881	தெய்வத்திரு. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்
28.4.1886	தெய்வத்திரு. வள்ளல் தி.நா.சபாபதி செங்குந்தர் பிறந்த நாள்
28.4.1913	தெய்வத்திரு.பத்ம ஸ்ரீ எம்.பி நாச்சிமுத்து செங்குந்தர் பிறந்த நாள்
29.4.1927	தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம் உதயமான நாள்.
மே	
17.5.1873	தெய்வத்திரு. ஞானியாரடிகள் பிறந்த நாள்
ஜீன்	
25.6.2010	தெய்வத்திரு. மு. நீ அவர்கள் நினைவு நாள்
25.6.2012	தெய்வத்திரு. J. சுத்தானந்தன் அவர்கள் நினைவு நாள்
27.6.1987	தெய்வத்திரு. பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து செங்குந்தர் நினைவு நாள்
ஜீலை	
9.7.1950	தெய்வத்திரு. காஞ்சி நாகலிங்க செங்குந்தர் நினைவு நாள்
17.7.1978	தெய்வத்திரு. கா.அ. சண்முக செங்குந்தர் நினைவுநாள்
ஆகஸ்ட்	
14.8.1911	தெய்வத்திரு. வேதாத்திரி மகரிஷி பிறந்த நாள்
25.8.1906	தெய்வத்திரு. திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்
செப்டம்பர்	
15.9.1909	தெய்வத்திரு. அண்ணாத்துரை பிறந்த நாள்
21.9.1944	தெய்வத்திரு. மு. நீ அவர்கள் பிறந்த நாள்
21.9.1944	தெய்வத்திரு. J.சுத்தானந்தன் அவர்கள் பிறந்த நாள்
24.9.1953	தெய்வத்திரு. வள்ளல் தி.நா.சபாபதி செங்குந்தர் நினைவு நாள்
அக்டோபர்	
10.10.1864	தெய்வத்திரு. காஞ்சி நாகலிங்க செங்குந்தர் பிறந்த நாள்
14.10.1904	தெய்வத்திரு. தியாகிச் செம்மல் திருப்பூர் குமரன் பிறந்த நாள்
நவம்பர்	
2.11.1885	தெய்வத்திரு. கா.அ. சண்முக செங்குந்தர் பிறந்த நாள்
7.11.1993	தெய்வத்திரு. திரு முரு „ கிருபானந்த வாரியார் நினைவு நாள்

தொகுத்தவர்: **துரை. சக்திவேல், துறையூர்.**

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் எட்டாவது தலைவர்



பெண்ணாடம்
திருமிகு. ஆ. இராஜவேலு,

(2011 முதல் - 2014 வரை)

திருமிகு.பெண்ணாடம் ஆ.ராஜவேலு அவர்கள் சிறப்புமிக்க செங்குந்தர் குலத்தில், கடலூர் மாவட்ட பெண்ணாடம் ஊரில், 08.07.1943 அன்று திரு.ரா.ஆறுமுகம் செங்குந்தர், விருத்தாம்பாள் அவர்களுக்கு இரண்டாவது மகனாகத் தோன்றியவர். பெண்ணாடம் திரு.ஆ.ராஜவேலு அவர்கள்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போன்று, சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்துடனும், பிறர்க்கு உதவும் நற்குண, நற்பண்புகளைப் பெற்றிருந்தார். பள்ளியில் சிறந்த மாணவராக, மாணவத் தலைவராக விளங்கினார். பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர் நலனுக்காகவும், பல பெரியோர்களிடம் நன்கொடைகள் பெற்று பள்ளியின் சீரமைப்புகளுக்காக தொண்டு புரிந்தார்.

தொழிற்கல்வி பயின்றார். மாணவத் தலைவராகத் திகழ்ந்தார். மேலும், தொழிற்கல்வி நிறைவுக்குப் பின்பு, பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலையில் சேர்ந்து, 39 ஆண்டுகாலம் பொதுப் பணிமனை (General Work Shop) (Forevan) கண்காணிப்பாளராக பணியாற்றினார். ஆலையின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளராக 15 ஆண்டுகாலம் சிறப்பாக தொண்டாற்றினார். அனைத்து தொழிற்சங்கமும் ஏற்றுக்கொள்ளும் தலைவராகத் திகழ்ந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் பாற்கொண்ட பற்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, நகர செயலாளராகவும், பெண்ணாடம் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராகவும், பெண்ணாடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராக 15 ஆண்டுகாலம் அனைவரும் பாராட்டும் வகையில் தொண்டாற்றினார்.

பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து முதலியார் அவர்கள் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவராக இருந்த போது, 1977-ஆம் ஆண்டில், சங்கத்தில் இணைந்தார். 1980-ல் சங்கத்தின் இளைஞரணி அமைப்பாளராக வளர்ச்சி கண்டார். 1981ம் ஆண்டில் சேலம் அம்மா பேட்டையில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் பொன்விழா மகாநாட்டில், பெரும் பணியாற்றினார்.

1984ல் காஞ்சிபுரத்தில் நடந்த மகாநாட்டிற்காகவும், சிறப்பாக தொண்டாற்றினார். சென்னை சேத்துப்பட்டு, வள்ளல் சபாபதி மெட்ரிகுலேசன் பள்ளியின் இடம் தக்கவைக்க கடுமையாக போராடினார். பள்ளிக் கட்டிடம் தொடங்க உறுதுணையாக இருந்து, நமது சங்கத்தில் முதன் முதலாக பெரும் நிதியை வசூல் செய்து கொடுத்தார்.

தலைவர் திரு.M.P.நாச்சிமுத்து முதலியார் அவர்கள் இயற்கை அடைந்த பிறகு, திரு.J.சுத்தானந்தன் அவர்களை, பல மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தலைவராக்கிட பெரிதும் பாடுபட்டார்.

1988ல் நமது சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1990ல் சென்னையில் நடைபெற்ற 15ம் மகாநாட்டில் பெரும் பணியாற்றினார். 1991-ல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற 16வது மகாநாட்டிற்கு பெரும் நிதி திரட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் இளைஞரணி மகாநாட்டிற்கு தலைமை ஏற்று மகாநாடு சிறப்பாக நடத்தினார். தலைமைச் சங்கத்தின் பெரும் நம்பிக்கைக்குரிய பொறுப்பாளராக இருந்து 1993ல் வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற 17வது மாநாடடிற்கும். 1995ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற 18வது மாநாட்டிற்கும் ஒருவாரம் முன்னதாகச் சென்று சிறப்பாக பணியாற்றினார். 1998ல் சென்னை பனகல் பார்க்கில் நடைபெற்ற எழுச்சிப் பேரணி, மாநாட்டில் பெரும்பங்கு வகித்து செயல்பட்டார். தலைவர் J.சுத்தானந்தன் அவர்கள், கேட்டுக்கொண்டதன் பேரில், மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்தார். 2000-ஆம் ஆண்டில் ஈரோடு பள்ளியில் நடைபெற்ற பேரணி மற்றும் முப்பெரும் விழாவிலும், 2004ல் அன்று ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தலைவர்.J.சுத்தானந்தன் அவர்களின் மணிவிழா உள்ளிட்ட முப்பெரும் விழாவிலும், முக்கிய

பொறுப்புகளை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

செங்குந்த மித்திரன் இதழ் நிலைக்கவும், வளர்ச்சிகாணவும், எண்ணற்ற சந்தாதாரர்களை கடலூர் மாவட்ட சங்கத்துடன் இணைந்து ரூபாய் நான்கு இலட்சத்திற்குமேல் நிதி வசூல் செய்து தந்தார். சென்னையில் செங்குந்தர் மாளிகை கட்டுவதற்காக, கடலூர் மாவட்டச்சங்க பொறுப்பாளர்களும் இணைந்து ரூபாய் ஆறு இலட்சம் ரூபாய்களை வசூலித்து தந்துள்ளார்.

பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து முதலியார் அவர்களின் நல்லாசியுடன் சங்கத்தில் இணைந்த இவர், நம் சங்கத்திற்கும், மாநாடுகளுக்கும், உதவியதல்லாமல், ஆயிரக்கணக்கான நம்மாணவர்களை தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் இணைவதற்கு பெரிதும் உதவியுள்ளார். தலைவர்.திரு.J.சுத்தானந்தன் அவர்கட்கு உண்மையாக தொண்டாற்றினார்.

திருமிகு. T.K.பொன்னுசாமி அவர்களின் பொதுநலவழக்கால் தலைமைச் சங்கம் - நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்க ஏற்பட்ட நேரம் தலைவர்.J.சுத்தானந்தன் அவர்கள் இயற்கையடைந்த பிறகு சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள். திருமிகு.M.M.தணிகைமலை, T.S.புருஷோத்தமன், திரு. M.S.ரெங்கையா, ஈரோடு திரு.P.S.நடராஜ முதலியார், நீதியரசர் மாண்புமிகு.S.ஜெகதீசன், வாதி திரு.T.K.பொன்னுசாமி மற்றும் பல முக்கிய பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து நீதிமன்ற வழக்கினைத் திரும்பப் பெற்று நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தென்னிந்திய செங்குந்த மகாஜனசங்கத்தின் தேர்தலை அனைவரும் ஏற்கும் வகையில், ஜனநாயக நெறிப்படி, சட்டரீதியாக தேர்தலை நடத்தியிருப்பதில் இவரின் சங்கம், சமுதாய தொண்டு ஒளிவிளக்காக திகழ்ந்தது.

பத்மஸ்ரீ திரு. M.P.நாச்சிமுத்து முதலியார் தலைவர் திரு.J.சுத்தானந்தன் அவர்களின் அருளாசியும், இவரின் உண்மைத் தொண்டும் தலைவராக தேர்வு செய்தது. கடந்த 06.02.2011 அன்று தலைவராகப் பொறுப்பேற்று, நிர்வாகிகளை, செயற்குழு உறுப்பினர்களை அரவணைத்தும் அனைவரின் உழைப்பாலும், ஒத்துழைப்பாலும் முன்னோர்கள் நடத்திய பாதையில் சிறப்பாக நமது சங்கத்தை நடத்தினார். சங்கத்தின் பல தொய்வுகளை சீரமைத்தார். சங்கம் பொருளாதார மேம்பாடு காணவைத்தார், மூன்றாண்டுகளில் தொண்டுகளுக்குப் பிறகு, முறைப்படி தேர்தலை நடத்தி, அடுத்த புதிய நிர்வாகிகளிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைத்த பெருமையும் இவரைச் சாரும்!

தலைவர் பத்மஸ்ரீ திரு.M.P.நாச்சிமுத்து முதலியார் தலைவர்.திரு.J.சுத்தானந்தன் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்று, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் 8வது தலைவர் திருமிகு. P.A.ராஜவேலு அவர்களும், அவரது தூய்மையான தொண்டுகளும் நமது நெஞ்சங்களின் பசுமையாக நிலைத்து வாழும்!

வாழ்க அவர்! வளர்க அவரது தொண்டு!

31.01.2016ல் சேலத்தில் நடைபெற்ற செங்குந்தர் நெசவாளர் எழுச்சிப் பேரணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் சென்ற (வேன்) வாகனங்கள் விவரம்

1.	செங்கல்பட்டு	-	2
2.	திருக்கழுக்குன்றம்	-	6
3.	மதுராந்தகம்	-	2
4.	கருங்குழி	-	2
5.	பாதிரி	-	1
6.	படப்பை	-	4
7.	நாயகன்பேட்டை	-	2
8.	உத்திரமேரூர்	-	2
9.	எலப்பாக்கம்	-	1
10.	கயப்பாக்கம்	-	1
11.	அச்சரப்பாக்கம்	-	1
12.	திருமுக்கூடல்	-	1
		=	25

காஞ்சிபுரம்

1.	இளைஞர் அணி	-	1
2.	அறம் வளத்தீஸ்வரன்	-	1
3.	கிருஷ்ணன் தெரு, தென்கோடி	-	3
4.	ஏகமுகான் தெரு	-	1
5.	அண்ணா குடியிருப்பு	-	2
6.	பொலம்பாக்கம்	-	2
7.	வேளிங்கப்பட்டரை	-	1
8.	ஆலடிதோப்பு	-	1
		=	11

இந்தப் பேரணியில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஒன்பதாவது தலைவர்

தியாகச் செம்மல் தில்லையாடி வள்ளியம்மை



உலகில் எண்ணற்றோர் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களுள் ஒருசிலரே தம் சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் அரிய செயல்களைச் செய்துள்ளனர். அத்தகைய பெருமைக்குரிய பெண்களுள் தில்லையாடி வள்ளியம்மை குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

"தென்னாப்பிரிக்காவில் எவருடைய தியாகம், ஆண்டவனுக்கு உகந்ததாய் இருந்தது: பயனளித்தது; என்று ஒருவரும் சொல்ல முடியாது. ஆனால் வள்ளியம்மையின் தியாகமும் மற்ற சகோதரிகளின் தியாகமும் பயனைப் பெற்றன என்பது நிச்சயம்". என்று மகாத்மா காந்தியடிகள் கூறிய வாசகமே அவருடைய தியாகத்தை நமக்கு உணர்த்துகிறது.

பிறப்பு. இளமை

தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் ஆர்.முனுசாமி முதலியாருக்கும் மங்களத்தம்மாள் என்று அழைக்கப்பட்ட ஜானகி அம்மாளுக்கும் மூத்த மகளாகப் பிறந்தவரே வள்ளியம்மை ஆவார். ஊர்ப் பெயரையும் சேர்த்து தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பெற்றார்.

இவருடைய பெற்றோர் பிழைப்புக்காக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரத்திற்குச் சென்றனர். கருவுற்ற நிலையில் சென்ற மங்களத்தம்மாள் அங்கு வள்ளியம்மையை ஈன்றெடுத்தார். தந்தையார் முனுசாமி முதலியார் ஜோகன்ஸ் பர்க்கில் தின்பண்டம், பலசரக்குகள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா போராட்டம்

தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்கள் அந்நாட்டு மக்களை அடக்கி, ஒடுக்கி ஆட்சி செய்தனர். இந்தியருக்கு "தலைவரி" விதித்தனர். "தென்னாப்பிரிக்காவில் இந்திய முறைப்படி நடைபெற்ற திருமணங்களை சொல்லாது" என்று தென்னாப்பிரிக்க அரசு அறிவித்தது. அதை எதிர்த்து காந்தியடிகள் தொடங்கிய அறப்போராட்டத்தில் ஆண்களோடு பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களுள் வள்ளியம்மையும் தீவிரமாக வெள்ளையர்களை எதிர்க்கப் போராட்டத்தில் குதித்தாள். அப்பொழுது வள்ளியம்மைக்கு வயது பதினாறு தான் ஆகியிருந்தது. உலகத்தைச் சரியாகக்கூட புரிந்துகொள்ள இயலாத இளமைப்பருவம் அது. அவ்வளவாகக் கல்வியறிவும் பெற்றவள் அல்லள். சத்தியாகிரகம் என்றால், அது என்ன என்றே அறியாதவள். என்றாலும் அந்த வயதிலே அந்த இளநங்கையின் உள்ளம் காந்தியடிகளின் அறப்போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, முழுமையாக ஈடுபட்டாள்.

திரண்டனர் இந்தியர்

இந்தியர்களுடைய மானமே இப்புதிய சட்டத்தினால் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டது. எனவே இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். தம் உயிர் கொடுத்தேனும் மானம்காக்க முன் வந்தனர். சத்தியாகிரகப் பேரணி நடத்தத் திட்டமிட்டனர்.

வள்ளியமையின் தந்தையார் அச்சமயம் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆகவே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, வள்ளியம்மையும் அவள் தாயாரும் இந்த அநியாய சட்டத்தை எதிர்த்து முறியடிக்க வரிந்து கட்டிக் கொண்டு அமைதிப்போர் புரியப் புறப்பட்டனர்.

போரில் குதித்தார்

அன்று 1913ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 29ஆம் நாள், ஜோகன்ஸ்பர்க் கில் இருந்து நியுகாசி லுக்குப் புறப்பட்ட சத்தியாகிரகப் பெண்கள் பேரணியில் சேர்ந்து கொண்டனர். வீராங்களை வள்ளியம்மையும் அவள் தாயாரும் அணியில் நடந்து சென்றதுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக எண்ணவில்லை. சார்லஸ் டவுன், டண்டி, லேடிஸ்மித், மாரிட்ஸ்பர்க் டர்பன் போன்ற முக்கியமான இடங்களில் எல்லாம் சத்தியாகிரகப் படையினர் தங்கிச் சென்றபோது, அந்தந்த ஊர்களில் எல்லாம் தன்னால் இயன்ற மட்டும் தொண்டுகள் செய்தாள்.

சிறைப்படுதல்

அவர் சென்ற குழு கைது செய்யப்படவில்லை. எனவே மீண்டும் "நியுகாசில்"

இருந்து புறப்பட்டு அவளது குழு "டிரான்ஸ்வாலு"க்குள் நுழைந்தது. அப்பொழுது அந்நாட்டு அரசினர். அவளையும் அவளது அன்னையையும், மற்ற பெண்களையும் "வால்க்ஸ்ரஸ்ட்" என்ற இடத்தில் 1913ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 22ஆம் நாள் கைது செய்தனர். அவர்களுக்கு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்து "மாரிட்ஸ்பர்க்" சிறையில் அடைத்து வைத்தனர்.

உடல் நலம் கெடுதல்

சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட உடனே வள்ளியம்மையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. சிறைக்குள் படுத்த படுக்கையாக இருந்தாள். இடையே காந்தியடிகளுக்கும் "ஸ்மட்சு" க்கும் ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டின் படி அவளுடைய தண்டனை முடிவதற்கு முன்னரே 1914 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள், 11ஆம் நாள் அன்று விடுதலையானாள். அச்சமயமோ அவளுக்கு மிகக்கடும் நோய்.


விடுதலை பெற்ற வள்ளியம்மை தள்ளாடி சிறையின் வாயிற்புறம் வந்தார். அப்போது காந்தியடிகளும், அவரது நண்பர் "போலக்"கும் அவளைப் பார்க்க அங்கு வந்தனர். அப்பொழுது அவள் மயக்கம் போட்டு விழக்கூடிய நிலையில் இருந்தாள். வள்ளியம்மையின் தாயார் விரைவாக மகளை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்கும் ஆவலில் இருந்தார். ஒரு சமுக்காளத்தை விரித்து அதில் வள்ளியம்மையைப் படுக்க வைத்து வள்ளியம்மையின் தாயாரும், "போலக்"கும், காந்தியடிகளும் மெதுவாகத் தூக்கி வந்தார்கள். தம்மால் இவ்வாறு வள்ளியம்மையும், அவள் தாயாரும் கவலையும் பரபரப்பும் அடைய வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே என்று காந்தியடிகள் கவலைப்பட்டார். 22-02-1914 அன்று வள்ளிம்மை இவ்வுலக வாழ்வை நீத்து வானுலகு அடைந்தார். வள்ளியம்மை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே விடுதலை ஆகியிராவிட்டால் சிறைச்சாலையிலேயே இறக்கும் படி நேர்ந்திருக்கும் என்பது திண்ணம்.

காந்தியடிகள் இரங்கல் உரை

காந்தியடிகள் வள்ளியம்மை இறந்ததும் "இந்தியன் ஒப்பீனியன்" என்னும் இதழில் இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டதற்காக வருந்துகிறோம். ஏன்? எதற்கு? என்று கேட்காமல் தனது கடமையுணர்ந்து ஆற்றிய காரிகை அவள், மாதர்களுக்கு அணிகலன்களாகத் துன்பத்தைச் சகிக்கும் மனோபலம், தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இன்னுதாரணமாகத் திகழ்ந்தவள். அவளுடைய உதாரணம் இந்தியச் சமுதாயத்தில் வீணாகப் போகாது என்றும் நம்புகிறேன்" என்று அவள் இறந்ததற்காக வருந்தியும், அவளது தியாகத்தைப் புகழ்ந்தும் எழுதியுள்ளார்.

வள்ளியம்மையின் தந்தையாரும் ஒரு முறை சிறை சென்று திரும்பியவர்தான். எனவே வள்ளியம்மையின் குடும்பமே ஒரு தியாகக் குடும்பம் என்பதில் ஐயமில்லை. நம் செங்குந்தர் குலத்தில் தோன்றித் தியாகம் புரிந்த வீரப்பெண்மணியைப் போற்றுவோம் புகழ்வோம்!

செங்குந்தர்கள் சிந்தனைக்கு சில...



சீர்கொண்ட செங்குந்தர் குலதிலக மௌனநிலவி
செப்பரி தமது பொருள்சேர்
செய்யுட்கு நட்பாவைக் கொண்டுலக ளந்ததிரு
வள்ளுவர்நம் மரபல்லவா?

பேர்கொண்ட அவர்வழியைப் போற்றிப் பரப்புவது
பெரிதான கடமையலவா?
புண்ணியத் தொழில்நெசவு பூமிக்கு நாம்செய்யும்
பெருமானம் காப்பதலவா?

தார்கொண்ட வடிவேலன் தம்பியர்எ னும்பெருமை
தரணியில் நமக்கல்லவா?
தகவுடைய ராய்நின்று தாரணிம திக்கும்செயல்
தான்செய்தல் கடமையலவா!

தியாகி திருப்பூர் குமரன்



மனித வாழ்வை மூன்று வகையாகப் பாகுபடுத்தலாம். மனிதன் தனக்காக வாழ்வது முதல் வகை. தனக்காகவும், பிறருக்காகவும் வாழ்வது இரண்டாவது வகை. மனிதன் தனக்காக வாழும்போது மிருகமாகிறான். தனக்காகவும், பிறருக்காகவும் வாழும்போது மனிதன் ஆகிறான். தனக்கென வாழாது, பிறருக்கென வாழும்போது மாமனிதன் அல்லது மகான் ஆகிறான். இந்த மூன்று வகையினரில் மனிதனாக வாழ்ந்து, மண்ணுக்குள் மறைந்திருக்கும் மனித வேர்களின் ஆழம் காணமுற்பட்டதன் ஒரு சிறிய முயற்சியே, 'திருப்பூர் குமரன்' என்னும், சென்னிமலை தந்த செம்மல், குமாரசாமி என்னும் 'குறிக்கோள்' மனிதனைப் பற்றிய வரலாற்றுக் தேடல், ஆய்விற்குப் பின்னர் ஒரு முழுமையான வரலாற்று வடிவத்தைக் கொடுக்க முயன்றுள்ளோம். வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளவாறும், அளப்பரிய தியாகத்தை வடிக்கும்போது உள்ளதை உணர்ந்தவாறும் கூறுவதும் பொருத்தமானதாகும்.

சென்னிமலை காலத்தால் முற்பட்டுத் தோன்றிய பெருமைமிக்க ஊராகும். கைத்தறித் துணி உற்பத்தியின் தனிப்பெருமையைத் தரணியறியச் செய்த தலைசிறந்த ஊராகும். இத்தகைய சிறப்பு கொண்ட சென்னிமலையில், நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி அம்மாளின் மூன்றாவது மகனாக, 1904-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தவர். குமாரசாமி என்னும் திருப்பூர் குமரன் பிறந்த தேதி பற்றிய குறிப்பு எதனையும் பெற்றோர்கள் குறித்து வைக்கவில்லையாதலால் பிறந்த தேதியை அறிய முடியவில்லை. மாரியப்பன், தெய்வானை ஆகியோர் குமரனுக்கு முன் பிறந்தவர்கள். நல்லம்மாள், சென்னியப்பன், ஆறுமுகம், நாகம்மாள் ஆகியோர் குமரனுக்குப் பின் பிறந்தவர்கள், இவர்களில் மாரியப்பனும், சென்னியப்பனும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். தொழில் வளம் பெருகாத சென்னிமலையில் குமரனின் குடும்பம் ஒரு வறுமை மிக்க குடும்பமாக இருந்தபோதும், 'தங்கக் குமரனைப்' பெற்ற குடும்பமாகவும் இருந்துள்ளது.

சுமைதாங்கி

சென்னிமலையில் தற்போது குமரன் சதுக்கம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, ஆங்கில ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளியாகும். இப்பள்ளியில் குமரன் ஐந்தாம வகுப்பு வரை படித்துள்ளார் எனத் தெரிய வருகிறது. மேலும், படிப்பு தொடரப் பொருளாதாரப் பிடிப்பு இடந்தரவில்லை. எனவே, பள்ளிப் பாளையத்தில் வசித்த தன் தாய்தமாமன்களிடம் சென்றார். நெசவுத் தொழில் பயின்றார். இவ்வாறு நெசவுத் தொழிலைப் பயின்று தந்தைக்கு உதவும் தனயன் ஆனார். இளமைப் பருவத்திலேயே எளிய குடும்பத்தின் வருவாயைப் பெருக்க வேண்டிய துன்பச்சுமை குமரனின் தோளில் இறங்கியது.

ஈரோட்டிலிருந்து கடைக்காரர் ஒருவரிடம் வாரம் ஒரு முறை நூல் எடுத்து வந்து பாவோடிக் கஞ்சி தோய்த்து, கைத்தறியில் சேலையாக நெய்து, மீண்டும் அதனை ஈரோடு எடுத்துச் சென்று, உரிய கடைக்காரனிடம், ஒப்படைத்து, கூலியும் நூலம் பெற்று வந்துள்ளார். போக்குவரத்திற்குப் பேருந்து வசதிகள் இல்லாத காலம். சென்னிமலைக்கும், ஈரோட்டிற்கும் போக்குவரத்துச் சாதனமாக மாட்டு வண்டி மட்டுமே பயன்பட்டு வந்த காலம். 1916-ஆம் ஆண்டு முதல் திருப்பூர் செல்லும் வரை நெசவுத் தொழிலால் இவர் அடைந்த இன்னல்கள் ஏராளம். இதனால் இத்தொழிலின் மீது இவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. விருப்பமில்லாமல் சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நெசவுத் தொழில் புரிந்து வந்தார்.

நெஞ்சுக்கு நிம்மதி தராத நெசுவுத் தொழிலால் ஏற்பட்ட சலிப்புக் காரணமாகவும், போதிய வருவாய் இல்லாமல் வறுமைப்பிடியில் சிக்கித் தவித்த காரணத்தாலும், குமரனின் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. 1922 வாக்கில் உறவினர்களிடையே 63 திருமணங்கள் நடைபெற்றதாகவும், குடும்பத்திற்கு 1 ரூபாய் வீதம் 'மொய்' எழுதக் கூடக் காசில்லாத நிலைமை ஏற்பட்டதாகவும், வறுமை காரணமாகக் குடி பெயர்ந்து திருப்பூருக்குச் சென்றுவிட்டதாகவும் குமரனின் தம்பி ஆறுமுகம் பழைய நிகழ்ச்சியை நினைவு கூர்ந்துள்ளார். இவ்வாறு திருப்பூருக்குச் சென்ற குமரன் ஓ.கே.சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூரைச் சார்ந்த இ.ஆர்.ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் கூட்டாக நடத்திய பஞ்சுத் தரகு

மண்டியில் எடைக்குறிப்பு எழுத்தர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். எடைக்குறிப்புப் பணி ஒரு முக்கியமான பணியாகும். இப்பணியை நேர்மையும் நம்பிக்கையும் உள்ள ஒருவரிடமே பஞ்சு மண்டிக்காரர்கள் ஒப்படைப்பர். எடைக்குறிப்பு எழுதிய குமரன் தனது உண்மை, உழைப்பு, நேர்மை இவற்றால் பஞ்சுத் தரகு மண்டிக்காரர்களின் நெஞ்சைக் கவர்ந்தவரானார். கடைப் பணி முடிந்த பின், தலைப்பணியாகப் பொதுப்பணியை மேற்கொண்டு வந்துள்ளார். எவரும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற கண்டிப்போடு குமரனின் குடும்பத்தார் இருந்தார்கள். குமரனின் குறையாத தேசபக்தி அவருக்குக் குடும்பத்தையே மறக்கச் செய்தது. எனினும், குடும்பச் சுமையைத் தூக்கிச் சுமக்க மறுக்கவுமில்லை, மறக்கவுமில்லை. திருப்பூரில் செயல்பட்டு வந்த தேசபக்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகி, பொதுத்தொண்டில் தம்மைப் பிணைத்துக் கொண்டுள்ளார். சிறு வயது முதற்கொண்டு குமரனுக்குப் பக்தி நெறியிலும் ஈடுபாடு இருந்து வந்துள்ளது. நாடகம் நடத்துதல், கூட்டம் போடுதல் ஆகியவற்றிலும் ஆர்வமுள்ளவராக இருந்துள்ளார். பக்தி நெறியில் ஈடுபாடு காரணமாக பஜனைக் கூட்டங்கள் நடத்தி வந்துள்ளார்.

திருமணம்

திருப்பூர் குடிபெயர்ந்தபோது குமரனுக்கு வயது பதினெட்டு, இவருக்கு பத்தொன்பதாவது வயதில் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். குமரனின் வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கப் பெற்றவர் பதினான்கு வயதே ஆன இராமாயி அம்மாள் என்பவராவார். இராமாயி அம்மாளோடு ஒன்பதாண்டு காலம் இல்லறம் நடத்திய போதும் மக்கட்பேறு வாய்க்கவில்லை. குமரனுக்கு வீட்டுப் பணியைக் காட்டிலும் நாட்டுப் பணியிலேயே நாட்டம் அதிகம் இருந்துள்ளது. இவரது குறையாத தேசப்பற்று, குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பெருங்கவலை அளித்துள்ளது. இதைக் குறைப்பதற்காகக் குடும்பதத்தினரால் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் குமரன் அவற்றையெல்லாம் கடந்து நின்றார். தடை போடத் தடை போட, தன்னமில்லாத இலட்சியத் தொண்டின் நடை வேகம் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை.

அண்ணல் காந்தியடிகள் தமிழ் மண்ணில் முதன் முறையாக அடியெடுத்து வைத்த ஆண்டு 1896-ஆம் ஆண்டாகும். அப்போது அவருக்கு வயது இருபத்து ஏழு. தமது இருபத்தேழாவது வயதில் தமிழகம் வந்த காந்திஜி தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களை வென்றார். கடைசியாக அவர் தமிழகத்திற்கு 1946-இல் வந்தார். ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்திற்கு இருபது முறை வந்துள்ளார். இதனால் காந்தியக் கொள்கைகளின் இருப்பிடமாகத் திருப்பூர் திகழ்ந்தார்.

திருப்பூர், கதர்த் தலைநகரம் என்று காந்தியடிகளால் புகழாரம் சூட்டப்படுமளவிற்குக் காந்திஜியின் கதர்க் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்தது. திருப்பூரில் வாழ்ந்த குமரனும் கதரின் வெற்றிக்கு உழைத்துள்ளார். முற்றிலும் கதராடையே அணியத் தொடங்கினார். காந்தியத்தின் உண்மைத் தொண்டரானார்.

குல்லாய் அணிந்த தலை - கொள்கையில் கல்லாய் இருந்த நெஞ்சு - கூர்ந்த பார்வை - குழி விழுந்த கண்கள் - விரிந்த தடித்த மூக்கு - விசாலமான நெற்றி - ஒட்டிய கன்னங்கள் - உலர்ந்த உதடுகள் - நீண்டு விரிந்த காதுகள் - கருநிற மேனி - மீசையில்லா முகம் - சுதந்திர ஆசையுள்ள மனம் - காது நீண்ட கதர்ச்சட்டை - அதன் மேல் கருப்பு நிறக்கோட்டு - இடுப்பில் இருந்ததோ நாலு முழக் கதர் வேட்டி, இப்படி குமரன் முழுமையானதொரு காந்தியத் தொண்டரானார்.

சட்ட மறுப்பு இயக்கம்

வட்ட மேசை மாநாட்டிற்கு காந்திஜி சென்று திரும்பிய பின்னர் சட்ட மறுப்பு இயக்கம், புதியதோர் எழுச்சி வேகத்தைப் பெற்றது. சட்ட மறுப்பு இயக்கத்தின் வேகத்தையும், எழுச்சியையும் தடுக்க, ஆங்கில அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். ஊர்வலம், பொதுக்கூட்டம், மறியல் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டது. எந்தவிதமான கூட்டமும் நடத்தக்கூடாது எனத் தடை மற்றும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சட்ட விரோதமான கட்சி என்று ஆங்கில அரசாங்கம் அறிவித்தது. காங்கிரஸ் கட்சி இயங்கி வந்த அலுவலக மாளிகையையும் கைப்பற்றிக்கொண்டது. ஆங்கில அரசின் அடக்குமுறைகள், கட்டவிழ்த்து விடப்பட்டபோதும், சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிவேகம், முன்னிலும் பல மடங்காகப் பெருகியது. திருப்பூரில் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது. காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்ட

போதும், அதன் உறுப்பினர்கள் கலக்க மடையவில்லை

அரசாங்கத்தின் தடையை மீறி ஊர்வலம், 10-01-1932-ஆம் நாளன்று நடத்துவது என, திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஊர்வலத்திற்கு, செல்வாக்கு மிக்கவராயிருந்த கே.ஆர்.ஈசுவரமூர்த்திக் கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

ஊர்வலத்திற்கு முன்தினம், பி.டி.ஆஷரும், பத்மாவதி ஆஷரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், கே.ஆர்.ஈசுவரமூர்த்திக் கவுண்டர் கைது செய்யப்படவுமில்லை. தலைமையேற்க வரவும் இல்லை. இதனால், சுதந்திரப்போராட்டத்தில் குதித்துச் சிறை சென்ற வீரப்பெண்மணியும், கதர்சேவா சங்கம் அமைத்து நூறு குடும்பங்களும் வாழ்வு அளித்தவரும், தனது மூத்த மகனைத் தேச சேவைக்கெனத் தத்தெடுக்கக் காந்திஜி கேட்டபோது, தயங்காது கொடுத்தவருமான இலட்சுமி அம்மாள் பெற்றெடுத்த தலைமகன், பி.எஸ்.சுந்தரம், ஈசுவரமூர்த்தி கவுண்டரைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டில் இல்லை. எனவே வீட்டின் பின்புறம் இருந்த பஞ்சாலைக்குச் சென்றார்.

பஞ்சாலையின் ஒதுக்குப்புறத்தில் பஞ்சுப்பொதிகளுக்கு நடுவே, விரிப்பேதுமில்லாத கயிற்றுக் கட்டிலில் ஈசுவரமூர்த்திக் கவுண்டர் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டார். அவரிடம் தலைமையேற்க வருகை தர அழைத்தபோது மறுத்துவிட்டார். இதனால் இராமன் நாயர் வேண்டுகோளின்படி பி.எஸ்.சுந்தரமே தலைமை தாங்கினார். இந்தத் தலைமையின் பின்னால் அணிவகுத்துச் செல்ல குமரன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி (இளம் மாணவர்), நாராயணன் ஆகிய ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் கே.எஸ்.இராமசாமிக் கவுண்டரின் மனைவியும் மகளும் போராட்ட வீரர்களுக்கு ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தனர். ஊர்வலம் திருப்பூர் பெருவீதி வழியே இரண்டிரண்டு பேராய் அணிவகுத்துச் சென்றது. சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்கள் கவலை தோய்ந்த முகத்தோடு, அச்ச உணர்விற்கு ஆட்பட்டிருந்தனர். எனினும் ஆனந்த ஆரவாரம் செய்து ஊர்வலத் தியாகிகளை ஊக்கப்படுத்தியுள்ளனர்.

ஊர்வலம் எழுச்சியுடன் முன்னேறித் திருப்பூர் நகரக் காவல் நிலையத்தைக் கடந்து செல்ல முற்பட்டது. இரு அதிகாரிகள் உட்பட முப்பது காவல் துறையினர் ஊர்வலத்தில் தடிகளுடன் பாய்ந்தனர்.

ஊர்வலத்தின் மீது இரக்கமின்றிக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்தனர். குமரனின் மண்டை பிளந்து. அடிமேல் அடி விழுந்தபோதும் குமரன் தன் கரங்களிலிருந்து மூவண்ணக் கொடியைவிடவேயில்லை. அவர் நினைவிழந்து சாய்ந்தபோதும் அவரது கரங்களிலிருந்து கொடி கீழே விழவேயில்லை.

நினைவிழந்து வீழ்ந்த குமரனைப் பூட்ஸ் கால்களால் உதைத்து மிதித்த காவலர்கள் அவரது கரங்களின் உருக்குப்பிடியிலிருந்து கொடியை வலியப் பிடுங்கி வீசி எறிந்தனர். குமரனையும் நினைவிழந்து சாய்ந்த இராமன் நாயரையும் போலிசார் மிதித்துத் துவைத்ததால் அவர்கள் உடல் எங்கும் இரத்தக்கறை படிந்து கோரமாய்க் காட்சியளித்தனர் என்று ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிய பி.எஸ்.சுந்தரம் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அணிவகுப்பில் அடுத்தவந்த அடலேறுகளின் நிலை

குமரன் வீழ்ந்தார். இராமனும் வீழ்ந்தார். பின்னர் மும்மூன்று பேராய்ப் பிரிந்தனர். காவலர், தலைக்கு மூவர், கொலை வெறித்தாக்குதலைத் தொடங்கினர், ஊர்வலத்திற்குத் தலைமை ஏற்றுச்சென்ற பி.எஸ்.சுந்தரம் கீழ்க்கண்டவாறு தமது நூலில், கண்ட காட்சியை விவரித்துள்ளார்.

தம் பிடியில் சிக்கிய தொண்டர்களைக் கையும், மனமும் சலிக்கும் வரையில் நையப்புடைந்து, சட்ட மறுப்பா செய்ய வந்தீர்கள், சத்தியாக்கிரகமா புரிய வந்தீர்கள் அங்கே பார் இரண்டு பேர் செத்துக்கிடப்பதை உங்களுக்கும் அதே கதிதான் என்று கூறிக் கொண்டே காலையும், கையையும் பிடித்து இழுத்துக்கொண்டு போய் சந்து பொந்துகளில் வீசி எறிந்து விட்டுத் திரும்பினார்.

இவ்விதம் ஒன்பது தொண்டர்களில் இருவர் நினைவிழுந்து, குற்றுயிர் குலையுயிராகக் கிடந்தனர். எஞ்சியுள்ள எழுவர் உதிரம் கசிந்து சந்து பொந்துகளில் துடித்துக் கொண்டிருந்தனர்.

குமரன், இராமன், நான் ஆகிய மூவரை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துபோயினர், தெருச்சந்துகளில் எறியப்பட்ட மற்ற ஏழு

தொண்டர்களையும் போலீஸ் அதன்பின் கண் எடுத்துப்பார்க்கவில்லை. காவலர்கள் அந்த இடத்தைவிட்டுச் சென்றபின்னர் அத்தொண்டர்களின் உற்றாரும், மற்றோரும் விரைந்து சென்று அவர்களை எடுத்துப்போய் ஆவண செய்தார்கள் என்றும் தான் கண்ட காட்சியை பி.எஸ்.சுந்தரம் விவரித்துள்ளார்.

குமரன் அமரரானார்

நாட்டின் விடுதலை வேள்வியில் தங்களின் இரத்தத்தைச் சிந்திய தியாகிகள், பி.எஸ்.சுந்தரம், குமரன், இராமன் ஆகிய மூவரும், காவலர்களைக் கல்லால் அடித்ததாகவும், அதனால் பொதுமக்களின் குப்பம் கட்டுக்கு அடங்காமல் போனதால், தடியடி நடத்தி, மூவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் பொய்வழக்குப் போட்டனர்.

அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியைத் தலைவர் பி.எஸ்.சுந்தரம் விவரித்துள்ளவாறு காண்போம்.

ஒரு காலி பஸ் தருவிக்கப்பட்டது. அதில் ஒரு வினாடிக்கு வண்டியின் மேல் விறகுக்கட்டைகளைத் தூக்கி எறிவதைப்போல் எங்கள் மூவரது உடல்களையும் தூக்கிப் போட்டுக்கொண்டு சர்க்கார் மருத்துவசாலைக்குப் போனார்கள். அச்சாலையின் தாழ்வாரத்தில் எங்கள் உடல்களை அலட்சியமாக இறக்கிப்போட்டனர்.

மருத்துவமனையில் இருந்த மருத்துவர் கோபால மேனன் இதயமுள்ள மனிதர். அடிபட்ட மூவரையும் கவனிக்க வந்தவர் குமரனின் நிலைக்கண்டு நெஞ்சு குலைந்தார். தம்முடன் இருந்த கௌரவ டாக்டர் அரங்கநாதனிடம், இந்த நபரின் நாடி தளர்ந்து விட்டது. அளவு கடந்த இரத்தம் சேதமாகிவிட்டதே இவர் நலிவுக்குக் காரணம் மற்றும் இவரது மண்டை சிதறியிருக்கிறது. அந்த இரணத்தின் வழியாக மூளைக்குள் ஏதோ ஒன்று புகுந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதை அகற்றவேண்டும். அவ்வாறு செய்தால்தான் இவரைப் பிழைக்கவைக்க முடியும். ஆனால் இந்த நபரின் இப்போதுள்ள தேகநிலை அத்தகைய சிகிச்சையைத் தாங்காது. ஆதலால் இன்று முழுவதும் இவரைப்படுக்கையில் கிடத்தி, யாரும்; தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி கவனித்துக்கொள்ளுங்கள். பரிபூரண ஓய்வு தேவை. கவனமிருக்கட்டும் என்று கூறினார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமரன் நினைவின்றிக் கிடந்தார். குமரனின் உறவினர்கள் சிலர் மட்டும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று திலகர்பெருமான் வீரமுழக்கம் செய்த 1904-ஆம் ஆண்டு பிறந்தவர் குமரன். எனவே சுதந்திர வேட்கை இவரது நாடி நரம்புகளில் ஊறிக்கிடந்தது. ஆயினும் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க முடியாமல், 11-01-1932ஆம் நாளன்று, குமரன் என்னும் வீரத்தின் விழுது மண்ணில் மறைந்து போனது.

இறுதிப்பயணம்

மருத்துவமனையில் உயிர் நீத்தம குமரனின் உடல் அறுவைச் சோதனை செய்யப்பட்ட பின்னர் ஒப்படைக்கப்பட்டது. அடித்துக்கொன்ற போதும் பிரேதப் பரிசோதனை என்ற அவல நாடகம் அரங்கேற்றப்பட்டது.

தாய்நாட்டை விடுதலைக்காகத் தன் வாழ்வை முடித்துக்கொண்ட குமரனது உடலை, பேய்நாட்டவர் ஆட்சிக்கும், அடக்குமுறைக்கும் பயந்து, மறைவாக அடக்கம் செய்துள்ளனர் என்பதை வேதனையின் விளிம்பைத்தொடும் ஓர் உண்மையாகும்.

ஈரிழைத் துப்பட்டியில் தொட்டில் கட்டி அதில் குமரனின் உடலைக்கிடத்தி, மூங்கில் கழியை நுழைத்து, உறவினர் இரண்டொருவர் உதவியுடன் மறைவாக எடுத்துச் சென்றனர். திருப்பூர் ஆற்றுமேட்டிலுள்ள நன்காட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பதை மட்டும் அறிய முடிந்தது. ஆயினும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் இதுதான் என்று குறிப்பாக அறிய முடியவில்லை.

இன்றியமையாக இரண்டு

வருவதும் போவதும் இரண்டு	:	இன்பம், துன்பம்
வந்தால் போகாதது இரண்டு	:	புகழ், பழி
போனால் வராதது இரண்டு	:	மானம், உயிர்
தானாக வருவது இரண்டு	:	இளமை, மூப்பு
நம்முடன் வருவது இரண்டு	:	பாவம்,புண்ணியம்
அடக்க முடியாதது இரண்டு	:	ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது இரண்டு	:	பசி, தாகம்
பிரிக்க முடியாதது இரண்டு	:	பந்தம், பாசம்
அழிவைத் தருவது இரண்டு	:	பொறாமை, கோபம்
எல்லாருக்கும் சமமாவது இரண்டு	:	பிறப்பு, இறப்பு

- திருமுருகு கிருபானந்த வாரியார்

தன்னிகரற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா



அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் எளிய செங்குந்த நெசவாளர் குடும்பத்தில் நடராசன், பங்காரு அம்மாள் தம்பதியருக்கு 15.09.1909 அன்று சி.என். அண்ணாதுரை பிறந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். பச்சையப்பன் கல்லூரி முதல்வரின் உதவியால் சம்பளச் சலுகை பெற்று "பி.ஏ.(ஆனர்ஸ்)" படித்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே பெற்றோர் விருப்பப்படி காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கும் இராணி அம்மாயாருக்கும் திருமணம் நடந்தது.

செங்கல்பட்டு நகரில் நடந்த முதல் மாநில சுயமரியாதை மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்டார். 1934ல் திருப்பூரில் நடந்த கோவை ஜில்லா செங்குந்தர் மகாஜன மாநாட்டில், முதன் முதலாக தந்தை பெரியாரை சந்தித்து உரையாடினார். அன்று முதல் பெரியாரை தனது ஒரே தலைவராக ஏற்றார். பி.ஏ.பட்டம் பெற்றதும் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பொருள் வசதி இன்மையால் 3 மாதங்களில் படிப்பை கைவிட்டார். சென்னையில், உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சில மாதங்கள் பணியாற்றினார். அதன் பிறகு "நவயுகம்" என்ற வார இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

1938-ல் பெரியாருடன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். 17.09.1949-ல் திராவிட கழகத்தை விட்டு வெளியேறி "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதன் பொது செயலாளராக பொறுப்பேற்றார்.

1957-ல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சட்டமன்ற தொகுதி தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

1967 பொது தேர்தலில் திமுக சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ரூபாய்க்கு படியரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சென்னை மாநிலத்தை "தமிழ்நாடு" என்று அழைக்க அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்ற செய்தார்.

1968-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

1969 ஜனவரி 14 பொங்கல் தினத்தில் சென்னை தியாகராய நகரில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி.

அறிஞர் அண்ணா அவர்கள் 1969 பிப்ரவரி 2 நள்ளிரவு 12.20 மணி அளவில் சென்னையில் இயற்கை எய்தினார்.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" இவற்றை தாரக மந்திரமாக கொண்டு, லஞ்சம் என்பதை அறவே காணாமல் செய்து, நாட்டு மக்களுக்காக உழைத்து, பெரும் பேறும் புகழும் பெற்றவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், அவர் ஊழலற்ற ஆட்சியை நடத்திக்காட்டினார். பெரியார், அறிஞர் அண்ணா இவர்களை போல நாமும் வாழ்ந்து காட்ட முயல்வோம்.

பாவேந்தர் பாரதிதாசன்



பிறப்பு:

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். புதுவையில் பெருவணிகராக விளங்கிய கனகசபை செங்குந்தர்க்கும் இலக்குமி அம்மையாருக்கும் 29.04.1891ல் பிறந்தார்.

படிப்பு:

இவருக்கு இளமையிலேயே நல்ல தமிழார்வமும் இயல், இசை, கூத்து ஆகியவற்றில் ஈடுபாடும் இருந்து வந்தன. ஆறாம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் புதுவையில் நல்ல பெயர் பெற்றார். அவர் புதுவையில் பிரெஞ்ச் மொழியில் பயிற்றுவிக்கப்பட்டாலும், அவருக்குத் தமிழ்மொழியினிடத்து நீங்காத பற்றும் தனியாத ஆர்வமும் இருந்ததால் புதுவை மகாவித்வான் பு.அ.பெரியசாமி அவர்களிடமும், பின்னர் பெரும்புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடல்களையும் கசடறக் கற்றார். பின்னர் 1908ம் ஆண்டில் புதுவை கல்வே கல்லூரியில் நடந்த புலவர் வகுப்புத் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். காரைக்காலுக்கு அருகில் உள்ள நிரவியல் முதன் முதலாகத் தமிழாசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் கல்வே கல்லூரிக்கே தமிழ்ப் பேராசிரியராக வந்தார்.

பாரதியாரும் பாரதிதாசனும்:

1908ஆம் ஆண்டில் புதுவை வேணுநாயகர் வீட்டுத் திருமணத்தில் சுப்புரத்தினம் பாரதியாரைக் காணும் பேற்றினைப் பெற்றார். பாரதியாரின் தேர்வுத் தராசில் நின்றார், வென்றார், நட்பு முற்றியது. உ.வ.சி.யின் தேசிய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், பாரதியார், வ.வே.சு.அய்யர், டாக்டர் வரதராஜீலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். சுப்புரத்தினம் தம் பெற்றோர்க்குத் தெரியாமல், மேல் துண்டில் உணவுப் பொருட்களையும் செலவுக்குப் பணத்தையும் எடுத்துச் சென்று கொடுத்து விட்டு வந்துள்ளார். இவர், அரசு உளவாளிகளிடமிருந்து அவர்கள் தப்புவதற்கு உதவி புரிந்துள்ளார். பாரதியாரின் "இந்தியா" எனும் பத்திரிக்கையை மறைமுகமாக அச்சிட்டுக் கொடுத்துள்ளார். பாரதியாருக்குக் கல்கத்தாவிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் கிருஷ்ணன் பொம்மைகள் இருந்தன. ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. பாரதியாரின் ஆணையின் பேரில் ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு, சுப்புரத்தினம் யாருக்கும் தெரியாமல் நடுஇரவில் சிறு படகு ஒன்றில் ஏறி பயணம் செய்து நடுக்கடலில் நின்று இருந்த பெரிய படகில் காத்திருந்த புரட்சிவீரர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து சேர்ந்தார். அந்த கைத்துப்பாக்கி தான் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுத் தள்ளியது.

பாரதியார் அவர்கள் புதுவையைப் புகலிடமாகக் கொண்டு வாழ்ந்த காலத்தில் அவருடன் பத்து ஆண்டுகாலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பாரதியாரின் தேசியப் பாடல்களும் நாட்டு விடுதலைக் கொள்கைகளும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களும் அவரைப் பெரிதும் கவர்ந்தன. பாரதியாரிடம் அவர் கொண்டிருந்த அளவு கடந்த பற்றும் மதிப்பும் காரணமாகத் தம் பெயரை பாரதிக்குத் தாசன் என்று பொருள்படும்படி "பாரதிதாசன்" என்று மாற்றி அமைத்துக் கொண்டார். தமிழையும் பாரதியையும் போற்றிப் பாராட்டுவதில் பாரதிதாசன் தனி இன்பம் கண்டார்.

"தமிழகம் தமிழுக்குத்தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித்தவங் கிடக்கையில்
இலகு தமிழ்ப் புலவன் பாரதி தோன்றினான்"

என்று அழகுற மொழிகிறார் பாரதிதாசன்.

நாட்டு விடுதலைக்கு அறவழிப் போராட்டம்:

அவர் திருபுவனையில் ஆசிரியராக இருக்கும்போது, பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றஞ்சாட்டி 1 1/4 வருடம் சிறைத்தண்டனை அளித்த பிரெஞ்சு அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. இந்திய விடுதலைக்கான அறப்போராட்டத்தில் ஈடுபட்டும் தம் தோளில் கதர்த்துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றார் பாரதிதாசன். 1920ல் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனியம்மாளை மணந்தார்.

"நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்"

1928ல் பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பாரதிதாசன், தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ள வைத்து, தம் குடும்பத் திருமணங்களில் தாலி கட்டுவதைத் தவிர்த்து வந்துள்ளார். 31.1.33ல் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்துகொண்டு, "நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்" என்று எழுதி கையெழுத்திட்டார்.

ஏடுகளில் எழுதுதல்:

இவர், புதுவை, தமிழக பத்திரிகைகளில், புதுவை கே.எஸ்.ஆர்; கண்டெழுதுவேன்; கிறுக்கன்; கிண்டல்காரன்; கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயர்களில் (தேசசேவகன், தப்பளெச்சு, புதுவை கலைமகள், தேசோபகாரி தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசமித்திரன் போன்றவைகளில்) ஏராளமான கவிதைகள், கதைகள், கட்டுரைகள், மடல்கள் எழுதியுள்ளார். 1929லேயே இந்தியாவிலேயே "குடும்பக்கட்டுப்பாடு" பற்றி பாட்டெழுதிய முதல் கவிஞர் என்ற சிறப்பு பெற்றார். இவர் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்திய "புதுவை முரசில்" 1931ல் "செவ்வாய் உலக யாத்திரை" என்னும் கட்டுரையை எழுதினார். வெளியார் நாடங்களுக்கும், சுயமரியாதை, பொதுஉடமை கூட்டங்களுக்கும் பாட்டெழுதிக் கொடுத்து உள்ளார். திரைப்படங்களுக்கு திரைப்படக் கதை, உரையாடல், பாடல் முதலியவற்றை எழுதிக் கொடுத்துள்ளார். பகுத்தறிவு இயக்கம் தொடர்பாக ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். 1955ல் புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவைத்தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1.11.59 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதினார். "குயில்" என்ற மாத இதழையும் நடத்தினார்.

சென்னைக்கு குடி பெயர்தல்:

1961ல் சென்னைக்கு குடி பெயர்ந்தார். செக்கோஸ்லாவியா அறிஞர் பேராசிரியர் கமில் சவலபில் செக் மொழியில் மொழிபெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலை அவரிடமிருந்து பாரதிதாசன் பெற்றுக்கொண்டார்.

1962ல் பாரதியார் வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். இந்த ஆண்டில் கம்யூனிஸ்டுத் தோழர் ப.ஜீவானந்தம் மறைந்தார். அவருடைய "புகழ் உடம்புக்குப் புகழ் மாலை" சூட்டி சிறப்பாக பாடல் எழுதினார்.

ஆனால் 21.4.1964ல் அவர் இயற்கை எய்தினார். அவர் வாழ்ந்த காலம் 72 ஆண்டுகள் 11 மாதங்கள் 28 நாட்கள் ஆகும்.

பாரதிதாசன் படைப்புகள்:

பாரதிதாசன் அவர்கள் 64 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதியுள்ள கவிதை வரிகள் பல கோடிகள் இருக்கும். அவர் கவிதைகளின் மூலம் சமுதாயத்தில் நிலவி வந்த குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் கண்டித்து, ஒதுக்கி, பகுத்தறிவு நெறிக் கருத்துக்களையும் சீர்திருத்தங்களையும் மிகத் தீவிரமாகப் பரப்பினார். அரசியலிலே விடுதலை வேண்டும்; சமூகவியலிலே சமத்துவம் வேண்டும்; பொருளியலிலே சமதர்மம் வேண்டும் என்று பாட்டுக்கள் எழுதினார். இவருடைய படைப்புகள் பலவாகும்.

அயர்ந்த தமிழர்களை விழிப்பூட்டியது தமிழியக்கம்; இயற்கையின் எழிலை அள்ளிப்பருகச் செய்கிறது அழகின் சிரிப்பு; உயர் தமிழ்ச்சொல்லை உணர்த்துவது பாண்டியன் பரிசு; என்றும் இனிமை தரும் இல்வாழ்க்கையைக்காணச் செய்கிறது குடும்ப விளக்கு; நாம் எல்லோரும் ஒன்று எனும் உணர்வை ஊட்டுகிறது அமைதி; இவர் இன்னும் புரட்சிக்கவி, எதிர்பாராத முத்தம், காதலா? கடமையா?, சேரதாண்டவம், குறிஞ்சித்தட்டு, பிசிராந்தையார் முதலிய முத்தமிழ் நாடகங்களையும் எழுதியுள்ளார். தேனருவி, இசையமுது, கண்ணகி புரட்சிக்காப்பியம், மணிமேகலை வெண்பா முதலியவற்றை எழுதி வெளியிட்டு உள்ளார்.

புரட்சிக்கவிஞர்:

புரட்சிகரமானக் கருத்துக்களை அஞ்சா நெஞ்சத்துடன் பாவேந்தர் எடுத்துரைக்க முன்வந்த காலத்திலேதான் 29.07.46ல் அவருக்கு "புரட்சிக்கவி" என்று பட்டம் அளிக்கப்பெற்றது. ரூ.25,000/- கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்திர பாரதியார் தலைமையில் பொன்னாடை அணிவித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கினார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர்.

புரட்சிக்கவிஞரின் தமிழ்ப்பற்று:

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழினிடத்தில் காட்டியிருக்கும் அன்பையும் ஆர்வத்தையும் பற்றையும் மதிப்பையும் அவ்வளவு அழகாக, இனிமையாக, எழுச்சி மயமாக, சிறப்பாக, எடுத்துக்காட்டியவர் அண்மைக்காலத்தில் வேறு யாருமே இல்லை எனலாம். அவர்,

"நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்"

என்று எவ்வளவு அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தாய் எனில் நைந்து போகும் என்வாழ்வு"
என்றும்,

"தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை-என்
தாய் தடுத்தாலும் விடேன்."
என்றும்,

"தமிழுக்கு அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
என்றும்,

"தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்"
என்றும்,

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
என்றும்,

"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை"
என்றும் வரும் கவிதைகள் மூலம் அவரது ஈடுபாட்டை அறியலாம்.

கதர்த்தறி, கைத்தறி, கைத்தறி சேலை, வேட்டி, நெசவுத் தொழிலின் அருமை இவற்றைப் பற்றியும் இவர் எழுதியது போன்ற பாடல்களை இதுவரை எந்தப் புலவரும் பாடியது இல்லை.

பாவேந்தரின் நினைவுகள்:

புரட்சிக்கவிஞர் அவர்கள் 21.4.64ல் இயற்கை எய்தினார். புதுவையில் 1965ல் பாரதிதாசனின் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. சென்னையில் 1968ல் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாவேந்தரின் முழு உருவச்சிலை கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது. 1971 முதல் பாவேந்தரின் பிறந்த நாள் விழாவை "புதுவை அரசு" கொண்டாடி வருகிறது. பாவேந்தரின் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, ஆங்கே புரட்சிக் கவிஞரின் நினைவு நூலகம்-காட்சிக்கூடம் நடந்து வருகிறது. 1972ல் புதுவை அரசால் பாவேந்தரின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. 1977 முதல் தமிழக அரசு "பாவேந்தர் விருது" வழங்கி வருகிறது. 1982ல் தமிழக அரசு திருச்சியில் "பாரதிதாசன் பல்கலைக்கழகம்" நிறுவியுள்ளது. 1991ல் பாரதிதாசன் படைப்புகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கி உள்ளது தமிழக அரசு. அவரது மார்பளவுச்சிலை தமிழகத்தில் ஏராளமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.

தேசியக் கவிஞர் சுப்ரமணியப் பாரதியார் பாட்டுப்பரப்பரையிலே தோன்றி, சுயமரியாதை இயக்கத்தில் மலர்ந்து, பொது உடைமை இயக்கத்திற்கு உரமாகி, தமிழ் கூறும் நல்லுலகெங்கும் ஒளிவிட்டு சுடர்விட்டுப் பிரகாசித்து இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரு பெரும் புரட்சிக்கவிஞராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்

தமிழால் அவர் புகழ் பெற்றார்; அவரால் தமிழ் பொலிவு பெற்றது.

வாழ்க பாரதிதாசன் புகழ்!

செங்குந்தர் எங்கும் வளர்ந்தால்... அங்கே!

வானம் வளரும்	தானம் வளரும்	ஞானம் வளரும்
பசுக்கள் வளரும்	தனம் வளரும்	சிவஞான போதநலம் வளரும்
அகம் வளரும்	தருமம் வளரும்	மானம் வளரும்

- செங்குந்தர் மரபு விளக்கம்

ஆதாரம்: செங்குந்தர் ஜாதி நூல் கோர்வை

செங்குந்தர் குலகுரு 64-வது நாயன்மார்
திருமுருக கிருபானந்தவாரியார்சுவாமிகள் நூற்றாண்டு விழா

பிறப்பு

"தெண்ணீ வயல் தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து" என்ற ஔவை மூதாட்டி கூறியதற்கேற்ப, வள்ளியம்மையார், கச்சியப்ப சிவாச்சியார் சுவாமிகள், ராமானுஜர், ஆழ்வார்கள், சேக்கிழார், பெருமான், கச்சியப்ப முனிவர், பரிமேலழகர், சிவப்பிரகாச சுவாமிகள், புகழேந்தி முதலிய சான்றோர்கள் தோன்றிய நாடு தொண்டைநாடு.

இத்தொண்டை நன்நாட்டில் வேலூருக்கும் காட்பாடிக்கும் இடையில் ஒரு கல் தொலைவில் பாலாற்றங்கரையில், விளங்குகின்ற சீர் மிகுந்த ஊர் காங்கேய நல்லூர்.

செங்குந்த வீர சைவ மரபில் தோன்றிய திருசாமியண்ணாவின் நான்காவது குமாரரான மல்லையாவுக்கும் - கனகவள்ளியம்மையாருக்கும் பராபவ ஆண்டு ஆவணித்திங்கள் ஒன்பதாம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை பின்னிரவு 4.37 மணிக்கு (25.08.1906) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தோன்றினார். இவருடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் 11 பேர்கள் அவர்கள் விவரம்:- 1. ஜீவாட்சி அம்மாள், 2. காமாட்சி அம்மாள், 3. மதுசூதன சிவம், 4. கிருபானந்த வாரியார், 5. உமாமகேஸ்வரி, 6. ஸ்ரீ சைலவாசன், 7. திருமாமணாள சிவம், 8. சச்சிதானந்தம், 9. மயூரநாதசிவம், 10. கேதாரீஸ்வரி, 11. திருப்புகழ்மணி,

இளமையில் கல்வி

கிருபானந்த வாரியாருக்கு மூன்று வயது முடிகின்ற போது , இவரது தந்தையார் எழுத்து அறிவித்தார். 5வயது நிரம்பிய போது வாரியாரே நூல்களை எடுத்துப் படிக்கத்தொடங்கினார். இவரை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்தே, இன்ன இன்ன நேரத்தில் இன்ன இன்ன பாடங்களை தந்தையாரே சொல்லிக் கொடுப்பார். அதிகாலையில் முதலில் ஒரு மணி நேரம் இசைப் பயிற்சி செய்யச் சொல்லுவார். பிறகு நன்னூல் முதலிய இலக்கணங்களைக் கற்பிப்பார். மதிய உணவிற்குப் பிறகு தேவாரம், திருப்புகழ், சரித்திரப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். இக்காலத்தில் தான் 1315 திருப்புகழ் பாடல்களை மனப்பாடம் செய்தார் வாரியார் சுவாமிகள்.



இவருக்கு ஒன்பது வயது ஆகும் போது "வெண்பா" பாடுகின்ற ஆற்றல் அமைந்தது. கடினமான வெண்பா பாடுகின்ற ஆற்றல் ஏற்பட்டதால், இவரை **"வெண்பாப்புலி"** என்று அழைப்பர். விருத்தம் முதலான பாடல்களைச் சரளமாகப் பாடுவார். **அஷ்டநாகபந்தம், மயில்பந்தம், வேல்பந்தம், சிவலிங்கபந்தம்**, முதலிய சித்திரக் கவிதைகளையும் பாடுவார். தீய பழக்கங்கள் எதுவும் இவரை அண்டவிடாமல், இவரது தந்தையார் பாதுகாத்தார் இவருக்குப் பாடம் சொல்லுவதிலேயே அதிக நேரங்களை செலவழித்தார். இளமையிலேயே சிறிய கூட்டங்களில் விரிவுரைகளைக் கேட்டுக் கேட்டே பாதி வித்தையை படிக்காமலேயே எய்தினார். ஒரு சமயம், நவராத்திரியின்போது இவரை மைசூருக்கு அழைத்துச் சென்று பிரபல **வீணை சேஷண்ணாவிடம்** ரூ.30 கொடுத்து வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு ஆசிரியரிடம் சில மாதங்கள் வீணை கற்றுக் கொள்ளச் செய்தார்.

திருமணம்

இவருக்கு பத்தொன்பதாவது வயது நிரம்பிய பொழுது இவரது தாய் மாமா திரு.வே. சிவகுரு முதலியாருடைய புதல்வி அமிர்தலட்சுமியை வாழ்க்கைத் துணைவியாகத் திருமணம் செய்து கொண்டார். 16.3.1985 அமிர்தலட்சுமி காலமானார். அப்போது அவருக்கு உரிய ஸ்டேசன் வந்துவிட்டது. இறங்கிவிட்டாள். அடுத்த ஸ்டேசனில் நாமும் இறங்க ஆயத்தமாக இருப்போம் என்றார் வாரியார் யாரால் இப்படி கூறமுடியும்? வாரியார் தம்பி மகன் கோடிலிங்கம் என்பவர் வளர்ப்பு மகன் ஆவார்.

சிறப்பு வீணைப் பயிற்சி

அப்போது சென்னையில் வீணை கற்றுக் கொண்டிருந்தார். அப்பாவுக்குத் தெரியாமல் சொற்பொழிவுகள் நிகழ்த்தத் தொடங்கினார்.

காங்கேய நல்லூரில் தந்தையார் ராஜகோபுரம் கட்டியதில் ஏற்பட்ட கடனை, சொற்பொழிவுகள் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு திருப்பிச் செலுத்தியுள்ளார்.

இவரது 23வது வயதில் சென்னையில் ஆணைகவுணி பகுதியில் வசித்த பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்க, தினந்தோறும் சிந்தாதிப்பேட்டையில் இருந்து காலை 11-00 மணிக்கு வீணையைத் தூக்கி தோள் மேல் வைத்துக்கொண்டு செல்வார். ஒரு நாள் ஆசிரியார் அருகில் உள்ள ஜலதரங்கம் ரமணய்யச் செட்டியார் வீட்டில் மாலையில் வீணை தனம்மாள் அவர்கள் வீணை வாசிக்கிறார்கள் அதனைத் தொடர்ந்து கேள். உனக்கு இசை ஞானம் வளர்ச்சி அடையும் என்று கூறினார். அவ்வாறே சென்று வீணைக் கச்சேரியைக் கேட்டு இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார். வீணை கற்ற நேரம் போக மற்ற நேரங்களில் தமிழ் இலக்கண இலக்கியம் மற்றும் ஏராளமான நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்.

கற்ற கல்வி விரிவாக்கம்

இலக்கணம், இலக்கியம், இசை, தமிழ்மொழி, வடமொழி, சித்தாந்தம், வேதாந்தம், வரலாறு, புராண இதிகாசங்கள், நீதி நூல்கள், நாடகங்கள், கீர்த்தனைகள் முதலானவற்றை மிக விரிவாகக் கற்றுத் தேர்ந்தார். இஸ்லாம் மதத்தின் புனித நூலான குர்ரானை, விசாரம், என்ற ஊருக்குச் சென்று கற்றார். கிறித்துவ மதத்தின் பைபினை. ஆர்க்காடு என்னும் ஊருக்குச் சென்று ஓதி உணர்ந்தார்.

இராமாயணம், மகாபாரதம், திருக்குறள், திருப்புகழ், கந்தபுராணம், பெரியபுராணம், அருட்பா, நால் வகை வேதங்கள், சங்கீதக் கலை வடமொழி நூலில் உப நிடதங்கள் பகவத்கீதை முதலியவற்றை மனப்பாடம் செய்துக்கொண்டார்.

சொற்பொழிகள்

கிருபானந்த வாரியார் அவர்களை, சென்னைக்கு அழைத்து, சொற்பொழிவு ஆற்றும்படி பலர் அழைத்தனர், அவருடைய விரிவுரைகள் சொற்பொழிவுகள் நிகழாத சங்கங்களோ, பேட்டைகளோ, தெருக்களோ, எதுவும் சென்னையில் இல்லை, இளமைத்துடிப்பால் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் இடியுடன் கூடிய மழைபோல், சொற்பொழிவாற்றுவார். சிந்தாதிப்பேட்டையில் ஒரு சங்கத்தில் மாதந்தோறும் கடைசி சனி, ஞாயிறுகளில் நுழைவுக் கட்டணத்துடன் திருப்புகழ் தத்துவார்த்தச் சொற்பொழிவுகளைப் பல மாதங்கள் நிகழ்த்தினார்.

ஓயாத திருப்பணி

"எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்று எந்தை நின் அருட்புகழை இயம்பிடல் வேண்டும்" என வள்ளல் பெருமான் வேண்டியதற்கொப்ப வாரியார் சுவாமிகள் அவர்கள் தமிழ்நாடு எங்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தி ஏராளமான திருக்கோயில் திருப்பணி செய்து முடித்தார்.

இத்திருப்பணிகளுக்காக ஒவ்வொரு ஊரிலும், மாதக் கணக்கில் தங்கியிருந்து, மாலையில் சொற்பொழிவு ஆற்றி, பகலில் வசதி படைத்தோர் இல்லங்களுக்குச் சென்று, நன்கொடை பெற்று வந்தது, திருப்பணிகளைச் செய்து முடித்தார்.

அனைவரையும் கவர்ந்த சொற்பொழிவாற்றல்

இவரது சொற்பொழிவுகள் குழந்தைகளையும், இளைஞர்களையும், பெண்களையும், நடுத்தர வயதினரையும், வயது முதிர்ந்தோரையும் கவர்ந்து இழுக்கக் கூடியதாக இருந்தது. மேலும் புலவர்களையும் அறிஞர்களையும், நாத்திகர்களையும் கவர்ந்தது.

மதுரையில் மாதந்தோறும் நடைபெற்று வந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவைக் கேட்க, செல்வம் படைத்த ஒருவர் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வந்து கொண்டு இருந்தார். அவரைப் பார்த்து ஒருவர் "ஐயா நீரோ கடவுளை ஒத்துக கொள்ளாதவர்: வாரியார் கடவுள் பற்று உள்ளவர். கடவுளைப்பற்றியே முழுக்க பேசும் அவருடைய விரிவுரைக்கு நீர் ஏன் வருகிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர் நான் கடவுள் இல்லை என்கிறேன்: அவர் கடவுள் உண்டு என்கிறார்: மற்றபடி பொய் சொல்லாதே களவு செய்யாதே, கள் குடிக்காதே, நயவஞ்சகமாக நடக்காதே என்கிறார்: இவை எல்லாம் எனக்கு உடன்பாடு மக்களை அறநெறியில் நிற்குமாறு செய்கிறார். ஏராளான பெண்களும் சிறுவர் சிறுமிகளும் பெரியவர்களும் ஏழை பணக்காரர்களும் கூடியிருக்கும் கூட்டங்களில் சிறுசிறு கதைகள் மூலம் மனதில் பதியுமாறு ஒழுக்கத்தை உபதேசிக்கின்றார் அதனால் அவர் விரிவுரைக்கு நான் தவறாமல் செல்கிறேன் என்றார்.

வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுவைக் கேட்டு மனம் திருந்தியவர் எத்தனையோ பேர்.

பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்று சேர்ந்தது எத்தனை எத்தனையோ? கஞ்சத்தனம் உள்ளவர்கள் வள்ளல்களாக மாறியவர்கள் எத்தனையோ? இவர் உதவிய ஏழைகள் எத்தனையோ? இவர் உதவிய மாணவர்கள் எத்தனையோ?

பாவேந்தர் பாராட்டு

வேலூரில் நகராட்சி மண்டபத்தில் புரடசிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் தமிழர் முன்னேற்றக் கூட்டம் நடைபெற இருந்தது. வேலூர் அன்பர்கள் அந்த நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்று வாரியாரை அழைத்துக் கொண்டு சென்றார்கள். திருநீறு பூசிக்கொண்டும் உத்திராட்சமாலை அணிந்து கொண்டு சென்ற ஒரே நபராகிய வாரியாரைப் பார்த்து பாரதிதாசன் இவர் புராணப் பிரசங்கி ஆயிற்றே, இவருக்குத் தமிழ்ப்பற்றி என்ன தெரியும்? என்று அலட்சியமாகக் கருதி பலர் பேச இருப்பதால் அரை மணி நேரத்துக்குமேல் ஒரு நிமிடமும் பேசக்கூடாது. பேச்சு சுருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறி பேச அழைத்தார்.

வாரியார் சுவாமிகள் கடிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு செந்தமிழ் என்ற தலைப்பில் பேசத் தொடங்கினார் செம் என்னும் சிறப்பு அடைமொழி, தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் உண்டு பிற எந்த மொழிகளுக்கும் இல்லை என்று ஆராய்ச்சி பூர்வமாகவும் இலக்கண ஆதாரபூர்வமாகவும் அணி அணியாக நுட்பக் கருத்துக்களை சொல்மாரியாகப் பொழிந்தார். சபையோர்கள் மகிழ்ச்சியினால் பலமுறை கரகோசம் செய்து ஆரவாரம் செய்தார்கள். தலைமை பூண்டிருந்த பாரதிதாசன் வாரியாரைப் பார்த்து வாய் பிளந்து பெரிதும் ரசித்துக் கொண்டிருந்தார் தலைவர் எனக்கு கொடுத்த நேரம் 30 நிமிடம் இப்போது 28 நிமிடங்கள் ஆகிவிட்டன இன்னும் 2 நிமிடத்தில் முடித்துக்கொள்கிறேன் என்று வாரியார் கூறினார்.

உடனே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுந்து வாரியாரைக கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டு இன்னும் அரை மணிநேரம் பேச வேண்டும். இதுவரையில் செம் என்னும் பதத்திற்குத்தான் உரை நிகழத்தினீர்கள் தமிழ் என்பது பற்றி பேசுங்கள் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்கள் பல தங்களிடம் இருக்கின்றன. பேசுங்கள் என்று கூறினார் வாரியார் சுவாமிகள் பின்னர் அரை மணி நேரம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறினார். மக்கள் பலமுறை கரகோசம் செய்து மகிழ்ச்சியைக் காட்டினார்கள்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முடிவுரை கூறுகையில் இதுவரை நான் புராணப் பிரசங்கியாயிற்றே வெறும் புராணக்கதைகளைத்தான் கூறுவார் என்று எண்ணி ஏமாந்தேன் இவர் நுண்மாண் தமிழ்க் களஞ்சிய நூலறிஞர் என்பதை இப்பொழுது கண்டு வியந்தேன் என்று கூறி முடித்தார்.

ஏழை மாணவர்க்கு உதவி

வாரியார் சுவாமிகள் எழுபது ஆண்டுகளாக இடைவிடாது நாள்தோறு சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். அப்போது ஏராளமான ஏழை மாணவர்களைக் கண்டு அவர்களது அறிவாற்றலை உணர்ந்து அவர்களுக்கு மாதந்தோறும் மணி ஆர்டர் மூலம் நிதியுதவி செய்து வந்தார். அதன் மூலம் முன்னேற்றம் அடைந்த அம்மாணவர்கள் மற்றவர்களுக்கும் நிதியுதவி செய்து வந்தார்கள். இவ்வாறு அவர்கள் யார் யாருக்கு நிதியுதவி செய்தார் என்பது எவருக்கும் தெரியாது உற்றார் உறவினர் உடல் நலம் கெட்டார் வறுமையில் வாடுவோர் என பல நிலைகளில் உள்ளவர்களுக்கு தமது உழைப்பால் வரும் ஊதியம் முழுவதையும் உவந்தளித்தார் இவ்வகையில் இவருக்கு இணை இவரேதான்

உலகம் சுற்றிய சொற்பொழிவாளர்

தமிழ் மணமும் பக்தி மணமும் பக்தி மணமும் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்காவில் நியூயார்க், வாசிங்டன் மற்றும் பல நகரங்கள், இங்கிலாந்தில், லண்டன் மற்றும் பல நகரங்கள் பிரான்ஸ், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, பர்மா முதலிய பல நாடுகளுக்குப் பலமுறை சென்று சொற்பொழிவாற்றினார். இந்தியாவின் அவர் செல்லாத மாநிலங்கள் எதுவும் இல்லை; புகழ்மிக்க கோவில்கள் எதுவுமில்லை.

20-05-1976ல் நேபாள மன்னர் உதவியுடன் காட்மண்டிலிருந்து விமானம் மூலம் எவரெஸ்ட் மலையுச்சி மீது பறந்து உலகில் எங்கும் காணாத காட்சியைக் கண்டு தலைவணங்கினார்.

மதுரையில் நடந்த உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் பொற்பூ அணிவித்துப் போற்றினார்.

மாரியோ சிலநாள் பெய்யும்; மலர்களோ சிலநாள் பூக்கும்
ஏரியோ சிலநாள் தண்ணீர் இல்லாமல் இருக்கக்கூடும்
வாரியார் என்னும் எங்கள் வள்ளலின் மனமோ நித்தம்
வாரியும் வளரும் என்றால் மற்றொரு வார்த்தை ஏனோ?

அவர்கள் வாரியார் சுவாமிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

விண்ணிலிருந்தே விண்ணுலகம் சென்றார்

சிம்மக் குரலோன் திருவானைக்காவில் 17-10-93ல் அப்பர் என்னும் தலைப்பில் சுந்தரத்தமிழ்ல் சொற்பொழிவாற்றினார். எழுபது ஆண்டுகளாக ஒரு நாளும் இடைவிடாது ஆற்றிவந்த சொற்பொழிவுகளில் கடைசி சொற்பொழிவு ஆகும்.

சாத்தூர் ஆ.இராஜேந்திரன் அவர்களுடன் லண்டன் சென்ற 64வது நாயன்மார் ஆகிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திரும்பி வரும்போது 07-11-93 அன்று விமானத்திலிருந்தே விண்ணுலகம் சென்றார். இது எவருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு.

வாரியார் சுவாமிகள் அவர்கள் தோன்றிய நாள் தொடங்கி சைவங்காத்து வந்தார். ஞான சம்பந்தரைப் போல தவழ்ந்தபடி சுந்தரரைப்போல் நின்றபடி மணிவாசகரைப் போல இருந்தபடி அப்பரைப் போல் தள்ளாடியபடி எல்லாம் வாழ்ந்து எண்பத்தேழரை ஆண்டுகள் இந்நிலவுகை நெறிப்படுத்தி வந்தார்கள்.

பக்தி, ஒழுக்கம், கருணை,பரந்துபட்ட நூலறிவு, துன்பப்படுவோருக்கு உதவும் பண்பு முதலியவற்றில் மூழ்கியிருந்த நம் சுவாமிகள், சரிந்து நிற்கும் மனித சமுதாயம் நேரிய வழியில் நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், சமய உணர்வு அனைவரின் உள்ளத்திலும் வேர்கொள்ள வேண்டும். என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செயல்பட்டு வாழ்ந்து வந்தார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்டுக் கேட்டு மனம் மாறி வாழ்ந்து வருகிறவர்கள் ஏராளம். வாரியார் சுவாமிகள் தம் வாழ் நாளில் யாருடைய உடலுக்கும். மனதுக்கும், துன்பம் கொடுக்காமலும், துன்பப்படும் உயிர்க்கு தம்மால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார்.

வாரியார் சுவாமிகள் அவர்கள் இரண்டு அறக்கட்டளைகளை நிறுவியிருந்தார். 1) குக ஸ்ரீ வாரியார் பதிப்பகம், 2) ஆனந்தா கேசட்ஸ் , இந்த இரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைத்து அறக்கட்டளைகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார். வாரியார் சுவாமிகள் 87 நூல்களை வெளியிட்டுள்ளார். அருணகிரிநாதரின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் ஒரு நூல் வெளியிடப்படுகிறது. சுவாமிகள் தமது 18 வது வயதில் பாடியவை அச்சேறி வந்துள்ளது. குகப்புகழ் என்ற 105 திருப்புகழ் கொண்ட நூல் வெளி வந்துள்ளது. திருக்குறளுக்குப் பரிமேலழர் உரை போன்றது வாரியார் சுவாமிகள் உரை.

வாரியார் சுவாமிகள் பிறந்த "காங்கேய நல்லூர் தலபுராணம்" 2000 பாடல்கள் எழுதியுள்ளார். ஆறுமுகரந்தாதி, சுப்ரமணியமாலை 100 பாடல்கள், சித்திரக் கவிகள் கடினமான நடையுள்ள பாடல்கள் சுமார் 30 இருக்கும் இவையெல்லாம் இன்னும் அச்சேறவில்லை.

நூற்றாண்டு விழா சிறப்பு

வாரியார் "திருப்புகழமிர்தம்" என்னும் மாத இதழை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். ஏராளமான சொற்பொழிவுகள் ஒலிப் பேழைகளாக வெளிவந்துள்ளன.

சுவாமிகள் துயில் எழுந்து இரவு துயிலச் செல்லும் வரை, அவர் செய்த செயல்களை BED TO BED என்னும் தலைப்பில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. படுக்கையில் எழுவது, குளிப்பது, பூஜை செய்வது, சிற்றுண்டி, வந்தவர்களுடன் உரையாடல், கடிதம் படித்தல், எழுதுதல், மதிய உணவு, பிற்பகல் நிகழ்ச்சி, இரவு நிகழ்ச்சி முடிந்து, கஞ்சி குடித்து, இரவு படுக்கப் போகும் வரை வீடியோ எடுக்கப்பட்டு நூற்றாண்டு விழா 16-12-2005ல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தால் மிகச் சிறப்பாக சென்னையில் கொண்டாடப்பட்டது. வாரியார் சுவாமிகளின் "அஞ்சல் தலை" மத்திய அரசு அஞ்சல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

64வது நாயன்மார் ஆகிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாழ்ந்த சென்னை சித்தாதிரிப்பேட்டை பகுதிக்கு அவர் பெயர் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். வாரியார் சுவாமிகள் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்குவது தமிழக அரசின் கடமை. வாரியார் சுவாமிகளுக்கு சென்னையில் ஒரு மணி மண்டபம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

செங்குந்த குலகுரு 64 வது நாயன்மார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

வெல்க செங்குந்தம்!!

வாழ்க செங்குந்தர்!

தென்னகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பணி ஆற்றியுள்ள அண்ணல்
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்
உயர்திரு. காஞ்சி மணிமொழியார் அவர்கள்



வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்

பள்ளிப் பருவத்திலேயே பொதுத் தொண்டின் தொடக்கம்:

தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தமிழமக்களின் நல்வாழ்வுக்காகவும் அயராது உழைத்துவந்துள்ள அறிஞர் பெருமகனார் காஞ்சி மணிமொழியார் அவர்கள்,தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சீபுரத்தில், தமிழ்ப்புலவரும் தலைசிறந்த துணி வணிகருமாகிய திருவாளர் பெருநகர் செங்கல்வராய முதலியாரின் கடைசி மகனாக 09.05.1900ல் பிறந்தார்.

மணிமொழியார் அவர்களின் பொது வாழ்வு, அன்னார் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பிற் பயின்று கொண்டிருந்தபோதே 1917லேயே தொடங்கி விட்டது. அப்போதே அவர் மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே நீதிக் கட்சியின் கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் என்னும் ஒரு கழகத்தையும் சர்.பி.தியாகராயர் வாசகசாலை என்னும் ஒரு படிப்பகத்தையும் தொடங்கிச் சீரும் சிறப்பும் மிக்க முறையில் நடத்தி வந்தார். ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழார்வத்தையும் உணர்ச்சியையும் பரப்புவதற்காக கச்சிக் கலாவல்லித் தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் தமிழ் வளர்ச்சி மன்றம் ஒன்றையும் நூல் நிலையம் ஒன்றையும் தொடங்கிப் பல ஆண்டுகள் நடத்திவந்தார். அக்காலத்தில் பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்த புலவர் பெருமக்களை வரவழைத்து அவற்றின் ஆண்டு விழாக்களை எழிலும் பயனும் மிக்க முறையில் நடத்தியிருக்கிறார்.

அருந்திறல் நிறைந்த ஆசிரியத் தொண்டு: அவர் உயர்நிலைப் பள்ளியிற் பயின்று கொண்டிருந்தபோதே அவர்தம் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த அன்னாரின் தந்தையும், அண்ணனார் பெரும் புலவர் பி.செ.முருகேச முதலியாரும் இறந்துவிட்டதால், மணிமொழியார், பள்ளி இறுதி வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டத்

தம் தந்தையாரின் துணி வாணிபத்தைச் சில ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்த வாணிப வளர்ச்சிக்காக 1922ல் பர்மா சென்று, இரங்கூன் மாந்தலை முதலிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தார். 1924ல் அறுவை வாணிபத் துறையிலிருந்து விலகித் தளராத ஆர்வத்துடன் தமிழாசிரியர் பணியில் ஈடுபடலானார். அப் பெருந்தகையாளர், 1924 முதல் 1927 வரை வாலாஜதபாத் இந்தமத பாடசாலையிலும், 1927 முதல் 1930 வரை காஞ்சீபுரம் பச்சையப்பன் கிளைப் பள்ளியிலும் தமிழாசிரியராக தொண்டு ஆற்றினார். செந்தமிழ் இலக்கியச் செல்வங்களை மாணவர் உலகம் விரும்பி ஏற்கும் வகையில் பயிற்றுவித்தவந்த அவருடைய அருந்திறன் அவருக்கு அப்போதே பெரும்புகழை ஈட்டித் தந்தது.

அவர் வாலாஜாபாத் இந்துமத பாடசாலையிற் பணியாற்றிக் கொண்டிருந்தபோது காஞ்சீபுரம் முருகேச நாயக்கரால் தொடங்கப்பட்ட "பாரதம்" என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்த கருத்துரைகளை வழங்கி வந்தார். காஞ்சீபுரம் பச்சையப்பன் கிளைப் பள்ளியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திராவிடர் இயக்க வளர்ச்சிப் பணியில் மட்டற்ற உற்சாகத்துடன் உழைத்தவர். பனகல் அரசர், சர்.ஏ.இராமசாமி முதலியார், சுரேந்திரநாத் ஆரியா, டி.வி.சுப்ரமணியம்,ஜே.என். இராமநாதன், ஜே.எஸ்.கண்ணப்பர் முதலிய அக்காலப் பெருந் தலைவர்களை அழைத்துப் பல பொதுக் கூட்டங்களை நடத்தித் தானும் பல அரிய உரைகள் நிகழ்த்தி நீதிக் கட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார். காஞ்சீபுரம் பள்ளியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரிடம் படித்த மாணவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.காஞ்சி கல்யாணசுந்தரம், தமிழகச் சட்டப் பேரவைச் செயலாளர் திரு.சி.டி.நடராசன் பி.ஏ.,பி.எல். ஆகியோர் சிறப்பாகக் குறிக்கத்தக்கோர் ஆவர்.

செங்குந்தர் இயக்கமும் இலங்கைப் பயணமும்: ஆசிரியராக இருந்தபோதே செங்குந்தர் சமூக முன்னேற்றத்திற்காக அரும்பணி புரிந்துவந்த மணிமொழியார், தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத் தலைவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க

1930ல் அந்த வேலையை விட்டு விலகிச் சமூக முன்னேற்றத்திற்கான முழு நேர ஊழியராக மாறினார். 1930 முதல் 1938 வரை செங்குந்தர் சமூக எழுச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதும் பலமுறை சுற்றுப் பயணம் செய்து, எண்ணற்ற சொற்பொழிவுகளாற்றி, அச் சமூகத்தில் பெரியதொரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். 1932ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செங்குந்தர் சமூக எழுச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதும் பலமுறை சுற்றுப் பயணம் செய்து, எண்ணற்ற சொற்பொழிவுகளாற்றி, அச் சமூகத்தில் பெரியதொரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். 1932ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில் கொடியேற்றி வைக்கச்சென்று இரண்டு மாத காலம் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான கூட்டங்களில் உரையாற்றினார். 1929 முதல் 1933 வரை தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்தின் அமைச்சராக இருந்து அச் சங்கத்தை ஓங்கி வளரச் செய்தார்.

1929 முதல் "செங்குந்த மித்திரன்"மாத இதழில் துணையாசிரியராக விளங்கி வந்த மணிமொழியார், 1934 முதல் அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று 1941 வரை அப்பணியைச் செவ்விதின் ஆற்றி வந்தார். பெயரளவுக்கு ஒரு குறிப்பிட்ட குலத்தவர்க்கு மட்டும் உரிய ஏடாக அது காணப்பட்டாலும் நடைமுறையில் தமிழ் மக்கள் பல்லாயிரவரால் சாதி வேறுபாடின்றிப் படித்து மகிழத்தக்கதாகவும், சிறப்பாக நெசவாளர் சமூகங்கள் அனைத்தும் விரும்பி ஏற்கத்தக்கதாகவும் அது புகழ் பெற்றுத் திகழ்ந்தது. அழகிய இலக்கியக் கட்டுரைகளும், சிந்திக்கத் தூண்டும் சிறந்த சிறுகதைகளும், உணர்ச்சியும் எழுச்சியும் ததும்பும் ஆசிரியர் குறிப்புகளும் அரசியல் விளக்கக் கேலிச் சித்திரங்களும் கொண்டதாக அந்த இதழை அழகிய முறையில் வெளியிட்டு வந்தார் மணிமொழியார்.

அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு இதழ் நடத்திய ஏந்தல்: 1934ல் அறிஞர் அண்ணா அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.(ஆனர்ஸ்) வகுப்பிற் பயின்று கொண்டிருந்தபோதே மணிமொழியார் நீதிக் கட்சி சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த காரணத்தால், இருவருக்கும் இடையே தோழமை ஏற்பட்டு விட்டது. 1935ல் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தலில் நீதிக் கட்சி வேட்பாளராக நின்ற திரு வேதாசல முதலியாரை ஆதரித்த செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம் முதலிய பகுதிகளில், அறிஞர் அண்ணா அவர்களும், மணிமொழியார் அவர்களும் ஏறத்தாழ இருபது கூட்டங்களில் இணைந்து நின்று சொற்பொழிவாற்றியபோது, அவர்களுடைய தோழமை அரியதொரு நட்பாக மலர்ந்தது. 1934-35ல் அவர்கள் இருவருக்கிடையே இவ்வாறு தோன்றிய நட்பும் பாசமும், 1969ல் அண்ணா அவர்கள் தமிழ் உள்ளங்கள் அத்தனையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்ட அந்த இறுதி நாள் வரை ஏறத்தாழ 35 ஆண்டுகள் தொடர்ந்து நீடித்துவந்தன என்பது பெருமகிழச்சிக்குரிய செய்தியாகும்.

1937ல் மணிமொழியார், அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 'நவயுகம்' என்னும் வார ஏட்டைத் தொடங்கி நடத்தினார். அண்ணா அவர்களை ஓர் ஒப்பற்ற பேச்சாளர் என்று மட்டுமே அதுவரை அறிந்து மகிழ்ந்திருந்த தமிழகம், அவர் ஆற்றல் மிக்க ஓர் எழுத்துச் சிற்பியும் ஆவார் என்பதை உணர்ந்து களிப்பதற்குரிய வாய்ப்பை முதன் முதலில் அளித்தது அந்த ஏடே ஆகும்.

'நவயுகம்' இதழ் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்களே,1960ல் சிறப்புடன் நடைபெற்ற மணிமொழியார் மணிவிழாவின் போது ஆற்றிய அரிய உரையில் தெரிவித்த கருத்து இது:

"அப்போதுதான் நான் கல்லூரியிலிருந்து வெளிவந்த காலம். மணிமொழியார் அவர்களும் அப்போதுதான் புதிதாக அச்சகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்த நேரம். அந்தக் காலம், என்னிடம் எழுதும் ஆற்றல் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியாத காலம். அவரிடமோ பணவசதி இல்லாத நேரம். அதுவும் நாங்கள் அந்தக் கிழமை இதழைத் தொடங்கிய நேரம், காங்கிரஸ் கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வீர உலா வந்துகொண்டிருந்த நேரம். நாங்கள் சேர்ந்திருந்த நீதிக் கட்சியோ, பிழைத்திருக்கிறதா இல்லையா, என்று ஐயுறத்தக்க நிலைக்கு ஆட்பட்டுத் தத்தளித்த நேரம். இத்தகைய நெருக்கடியான நிலையில்தான் நம் இயக்க கருத்துக்களைப் பரப்புவதற்காக் கிழமை இதழ் ஒன்று தொடங்க வேண்டும் என்றும், அதற்கு நான் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். நானும் இணங்கினேன். பண நெருக்கடி பலமுறை பத்திரிகையைத் தாக்கியது என்றாலும் அதனை அவர் என்னிடம் கூறியதில்லை. கூறாததற்குக் காரணம், அதனைத் தெரிவித்தால்

இளைஞனாகிய நான் பத்திரிகை நடத்தும் ஆர்வத்தை இழந்தவிடுவேனோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததுதான்... அப்போதுதான் கல்லூரியை விட்டு வெளிவந்த என்னைப் பத்திரிகைத் துறையிலும் பொது வாழ்விலும் ஈடுபடுத்தி முன்னேற்றமடையச் செய்வதில் அவர் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை எடுத்துக் காட்டத்தான் இந்த உண்மையைக் கூறுகிறேன். அவர் அந்தக் காலத்தில் எனக்கு ஊட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எண்ணினால் இப்போதுகூட எனக்குப் பெரியதோர் மகிழச்சி ஏற்படுகிறது.

அண்ணா அவர்களுடைய இந்த உரை, மணி மொழியார் அவர்களுக்கும் எத்தகைய நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது என்பதைத் தெளிவுற விளக்கவல்லதாகும்.

1936ல் அண்ணா அவர்கள் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளராக நின்றபோது அவரை ஆதரித்து மணிமொழியார் அல்லும் பகலும் பாடுபட்டார். அறிஞர் அண்ணா அவர்கள் 1957 பொதுத் தேர்தலில் காஞ்சித் தொகுதியிலிருந்து தமிழகச் சட்ட மன்றத்திற்கும், 1967 பொதுத் தேர்தலில் தென் சென்னைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கும் போட்டியிட்டபோது, மணிமொழியார் அண்ணா அவர்களின் வெற்றிக்காக அயராது பணியாற்றினார்.

"போர்வாள்" அளித்த பெருந்தகையாளர்: 1947ல் மணி மொழியார் "போர்வாள்" என்னும் வார இதழைத் தொடங்கி 1958 வரை பேராற்றல் மிக்க முறையில் நடத்தி வந்தார். அவரும் அவருடைய முதல் மகனார் பேராசிரியர் மா.இளஞ்செழியன் எம்.ஏ., அவர்களும் அதன் இணைஆசிரியர்களாக இருந்து அந்த இதழை நடத்திய செம்மையையும் சிறப்பையும் கண்டு தமிழகம் மட்டற்ற மகிழ்ச்சி எய்தியது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த ஏடு கிடைத்தற்கரிய ஒரு கருவூலமாகத் திகழ்ந்து, திராவிட சமுதாயத்தில் மிகப் பெரிய விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தது.

"போர்வாள்" இதழை நடத்தி வந்த அதே சமயத்தில் மணி மொழியார் "பகுத்தறிவுப் பாசறை" என்னும் நூல் வெளியீட்டு நிலையம் ஒன்றை நிறுவி, அதன் வாயிலாகச் சிறந்த எழுத்தாளர்கள் பலருடைய உயர்ந்த நூல்களை வெளியிட்டுத் தமிழ் மக்களின் சிந்தனைக்கு விருந்தளித்து வந்தார். 1951முதல் 1958 வரை அவரால் வெளியிடப்பட்ட திராவிடர் நாட்குறிப்பு, புதியன புனையும் அவருடைய பெருந்திறனுக்கு மற்றோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துவந்த மணிமொழியார், நூற்றுக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களையும் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கின்றார். மாணவப் பருவத்திலிருந்து நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வந்த அவர், 1944ல் அக் கட்சி திராவிடர் கழகமாக மறுமலர்ச்சி எய்தியபோது அக்கழகத்திலும் ஈடுபட்டு அதன் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

தி.மு.க.வைத் தொடங்கியதில் மணிமொழியாரின் பெரும்பங்கு: தி.மு.க.வின் தளபதிகளில் ஒருவராகத் திகழும் மணிமொழியார், அக்கழகத்தைத் தோற்றுவித்த அரும்பணியில் பெரும்பங்கு வகித்தவர் ஆவார். பெரியார் மணி அம்மையார் திருமணத்திற்குப் பின்னர், இயக்கப் பிரமுகர்கள் அனைவரும் அண்ணா அவர்கள் தலைமையில் தனிக் கழகம் தொடங்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தனர். அண்ணா அவர்களும் இசைவு தந்தார்கள். ஆனால் எக்காரணத்தினாலோ அத்திட்டத்தைச் செயற்படுத்தும் கட்டத்தை அண்ணா அவர்கள் ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தார். இதனால் இயக்கத் தோழர்களிடையே சலிப்பும் ஏமாற்றமும் ஏற்பட்டன. இந்நிலையைத் தவிர்க்கவும் அண்ணா அவர்களைத் தூண்டவும் மணிமொழியார் ஓர் அரிய தந்திரத்தைக் கையாண்டார்.

திரு. என்.வி.நடராசன் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் மணிமொழியார் அவருடைய "திராவிடன்" அலுவலகத்திற்குச் சென்று "தனிக்கழகம் தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் அடுத்த கிழமை சென்னையில் நடைபெறும்". என்பதாக ஓர் அறிவிப்பைத் திரு.என்.வி. நடராசன் பெயரால் "திராவிடன்" இதழில் வெளியிடச் செய்தார்.

அன்று அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தெரியாமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பைக் கண்டு, அவர் ஓரளவு கோபம் கொண்டார் என்ற போதிலும், அந்த அறிவிப்பு வெளிவந்த பின்னரே தி.மு.க.வைத் தொடங்கும் முயற்சியில் அறிஞர் அண்ணா தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அடுத்த சில நாட்களுக்குள் தி.மு.க.வின் தொடக்க விழாவும் நடைபெறலாயிற்று.

தி.மு.க.வின் வளர்ச்சியாக அயராது ஆற்றிவரும் தொண்டு: 1949ல் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அக்கழகத்தின் வளர்ச்சிக்காக மணிமொழியார் பல்வேறு துறைகளாலும் முறைகளாலும் அயராது ஆற்றிவரும் தொண்டு தனிச்சிறப்புடைய ஒன்றாகும். கழகத்தின் வளர்ச்சிக்காக மணிமொழியார் பல்வேறு துறைகளாலும் முறைகளாலும் அயராது ஆற்றிவரும் தொண்டு தனிச்சிறப்புடைய ஒன்றாகும் கழகம் இன்றைய தினம் தமிழக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து அரசோச்சும் பெருநிலை பெற்றிருப்பதற்கு மணி மொழியாரின் தொண்டு ஒரு தலையாய காரணம் என்பதை நாடு நன்கறியும்.

தி.மு.க, தொடங்கப்பட்டு அண்ணா அவர்கள் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற முதல் கட்டத்திலேயே மணி மொழியார் மாநிலத் தி.மு.க. வின் நிதிக்குழுச் செயலாளராக அமர்ந்து முன்றாண்டுகள் நற்பணி ஆற்றினர். அதோடு தி.மு.க. வின் முதல் சட்ட திட்ட குழுவில் உறுப்பினராக இருந்து கழகச் சட்ட திட்டங்களைச் செவ்வையான முறையில் வகுக்கத் துணை புரிந்தார். 1951 டிசம்பரில் சென்னையில் ஈடு இணையற்ற சிறப்புடன் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டின் செயலாளராக இருந்து அம் மாநாட்டின் வெற்றிக்காக இரண்டு மாத காலம் ஒயாது உழைத்தார்.

1959ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் போது தான் தி.மு.க. பெரு வெற்றி பெற்று முதன் முறையாக மாநகராட்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதல் தி.மு.க. மேயரும் அந்த ஆண்டில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறப்புமிக்க இந்த வெற்றிபைப் பெறுவதற்கு மணி மொழியாரின் அருந்தொண்டு பெரும் அளவில் பயன்பட்டது. அத்தேர்தலின் போது மணிமொழியார் தி.மு.க.வின் தேர்தல் குழு உறுப்பினராக இருந்து கழக வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது பணிபுரிந்தார். அதுபோலவே 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் கழக வெற்றிக்காக மணி மொழியார், மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது கண்ணக ஒயாது உழைத்தார்.

1959ல் நடைபெற்ற தி.மு.க. தேர்தலின் போது மணி மொழியார் சென்னை மாவட்ட அவைத்தலைவராதகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறந்த முறையில் பணியாற்றினர். அதன் விளைவாக 1968ல் நடைபெற்ற கழகத்தேர்தலில் மீண்டும் சென்னை மாவட்ட அவைத்தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ் செழியன் அவர்களால் தலைமைக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு அரும்பணி ஆற்றினார்.

சட்டமன்றத்தில் ஆற்றிய தீவிரப்பணி: 1962ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழகச்சட்ட மன்றத் தொகுதிகள் அனைத்திலும் மிக அதிக வாக்காளர்களைப் பெற்றிருந்த தொகுதி சென்னை தியாகராய நகர்த்தொகுதியே. அத் தொகுதியில் மணி மொழியார் கழக வேட்பாளராக நின்று கடுமையான எதிர்ப்புக்கிடையே மாபெரும் வெற்றி பெற்றார். சட்டமன்றக் கூட்டங்கள் அத்தனைக்கும் அவர் தவறாமல் சென்று, பல்வேறு பிரச்சினைகள் பற்றிய அரிய கருத்துரைகளை வழங்கி அந்தத் துறையிலும் சிறந்த புகழ் எய்தினார். தொகுதி மக்கள் தன்னை நாடிவந்த போதெல்லாம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தன்னுல் இயன்ற முழு முயற்சி செய்து, அக்குறைகளை அகற்ற அவர் இரவு பகலாகப் பாடுபட்ட காரணத்தால் தொகுதி மக்களின் பேராதரவைப் பெற்றுத் திகழ்ந்தார்.

தொகுதியை விட்டுக்கொடுத்த தனிச்சிறப்பு: 1967 பொதுத் தேர்தலின் போது மணிமொழியர் அவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களுக்காக அன்னரின் தொகுதியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டபோது எத்தகைய மறுப்பும் கூறாமல் உடனடியாக விட்டுக்கொடுத்தவர் மணிமொழியார். எத்தனையோ பேர் தத்தம் தொகுதியை விட்டுக் கொடுக்க மறுத்தபோது மணிமொழியார் தம் தொகுதியைத் துளியளவும் தயக்கமின்றி விட்டுக்கொடுத்ததோடு, அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரின் வெற்றிக்காக இரண்டு மாத காலம் அலுப்புச் சலிப்பின்றி அயராது உழைத்தார்.

ஆறுமுறை சிறை புகுந்த அடலேறு: இந்தி மொழிக் கொடுமையிலிருந்து செந்தமிழைக் காப்பதற்காகவும் பொது மக்களின் எழுத்துரிமை பேச்சுரிமைகளை நிலை நாட்டுவதாற்காகவும் மணிமொழியார் அவர்கள் ஆறு முறை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றர். முதல் முறை: அன்பர் அவினாசியார் கல்வியமைச்சராக இருந்தபோது மூண்டெழுந்த இந்தி எதிர்ப்புப் போரின் போது

22.8.1948ல் சென்னை பெரியார் மாளிகையில் திராவிடக் கழக நிர்வாகக் குழுக்கூட்டம் நடைபெற்றது. அவ்வமயம் அங்கு வந்திருந்த தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டபோது மணிமொழியாரும் கைது செய்யப்பட்டு ஒரு வார காலம் சிறையில் வைக்கப்பட்டார். இரண்டாம் முறை: 7.9.1948 அன்று சென்னை டி.டி.வி. உயர்நிலைப் பள்ளி முன்பு மறியல் செய்வதற்காக இந்தி எதிர்ப்புத் தொண்டர்களைத் தலைமை தாங்கி அழைத்துச் சென்ற போது மீண்டும் கைது செய்யப்பட்டுத் தண்டனை பெற்றர். மூன்றாம் முறை: 7.1.1951 அன்று டில்லி அமைச்சர் ஹரிகிருஷ்ணன் மேத்தாப் சென்னைக்கு வந்தபோது தி.மு.க. திட்டத்தின் படி அவருக்குக் கறுப்புக்கொடி காட்டும் நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த மணிமொழியார் அவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

நான்காம் முறை: 1958 ஜனவரி முதல் வாரத்தில் பண்டித நேரு சென்னை வரும்போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவது என்ற தி.மு.க ஏற்பாட்டைத் தடுக்க ஆட்சியாளர்கள் மேற்கண்ட பல முயற்சிகளில் ஒன்றாக மணிமொழியார் அவர்களை 2.1.1958 அன்று போர்வாள் அலுவலகத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐந்தாம் முறை: 1962 ஜீலை 19ஆம் நாள் நடைபெற்ற விலைவாசிப் போராட்டத்தின் போது சைதை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முன் நடைபெற்ற மறியலை முன்னின்று நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலும் சிறைத்தண்டனை அனுபவித்தார். ஆறாம் முறை: 1965 சனவரி 26ம் நாள் இந்தியை எதிர்த்துக் கழகம் துக்க நாள் கொண்டாட இருந்ததை யொட்டி முன்னாள் நடு இரவில் அண்ணா அவர்கள் ஒன்றாகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார்.

நடிப்பு உலகிலும் நல்லதொரு பங்கு: அறிஞர் அண்ணா அவர்களால் இயற்றப்பட்டுச் சென்னை மாவட்ட முதல் தி.மு.க. மாநாட்டில் நடிக்கப்பட்ட வழக்கு வாபஸ் என்னும் ஓரங்க நாடகத்தில் மாணிக்கம் செட்டியார் என்னும் கதை உறுப்பினராகவும், 1952ல் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கை புயல். என்னும் நாடகத்தில் டாக்டர் இராமமுர்த்தி என்னும் கதை உறுப்பினராகவும் மணி மொழியார் நடித்துள்ளார்.

பல துறை தொண்டாற்றிய பெருமகனார்: செங்குந்தர் இயக்கம் - நீதிக்கட்சி - தன்மான இயக்கம் - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் ஈடுபட்டு அரும் பணிகள் ஆற்றியுள்ள மணிமொழியார், வேறு பற்பல பொது நலப் பணிகளிலும் தன் நேரத்தையும் உழைப்பையும் செலிவிட்டுள்ளார்.

அப்பெருந்தகையாளர், 1921ல் காஞ்சியில் தம் சொந்த செலவில் ஆரம்பப் பள்ளிகூடம் ஒன்றைத் தொடங்கி 1930 வரை திறம்பட நடத்தியுள்ளார் 1935ல் சென்னையில் திரு.வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட் கழகத்தில் பங்கேற்று திருக்குறட் கருவூலத்தின் அருமை பெருமைகளை மக்கள் மன்றத்திற்கு விளக்கியுள்ளார். அதே ஆண்டில், கல்வியில் பின் தங்கியுள்ள சமூகங்களின் முன்னேற்றதிற்காகத் திரு.வி.எம். சுடிகாசலம் அவர்களுடன் சேர்ந்து பிற்பட்ட வகுப்பினர் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி அதன் கூட்டுச் செயலாளராக இருந்து நற்றொண்டு புரிந்துள்ளார். தற்போது அதன் தலைவராக விளங்கிவருகிறார்.

1943ல் சென்னையில் திரு.வ.சுப்பையா அவர்களின் துணையுடன் தமிழறிஞர் கழகம் என்னும் அமைப்பை நிறுவிய மணிமொழியார். அதன் வாயிலாகத் தமிழ் மக்கள் தங்கள் பெயர்களையும் தூய தமிழில் அமைத்தல் வேண்டும் என்னும் கருத்தைப் பரப்பியுள்ளார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் ஊர்வலம் - பொதுக்கூட்டம் - மாநாடு - பத்திரிக்கைக் கட்டுரை முதலிய பல்வேறு கிளர்ச்சி முறைகளைக் கையாண்டு நற்பணிபுரிந்துள்ளார் மணிமொழியார். 1954ல் தி.மு.க. கைத்தறி நாள் கொண்டாடியபோது, அதன் தலைவர்கள் கைத்தறித் துணிகளை விற்றபோது மணிமொழியார் வேலூரில் தெருத் தெருவாகச் சென்று கைத்தறித் துணிகளைத் தோள் மேல் சுமந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமான முள்ள கைத்தறி ஆடைகளை விற்றுத் தந்தார்.

வாழ்க மணிமொழியார்! வெல்க அவர் பணி!

ஆற்றல் மிக்க பேச்சாலும், வசீகரமிக்க எழுத்தாலும், அயர்வறியாத உழைப்பாலும், இடையீடின்றி ஆற்றி வந்த பொதுத் தொண்டு தமிழகத்திற்கும், நம் சமூகத்திற்கும் கிடைத்து நம் பெரும் பேறு.

காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் உருவான வரலாறு

1983-ஆம் ஆண்டு இறுதியில் காஞ்சிபுரத்தில் ஒரு சமுதாய மாநில மாநாடு நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோயிலில் அப்போதைய மாநிலத் தலைவர் திரு. M.P. நாச்சிமுத்து முதலியார் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறே தலைவர் திரு. M.P. நாச்சிமுத்து முதலியார் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தபோது அவருடன் பொதுச்செயலாளர் திரு. தி.ரா.செல்வராஜ், துணைத்தலைவர் உத்யோகரத்னா. திரு. J. சுத்தானந்தம், துணைப் பொதுசெயலாளர் சரவண பழனிவேல் மற்றும் பலருடன் காஞ்சிபுரம் எல்லை நுழைவாயில் பொன்னேரிக்கரையிலிருந்து சுமார் 50 கார்களும், இரண்டு சக்கர வாகனங்களுடன் குலக்கொடியையேந்தி செங்குந்த மக்கள் திரளாக வரவேற்று நகரத்தில் பல இடங்களில் குலக்கொடியை ஏற்றி தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பிறகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில் தலைவர் திரு. M.P. நாச்சிமுத்து முதலியார் அவர்கள் தலைமையேற்று மாநாடு நடத்த வழிமுறைகளை விளக்கியும், மாநில முழுவதுமிருந்து நமது குலமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளச் செய்து சிறப்பாக நடத்த வேண்டுமென கூறினார்கள்.

மாநாட்டை 1984ஆம் ஆண்டு பிப்ரவரி 4-5 தேதிகளில் நடத்தவும், மாநாட்டு தலைவராக ஒய்வுபெற்று கல்வி அதிகாரி திரு. M.M. சரவண முதலியார் அவர்களையும் செயலாளராக திரு. A. சம்பந்தம் பொருளாளராக திரு. A.K.G. சம்பந்தம், இணைச் செயலாளராக தலைமை ஆசிரியர் திரு. M. சண்முகம் ஆகியவர்கள் நியமனம் செய்தும் மற்றும் மாநாட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மாநாடு சீரும், சிறப்புமாக நடைபெற மாவட்டம் முழுவதும் சென்று மாநாட்டுக்கு நிதி உதவி அளிக்க வேண்டி விளம்பரம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மையப்பகுதியான காந்தி மைதானம் தற்போது காஞ்சிபுரம் நகராட்சி டாக்டர் P.S. சீனுவாசன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டுக்கு சிறப்பு பிரதிநிதியாக தமிழக அரசின் செய்தி அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. இராமவீரப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். உடன் பி.வெங்கடசுப்பிரமணியன், அன்றைய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநாட்டை முன்னின்று நடத்தினார்.

1985-ம் ஆண்டு துவக்கத்தில் அப்போதைய திருவள்ளூர் காஞ்சிபுரம் இணைந்து செங்கல்பட்டு செங்குந்த மகாஜன சங்கம் காஞ்சிபுரம் கீழண்டை ராஜவீதி மச்சேசப்பெருமான் திருமண மண்டபத்தில் மாநிலத் துணைத் தலைவர் உத்யோக ரத்னா திரு. J. சுத்தனாந்தம் அவர்கள் தலைமையில் மாவட்ட சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்து செங்கல்பட்டு செங்குந்த மகாஜன சங்கத் தலைவராக திரு. G.S. துரைசாமி முதலியார் செயலாளராக திரு. A. சம்பந்தம், இணைச் செயலாளராக தலைமை ஆசிரியர் திரு. M. சண்முகம், பொருளாளராக திரு. A.K.G. சம்பந்தம் ஆகியவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

திரு. G.S. துரைசாமி முதலியார் மறைவுக்குப்பின் திரு. M. குமாரசாமி முதலியார் அவர்கள் தலைவராகவும், திரு. A. சம்பந்தம் அவர்கள் செயலாளராகவும், துணைச் செயலாளராக தலைமை ஆசிரியர் திரு. M. சண்முகம் அவர்களும், பொருளாளராக திரு. கு.ப.கண்ணன், Ex.M.C., அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து திரு. M. குமாரசாமி முதலியார் அவர்கள் திரு. D. தணிகாசலம் அவர்கள் செயலாளராகவும், திரு. கு.ப. கண்ணன், Ex.M.C., அவர்கள் பொருளாளராகவும் மற்றும் தலைமை சங்க உறுப்பினராக புலவர் க.சந்திரசேகரன், திரு. மா.மயிலப்பன், திரு. பி.வில்வபதி ஆகியோர் செயல்பட்டார்கள்.

2014 முதல் மாவட்ட தலைவராக புலவர். க.சந்திரசேகரன் அவர்களும், மாவட்ட செயலாளராக MJF Lion. B. குமரேசன் அவர்களும் மாவட்ட பொருளாளராக திரு. கு.ப. கண்ணன், Ex.M.C., அவர்களும் தலைமைச் சங்க செயற்குழு உறுப்பினர்களாக திரு. வ.இராமதாஸ், திரு. பூ.இரவிச்சந்திரன், திரு. து.தணிகாலசம் ஆகியோரும் செயல்பட்டு வருகிறார்கள்.

சமுதாயக்கூட வருமானத்துடனும், சமுதாய மக்களின் நன்கொடையினாலும், திருமுருக கிருபானந்த வாரியார் கல்வி அறக்கட்டளையின் மூலமும், காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சென்ற 11 ஆண்டுகளாக 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு வழங்கப்பட்டு வருகிறது.



காஞ்சிபுரம் மகாநாடு செங்குந்தர் குல நாட்டாண்மைத் தலைவர்

ம.த. சாமிநாத முதலியார் அவர்களின் பொதுநலத் தொண்டு!

கந்தபுராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்றது செங்குந்தர் குலம். தமிழ்க்கடவுள் திருமுருகனின் இளவல்களாக கருதப்படும் குலம். சிவகோத்திரம் ஏன்றும், உபசுப்பிரமணிய கோத்திரம் ஏன்றும் மரபு கொண்ட குலம். சித்தர்களும், அருளாளர்களும், ஞானியர்களும், புலவர்களும், நற்சீலர்களும், அறிஞர்களும், தியாகிகளும், குறுநில மன்னர்களும், வீரத்தளபதிகளும் தோன்றிய குலம். சோழ அரசு பரம்பரை சார்ந்த குலம் சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களின் போர்த்தளபதிகளாக திகழ்ந்த குலம் தொண்டை மண்டலத்தின் தலைநகர்-காஞ்சிபுரம். செங்குந்தர் குலத்தின் தலைநாடு-காஞ்சிபுரம்; நகரங்களில் சிறந்தது-காஞ்சிபுரம். சைவ, வைணவத் தலங்கள் நிறைந்தது-காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் அடுத்த திருத்தணிகைக்கு அருகாமையில் உள்ள மத்தூர் என்ற ஊரை, பல தலைமுறைகளுக்கு முன்னம் பூர்வீகமாகக் கொண்ட, காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையத்தில் வாழ்ந்த, சைவ சமய, சிவநெறிச்செல்வர், ஒழுக்கசீலர் திரு.தணிகைமலை முதலியார், திருமதி.மனோன்மணி அம்மையார் தம்பதிகளின் திருமகனாக திரு.ம.த.சாமிநாத முதலியார் ஆவர்கள் 17.11.1880ல் பிறந்தார்.

இவருடன் ஒரு தம்பி, இரு தங்கை பிறந்தனர். இவரும், இவரது இளவல் திரு.ம.த.முருகேச முதலியார் அவர்களும் ஒற்றுமையின் இலக்கணமாக இலக்கியமாகத் திகழ்ந்தார்கள். திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் 19வது வயதிலிருந்தே, பொது நலத் தொண்டுகளில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பொதுநலத் தொண்டிற்காக அண்ணனும், குடும்ப நலத்திற்காக தம்பியும் தங்களை முழுமைப்படுத்தி திட்டமிட்டு வாழ்ந்தார்கள்.

காஞ்சிபுரம் மகாநாடு-72 கிளை நாடுகளைத் தன்னகம் கொண்டது. காஞ்சிபுரம் மகாநாடு, செங்குந்தர் குலத்தின் நாட்டாண்மைத் தலைவர் என்றும், 'ஆண்டவர்' என்றும் சொல்லத்தக்க மாபெரும் தலைவராக திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் 1911-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தலைநாட்டிலும், கிளை நாடுகளிலும், வாழ் செங்குந்த உறவினர்களுக்குள்ளே உண்டான கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமைப்படுத்தினார். நல்லறங்களுடனும், நற்பண்புகளுடனும், பெருமன நோக்குடனும் குலத்தொண்டுகள் புரிந்தார்.

செங்குந்தர் குல நாட்டாண்மையாக, ஆண்டவராகத் திகழ்ந்தவர்-காஞ்சிபுரம் திரு.நாகலிங்க முதலியார் அவர்கள் ஆலோசனை வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசர் ஆலயத்தில் செங்குந்த மகாஜன சங்கத்தை 30.12.1912ல் தொடங்கினார். எனினும், 29.04.1927ல் சென்னையில் உருவான தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கமே நிலைத்து நின்று, வளர்ந்து வருகிறது. 19.20.1929-ல் ஈரோட்டில் நடந்த, முதலாவது மாநாட்டில், செங்குந்தர் குலக்கொடியை ஏற்றினார். 16,17.05.1931ல் காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்தில் இரண்டாவது மாநாட்டுத் தலைவராகி மிகவும் சிறப்பாக நடத்தினார். 27,28.08.1936ல் அம்பாசமுத்திரத்தில் நடந்த மாநாட்டில் தலைமை வகித்தார். விதவை மணம் குறித்த தீர்மானம் நிறைவேற்றினார்.

காஞ்சிபுரம் நகரமன்ற உறுப்பினராக 24 ஆண்டுகளும் நகரமன்றத் தலைவராக 9 ஆண்டுகளும் பணிபுரிந்து, நகராட்சியின் முன்னேற்றத்திற்கு பலவகையிலும் சிறப்பாக தொண்டு புரிந்தார். நகரமன்ற தலைவராக இருந்த சமயம் கட்டாய ஆரம்பக் கல்விக்கு அடிகோலினார்.

அன்னியர் ஆட்சியிலிருந்து இந்தியத் திருநாடு விடுதலை பெற அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சுதந்திரப் போராட்டம் நடத்திவந்தார். தமிழகம் தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, 1934-ம் ஆண்டு காஞ்சிபுரம் இரயிலில் வருகை தந்தார். அதுசமயம் நகர மன்றத் தலைவராக இருந்த அவர், நகர மன்ற உறுப்பினராக இருந்த தியாகி.திரு.நே.ச.ராஜரத்தினம் அவர்களுடன் ரயில் நிலையம் சென்று, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தார்.

காஞ்சிபுரம் மையப்பகுதியில் ஒரு பெரிய மைதானத்தில் (காந்தி மைதானம்) அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொற்பொழிவாற்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து தலைமை வகித்தார். அன்னியர் ஆட்சிகாலத்தில் நகரமன்றத் தலைவராக இருந்து சுதந்திர போராட்ட கூட்டத்தை துணிந்து நடத்திய பெருமை இவரை மட்டுமே சாரும்!

இவரால் பாதுகாக்கப்பட்ட, எண்ணற்ற தமிழ்ச்சுவடுகளை, தமிழ்தொண்டின் நிமித்தம் இவர் இல்லம் வருகை தந்த டாக்டர்.உ.வே.சாமிநாத அய்யா அவர்களிடம் ஒப்படைத்தார் என்பது பெருமைக்குரியது!

அனைத்து பெருமைகளின் நிமித்தமாக, பிற்காலத்தில் அவர் குடியிருந்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவர் வாழ்ந்த பிள்ளையார் பாளையத்தில் அவரது பெயரால் மேல்நிலைப்பள்ளி உருவாகி, சிறப்பாக நடந்து வருகிறது.

பல தலைமுறைகளாக அவரது குடும்பத்தினர் பாதுகாத்து, நிர்வகித்த ஸ்ரீகச்சபேசர் ஆலயத்தின் அறங்காவலராகி, ஆலய பரிபாலனத்திற்கு, நிலைத்து உதவும் வகைக்கு, உறவினர் மற்றும் நல்லோர் வழி தாவர, ஜங்கம சொத்துக்களை பெற்று உரிமைப்படுத்தினார். செங்குந்த மக்களால், ஆண்டுதோறும் உற்சவங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்தார். மேலும், ஸ்ரீகச்சபேசர் ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு அரும்பணியாற்றினார். ஓய்வின்றி திருப்பணிக்கு தொண்டாற்றியதால், உடல்நலம் குன்றி 21.04.1949 அன்று, ஸ்ரீகச்சபேசர் அடிமையாக வாழ்ந்த அவர் முத்தி நலம்பெற்று ஸ்ரீகச்சபேசர் திருவடிகளை அடைந்தார்.

உண்மை, நீதி, நேர்மை, கருணை, பொதுநலத்தொண்டு, தமிழ்ப்பற்று, சமயப்பற்று, குலப்பற்று, தேசப்பற்று கொண்டு வாழ்ந்தவர். பிறர்நலம் போற்றும் பண்பாளர். தமிழகம் சார்ந்த சமகால, புகழிற்குரியபலருடன் நட்பு பாராட்டி வாழ்ந்தவர் என்றும் அழியாப் புகழிற்குரியவர்!

பன்முகத் தொண்டுகள் புரிந்த இவரின் காலத்திற்குப் பிறகு, இவருக்கு ஈடாக பன்முகத் தொண்டு புரிபவர் எவரும் செங்குந்தர்களுள் இதுநாள்வரை உருவாகவில்லை! இவரின் சிறப்பிற்குரிய, தொண்டுக்குரிய, பெருமைக்குரிய இடம் வெற்றிடமாகவே உள்ளது!.

தகவல் உதவி: காஞ்சி. **துரை. சௌந்தரராசன்**

சென்னை கீழ்ப்பாக்கம் காமாட்சி விலாசம் காஞ்சி "வண்ணக் களஞ்சியம்" நாகலிங்க முனிவர் அவர்களது பிரிவு நிலைப்பரிவு

1. நாகலிங்கப் பேர்ப்புனிதன் நற்றமிழ்வண் ணப்புலவன்
   பாகமுறு சித்தாந்தப் பண்பறிந்தோன்-தேசமுயர்
   செங்குந்த நன்மரபு சீருறவந் தோன்அன்பு
   தங்கும் புனிதமனத் தன்.

2. தணிகைமுரு கோனருட்சீர் சார்ந்துசைவத் திற்காம்
   அணிகுலவும் நூல்கள்பல ஆய்ந்து-பணியணிவான்
   தீக்கைபெற்றான் தூய திருவேடப் பண்புடையோன்
   நீக்கமுற்றான் தூலம்விட் டேன் னே!

3. வண்ணமஞ்ச ரிப்பேர் மருவுந் துதி,தணிகை
   அண்ணற் குரைத்தணிந்தான் அத்தினத்தில்-திண்ணமுற
   வண்ணக் களஞ்சியமா மன்னுபட்டப் பேரளித்தான்
   வண்ணச் சரபகுர வன்.

4. தண்டபா ணிப்பெயர்கொள் சாமிமகிழ்ந் தாறெழுத்தாக்
   கொண்டகவு மாரமறை கூறுநலம்-தொண்டரொடு
   கூடுமுயர் வுற்றோன் குருபரனூற் குச்சிறப்பு
   ஈடுபல்பாச் சொற்றுளன்முன் னே.

5. கலியாண சுந்தரமாக் காசினியோர் கூறச்
   சொலிமென்மை கொண்ட துறவோன்-மலிநூல்கள்
   கற்ற அவன்பாற் கழறுபன்னூல் கேட்டறிந்து
   பெற்றதமிழ் மாண்பு பெரிது.

6. சென்னையிற்கீழ்ப் பாக்கத் தினிற்காமாட் சித்திருப்பே
   மன்னு தனதில்லில் வாழ்ந்திருந்தான்-பன்னகப்பூண்
   கொண்டபரன் றாளிலின்று கூடியுற்றான் இன்பமுற
   மண்டலத்திற் காண்பதென்றம் மா.

தன்னத் தனந்தன தனதான தந்த-தனதானா

7. விண்ணிற் றுலங்கிய புலவோர் விரும்பும்-அமுதேநே
   விண்ணற் றிறம்பெறு முயர்பாவி ளம்பு-புலவாவே
   பண்ணிற் பிறங்கிய தமிழ்நாடு ணர்ந்த-திழலோனே!
   பண்ணுற் றசந்தம்வின் முனிவோன்ம கிழ்ந்த-கவியோவே
   கண்மிக் கிலங்கிட விரிதோகை யொன்று-மயில்வேள்தால்
   கண்ணித் தவஞ்செயும் அடியார்க ணங்கொள்-துறவோவே
   மண்ணிற் சிறந்தவிர் புலவோர்தி னஞ்சொல்-புகழோவே
   வண்ணக் களஞ்சிய மெனுநாக லிங்க முனிவோவே

இங்ஙனம்,
அன்பன்...
தி.செ.முருகதாசபிள்ளை
கௌமாரமடாலயம்.

நன்மனச்செம்மல் சி. நடராஜ முதலியார்



செங்குந்த குல பிரமுகராக விளங்கிய காஞ்சிபுரம் சின்னகுழந்தை முதலியார் - கல்யாணி அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 03-11-1907ல் சி.நடராஜ முதலியார் பிறந்தார். இவர் காஞ்சிபுரத்தில் நம் குல முதல் பட்டதாரியாவார். திருகாளத்தீஸ்வாரரை குல தெய்வமாகவும், முருகப் பெருமானை இஷ்ட தெய்வமாகவும் துதித்து அருள் பெற்றவர். 1928ஆம் ஆண்டு B.A. பட்டம் பெற்றார். பேரறிஞர் அண்ணா உடன் படித்தவர். சில காலம் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியர் பணி செய்து வந்தார். 1931ல் காஞ்சிபுரத்தில் நடந்த தென்னிந்திய செங்குந்தர் மாநாட்டில் கலந்து கொண்ட நீதிபதி எஸ்.பி.ஸ்ரீராம் தம் தந்தை என்ஜினீயர் எஸ்.பி.அய்யாசாமி அவர்களுக்கு எடுத்துக் கூறித் தம் தங்கை கௌரி அம்மையாரை சட்டக் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சி.நடராஜ முதலியார்க்கு திருமணம் செய்து வைத்தார். பின்பு 1932ல் செங்குந்த குல முதல் வழக்கறிஞர் கே பாஷ்யம் என்பவரிடம் பணியாற்றத் தொடங்கினார்.

சி.நடராஜ முதலியார் மனைவி கௌரி அம்மாள், சென்னையில் S.P.அய்யாசாமி-இராஜம்மாள் அம்மையாருக்கு 19.10.1914ல் பிறந்தார். மெட்ராஸ் மியூசிக் ஸ்கூலில் வீணை, புல்லாங்குழல், வாய்ப்பாட்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். அவர் தலைமையில் 09.09.1947ல் மாயவரத்தில் தென்னிந்திய செங்குந்தர் இரண்டாவது மாதர் மாநாடு நடந்தது. அவர் 07.12.1965ல் இயற்கை எய்தினார்.

நம் குல பெருமக்களால் அன்புடன் சி.என். (CN) என்று அழைக்கப்பட்ட சி. நடராஜ முதலியார் 1937ல் சென்னை திருவல்லிக்கேணி செங்குந்தர் சங்க செயற்குழு உறுப்பினரானார். 29.04.1927 அன்று சென்னையில் B.V.நடராஜ முதலியார் தலைமையில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அது சமுதாய மக்கள் ஜில்லா தோறும் ஒன்று சேர வழி வகுத்தது.

சி.என்.சமுதாயப் பெருந்தொண்டராக இருந்து அரும்பாடு பட்டவர். காஞ்சிபுரத்தில் 1937ல் நடந்த இரண்டாவது தென்னிந்திய செங்குந்தர் மாநாட்டு இளைஞர் அணி செயலாளராக சேவை செய்தார். 05.06.1944 அன்று நடந்த கூரை நாடு மாநாட்டில் செயலாளராக சிறப்புடன் பணியாற்றினார். 17.3.1945ல் ஈரோட்டில் பேராசிரியர் S.மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடந்த முதல் ஜில்லா மாநாட்டில் நடராஜ முதலியாருக்கு **'நன்மனச் சான்றோர்'** என்ற பட்டம் வழங்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாக 1960 ஆண்டு வரை சங்கத்தின் செயலாளராகவும் 'செங்குந்த மித்திரன்' மாத இதழின் கௌரவ ஆசிரியராகவும் சேவை செய்தார். மதராஸ் பளையகாட் கம்பெனி உதவியுடன் சென்னை அரண்மனைக்கார தெருவில் செங்குந்தர் மாளிகையை தோற்றுவிக்க பெரிதும் பாடுபட்டவர். நெசவாளர்கள் மேம்படவும் செங்குந்தர் கல்வி நிதியை வளரவும் செய்தவர். 1940ல் நமது சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிருந்து நீக்கியபோது மீண்டும் இடம் பெறக் கடும் முயற்சியை மேற்கொண்டவர். பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்துவின் தோழராக இறுதி வரை நம் குல மக்களுக்கு பெருந்தொண்டாற்றியவர். மதராஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க (Co-optex) வழக்கறிஞராக பணி ஆற்றியவர். பத்மஸ்ரீ MPN தலைமையில் தான் பிறந்த காஞ்சிபுரத்தில் 04.02.1984 அன்று நடந்த மாநாட்டின் துணைத்தலைவராகச் செயலாற்றி சிறப்புடன் நடத்திக் கட்டினார்.

சுமார் 50 ஆண்டு காலமாக செங்குந்த குல சமுதாயத்திற்கு அருந்தொண்டாற்றியவர். ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை தலைவராக 1971 முதல் 1984-வரை செயல் புரிந்தபோது சபையின் முத்துவிழா, திரு.வி.க. நூற்றாண்டு விழா 05.08.1983 அன்று கொண்டாடப்பட்டன. ஸ்ரீ சிவ சுப்ரமணிய பக்த ஜன சபைத் தலைவராகவும், திருவல்லிக்கேணி ஸ்ரீ நடராஜா கல்விக் கழகம், புளூமவுண்டன் சிட் பண்டு, சைதை நிலவள வங்கி சட்ட ஆலோசகராகவும், சைதாப்பேட்டை அன்னபூரணி அம்மாள் பள்ளியின் நிர்வாகியாகவும் சிறப்புடன் செயலாற்றினார். 1983ஆம் ஆண்டு நம் குல குரு திருமுருக கிருபாநந்தவாரியார் நம் கரும வீரர் சி.நடராஜமுதலியார் இருவரும் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தாளாளராக (PATRON) கௌரவிக்கப்பட்டனர். சி.என்னின் வாழ்க்கை நெறி முறைகளை பின்பற்றினால் வெற்றி நிச்சயம். யாவருக்கும் அவர் ஆற்றிய அறிவுரைகள் பல. செயல்படும்போது நுனிப்புல்லை மேயக் கூடாது. 'ஆய்ந்து அகன்ற நுண்ணியனே' என்ற மாணிக்கவாசகர் வாக்கின்படி அறிவு கூர்ந்து எந்த செயலையும் பரந்த நோக்குடன் முழுமனதுடன் செயல்பட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். பிள்ளைகளை வளர்க்கும்போது கண்டிக்கலாமே தவிர அடித்து வளர்க்க கூடாது. திருமணத்தில் வரதட்சணை தவிர்க்க வேண்டும். பெண் கல்வி மூலம் சமுதாயம் மேம்பட வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். குடும்பத்தில் பாசமுடன் விளங்க வேண்டும். சமுதாயத்தில் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வேண்டும். கடவுள் பக்தி வேண்டும். ஆனால் ஆக்ரோஷமான பக்தி அவசியமில்லை என்று போதிப்பார். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டுமே தவிர அதிக பேராசை கொண்டு அவசர புத்தியுடன் மேலே செல்ல ஆசைப்படக்கூடாது. மனிதன் கண்டிப்புடன் அதே சமயம் மென்மையான இதயமுள்ளவனாக இருத்தல் வேண்டும் என்று செயல்பட்டவர். அரை வயிறு உண்ண வேண்டும். முடியும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற நெறியைக் கடைபிடித்தவர். தம் 77ஆம் வயதில் 18.04.1984 அன்று இயற்கை எய்தினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாரது வாழ்க்கை நம் குல இளைய சமுதாயத்திற்கு எழுச்சி ஊட்டும் வகையில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வாழ்க செங்குந்தர் சமுதாயம்! ஓங்குக நூற்றாண்டு விழாக் காணும் C.நடராஜ முதலியார் புகழ்!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கப் புரவலர் கர்மயோகி திரு. M.M. தணிகைமலை அவர்கள் வாழ்வும் தொண்டும்!



கந்தபுராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்றது செங்குந்தர் குலம். தமிழ்க்கடவுள் திருமுருகனின் இளவல்களாக கருதப்படும் குலம் செங்குந்தர்ங குலம். சிவகோத்திரம் என்றும், உபசுப்பிரமணிய கோத்திரம் என்றும் மரபு கொண்டகுலம்.

தொண்டை மண்டலத்தின் தலைநகர் - காஞ்சிபுரம். காஞ்சிபுரம் செங்குந்தர் குலத்தின் தலைநாடு 72கிளை நாடுகளைத் தன்னகம் கொண்டது. காஞ்சிபுரம் மாநாட்டு செங்குந்தர் குலத்தின் நாட்டாண்மைத் தலைவர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லத்தக்க மாபெரும் தலைவராக திகழ்ந்த திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்களின் இளவல் திரு.ம.த.முருகேச முதலியார்-விசாலாட்சி அம்மாள் தம்பதியரின் இளைய மகனாக திரு.M.M.தணிகைமலை அவர்கள் 27.10.1918-ல் பிறந்தார். இவருடன் திரு.M.M.சரவணன், திரு.M.M.கந்தசாமி என்ற இரு மூத்த சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் பிறந்தனர்.

தனது மூத்த தகப்பனார் திரு.ம.த.சாமிநாத முதலியார் அவர்களைப் பின்பற்றி, அவரது காலத்திலேயே பள்ளி இறுதியாண்டு படிப்போடு கல்வியை நிறுத்தி, சமுதாயத் தொண்டிற்காக இளம் வயதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தொடக்கத்தில் மாவட்ட அளவிலும், தொடர்ந்து மாநில அளவிலும் தொண்டுகள் புரிந்து, தலைமைச் சங்க துணைத்தலைவராக வளர்ந்தார்.

காஞ்சிபுரம் நகரமன்ற உறுப்பினர், திரு.அருணாசலமுதலியார் - ஜெகதாம்பாள் தம்பதியரின் மூத்த மகள் மீனாட்சி அம்மாளைத் திருமணம் புரிந்து முறையே T.லலிதா, T.வேதவல்லி, T.தேவகி ஆகிய மகள்களைப் பெற்று வளர்த்து, திருமண வாழ்வு காண வைத்து, மகள்கள்-மருமகன்கள், பேரன்-பேத்திகளுடன் இனிய வாழ்வு வாழ்ந்தவர்.

தலைமைச் சங்க செங்குந்த மித்திரன் இதழ் நடக்க பெரிதும் உதவினார். தனது தாயார் பெயரில் விசாலாட்சி பதிப்பகம் நடத்தி அரசு பாட திட்ட நூல்களும், சிறப்பு நிறை நூல்களும் வெளியிட்டார்.

தென்னிந்திய மகாஜன சங்கத்தின் தலைவர்களில் திரு.M.P.நாச்சிமுத்து முதலியார், திரு.J.சுத்தானந்தன் அவர்களோடு நெருங்கிப் பழகி தமிழகம் முழுவதும் அவர்களோடு இணைந்து சென்று, சமுதாய மக்களோடு ஒன்று கலந்தார். தமிழக அரசின் கல்வித்துறையிலும், கைத்தறித்துறையிலும் நல்ல செல்வாக்கும், நட்பும் கொண்டு திகழ்ந்தார். நமது சமுதாய மக்களுடன் நெருங்கிப் பழகியவர். அவர்களின் மக்களுக்கு திருமண வாய்ப்புகளை அமைத்துத்தந்தவர்.

சமுதாய மக்களுக்குத் தொண்டாற்றுவதில் ஒரு "கர்மயோகி"யாக திகழ்ந்தவர். தணிகைமலை என்ற பெயருக்கு ஏற்றவகையில் பொறுமையின் சிகரமாகத் திகழ்ந்தார். களங்கமற்ற அன்பு, தூய்மையான தொண்டு இவரை அனைவர் நெஞ்சிலும் "இனிய பண்பாளர்-MMT" என்ற பதிவை உண்டாக்கியது. அன்பு, பண்பு, பாசம், உழைப்பு, செயல்திறம், தொண்டு, உதவும் நெஞ்சம், எளிமை இவைகளின் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

தலைமைச் சங்கத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும், இவரின் அயராத உழைப்பும், தொண்டும் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. மகாஜன சங்கத்தையும், தொண்டு மன்றத்தையும் இருகண்களாக பாவித்து அவைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர்.

முன்னாள் சபாநாயகர் திரு.புலவர்.கா.கோவிந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.திரு.எஸ்.முருகையன் ஆகியோர்க்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தியாகராஜன், முன்னாள் செங்கை மாவட்ட தலைவர் திரு.துரைசாமி முதலியார் அவர்கள் கல்வித்துறை சார்ந்த திரு.சங்கர சுப்பையன் அவர்கள், மருத்துவத்துறை சார்ந்த திரு.A.சண்முகம் IAS அவர்கள், இவரின் உயிர்த்தோழர்களாகத் திகழ்ந்தனர்.

நம் சமுதாய மக்களோடும், பிற வகுப்பினருடனும், அரசியல் பிரமுகர்களுடனும்,

இவருக்கு என்றும் தனிச் செல்வாக்கு உண்டு. இதன் நிமித்தமாக பலருக்கு கல்வி வாய்ப்பு, தொழில் முனைவோர்க்கு உதவி, வேலை வாய்ப்புகளைத் தேடி தந்தார். பிற வகுப்பினரை ஒன்றி இணைக்கும் வகையில் "நல்லுறவு" என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

முன்னாள் தலைவர் திரு.J.சுத்தானந்தன் அவர்கள் இயற்கை அடைந்த நேரம், தற்காலிக தலைவர் பொறுப்பேற்று, செயலாளர் T.S. புருஷோத்தமன் பொருளாளர் திரு.M.S.ரெங்கையா மற்றும் நடைமுறைத்தலைவர் திரு.P.A.ராஜவேலு அவர்களுடன் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தில் இருந்த வழக்கை சுமூகத்தீர்வுக்கு கொண்டு வந்து தேர்தல் நடக்க தக்க ஆலோசனை நல்கினார். தலைமைச் சங்கத்தின் புரவலராகி நல் ஆலோசனைகள் நல்கி வந்தார். அன்னார் 19.12.2013. இயற்கையடைந்த செய்தி சொல்லொண்ணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்துகிறது.

இளமை வயதிலிருந்தே சமுதாயத்தொண்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு, இறுதி நாள்வரை தொண்டாற்றி வாழ்ந்தவர். நமது சமுதாய மக்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத நிலையான இடம்பெற்றவர். அவர் வகுத்த சமுதாயத் தொண்டின் பாதையில், அனைவரும் நடப்போம்!

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்! வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வோம்!

தகவல் உதவி: காஞ்சி. **துரை. சௌந்தரராசன்**

செங்குந்தர் குலத்துச் சீலர்கள்

ஒரு சமூகத்திற்குப் பெருமையும், உயர்வும், அந்தஸ்தும் ஏற்படுவது அச்சமூகத்தில் தோன்றும் குலத் தோன்றல்களான சான்றோர்களால்தான் என்றால் அது சாலப் பொருத்தமுடையதாகும். செங்குந்தர் குலத்தில் அவ்வக்காலங்களில் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். அவ்வரிசையில் நம் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த "செங்குந்தர் குலச் சீலர்கள்" சிலரின் பெயர்களைக் கீழே கண்டு மகிழலாம்.

1. நவவீரர்
2. இலக்க வீரர்
3. ஆயிரத்துத் தொள்ளாயிரவர்
4. திருக்கச்சி ஆளவந்த வள்ளலார் மடலாயச் சைவாச்சாரியர்
5. திருவாலங்காடு கார்கோடக மடாலயச் சைவாச்சாரியர்
6. திருவழுவூர் வேதநாயக மடாலயச் சைவாச்சாரியர்
7. மெய்கண்ட சிவாச்சாரியர்
8. கிளைநாட்டு மடாலயச் சைவாச்சாரியர்
9. திருக்கச்சி மாவடித் தேவசிங்காசனாபதிகள்
10. திருவாரூர் முதலிய சத்தவிடங்கத் தாபகர்
11. சிவாலய குகாலய தர்மகர்த்த தத்துவ பரிபாலன் ஆட்சியோர்
12. தில்லைக்கொடி ஏற்றுவித்தோர்
13. திருமூல தேவர்
14. காரித் தேசிகர்
15. நரசிங்க முனையரையர்
16. இடங்கழிப் பெருமாள்
17. முனைய வள்ளல்
18. பெருமிழலைப் பெருந்தகை
19. மெய்ப்பொருள் மூர்த்தி
20. சத்தியண்ணல்
21. செருத்துணைக் குரிசில்
22. கோட்புலிச் செம்மல்
23. கூற்றுவத் தலைவர்
24. எறிபத்த நாயனார்
25. கணம் புற்றாபதர்
26. ஒட்டக்கூத்தர்
27. குகனேரியப்ப நாவலர்
28. காங்கேயர்
29. தண்டியடிகள்
30. பொய்யாமொழிப் புலவர்
31. பகழிக்கூத்தர்
32. இரட்டைப் புலவர்
33. படிக்காசுப் புலவர்
34. கச்சியப்ப புலவர்
35. சிதம்பர சுவாமிகள்
36. பிறசை அருணாசல சுவாமிகள்
37. பாரதிதாசன்
38. கிருபானந்தவாரியார்

காஞ்சிபுரம் பெருநாட்டில் அடங்கிய எழுபத்திரண்டு நாடுகள்

முதலாவது கிழக்கே சிவபுரம் நாட்டின் கிளை நாடுகள் 17

1. மேல்படப்பை, கீழ்ப்படப்பை, ஆத்தனஞ்சேரி
2. மானாம்பதி, செம்பாக்கம், அகரம், மூணத்தொன்று
3. முன்னூர் பரமேச்சுர மங்கலம், மதுராந்தகம்
4. திண்டிவனம்
5. அக்கரைப்பத்து, மைலம்
6. திருவக்கரை, புதுச்சேரி, ஒழுகரை, கதிர்காமம்
7. திரிபுவனம், நல்லாத்தூர்
8. திருவதிகை, பாலூர்
9. இடையாற்றூர், திருவெண்ணெய்நல்லூர்
10. பனமலை, அனந்தபுரம்
11. வழுதலைப்பட்டு
12. மாப்பறை, ஆரூர்
13. பட்டினம், கருங்குழி
14. மன்னார் கோயில்
15. பாளையம்
16. குப்பாக்கம், திருக்கண்டேச்சரம்
17. ஜம்பை, திருவரங்கம்

2 ஆவது தெற்கே தொந்திபுரம் நாட்டின் கிளை நாடுகள் 17

1. முருமங்கலம்
2. திருவாமாத்தூர்
3. திருவண்ணாமலை
4. வரத்தூர், செங்குறிச்சி
5. கச்சித்திடல்
6. சேலம், விருத்தாசலம்
7. திட்டைக்குடி
8. திருமலைப்பாடி
9. திருக்கோவல்
10. திருநாகேச்சுரம், கும்பகோணம்
11. திருச்செம்பொன்பள்ளி
12. கோயில், சீர்காழி
13. மாப்பிள்ளை குப்பம்
14. திருமருகல்
15. தேவூர், காட்டூர்
16. நல்லாச்சேரி, போலகம்
17. இராமேச்சுரம், குமரி

3-வது மேற்கே விரிஞ்சிபுரம் நாட்டின் கிளை நாடுகள் 17

1. ஆமூர், குடியேற்றம்
2. வாணியம்பாடி
3. கொறட்டை
4. தருமபுரி
5. பவானி
6. தாரமங்கலம்
7. எழுகரை நாடு
8. புகழாரை
9. பூரத்திரை
10. திருச்செங்கோடு
11. வையாபுரி, பழநி
12. அவிநாசி
13. நஞ்சுண்ட குடி
14. காவல்பாளையம்
15. கரூர், நத்தம்
16. கருகூர், காங்கேயம், சிவன்மலை, சென்னிமலை
17. நாமக்கல்

4-வது வடக்கே சோழசிங்கபுரம் நாட்டின் கிளை நாடுகள் 17

1. திருத்தணி
2. தெளிநாடு
3. நெறிநாடு
4. திருவடி நாடு
5. திருமேழிசை
6. கொந்தம்பாக்கம்
7. திருக்காளத்தி
8. தொண்டைமா நாடு
9. வரை நாடு
10. வேங்கடகிரி
11. திருப்பதி
12. ஜெகந்நாதம்
13. சீட்டம்பள்ளி
14. செம்புரம்
15. வரதபுரி
16. சந்திர கிரி
17. காசி, கயா, அயோத்தி, இமய நாடு

என திசை நாடுகள் நான்கும், கிளை நாடுகள் அறுபத்தி எட்டும் சேர்ந்து எழுபத்தியிரண்டாகும்.

ஆதாரம் : செங்குந்தர் பிரபந்த திரட்டு

அறுபத்து மூன்று நாயன்மார்களில் நம் செங்குந்த குலத்தவர்கள்

1. இடங்கழியார்
2. எறிபத்தர்
3. கணம்புலவர்
4. காரியார்
5. கூற்றுவநாயனார்
6. தண்டியடிகள்
7. திருமூலர்
8. நரசிங்க முனையரையர்
9. பெருமிழலைக் குறும்பர்
10. மெய்ப்பொருளார்

குறிப்பு : புகழேந்திப் புலவர் செங்குந்தர் மரபினரைப் பற்றி செய்துள்ள திருக்கை வழக்கம் என்னும் நூலில் குறித்துள்ளபடி அறுபத்து மூவருள் 10 நாயன்மார்கள் செங்குந்தர் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

செங்குந்தர் குலத்துச் செம்புலவர்கள்

கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர்

பழங்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த நம் செங்குந்தர் மரபைச் சார்ந்த சான்றோர், கற்றோர் பலருள் ஒட்டக்கூத்தர் முக்கியமாக வைத்து எண்ணத்தக்கவர். ஆயிரம் பிறைக்கும் மேலாகக் கண்டவர். சமய ஒழுக்கத்தாலும், புகழ் பெற்று விளங்கியவர். சூழலுக்கு ஏற்ப பொருத்தமாகக் கவிபாடி மகிழ்வித்ததால் **ஆசுகவியாகத்** திகழ்ந்தார். பொருள் இன்பங்களோடு கூடிய பாடல்களைச் செவிக்கு இன்பம் ஊட்டும் வகையில் பாடியதனால் பெருங்கவியாகப் போற்றப்பட்டார். இவருடைய இயற்பெயர் கூத்தன். இவர் கூத்த முதலியார் என்று வழங்கப்பெற்றார். இவர் பிறந்த ஊர் "மலரி" என்பதைத் தண்டியலங்காரத்தில் உள்ள மேற்கொள் செய்யுள் மூலம் அறியலாம்.

சோழப் பேரரசன் விக்கிரமச் சோழன் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், இரண்டாம் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும், அரசவைக் கவிஞராகவும், இரண்டாம் இராசராசனுக்கு அரசவைக் கவிஞராகவும் விளங்கினார். இம் மூன்று வேந்தர்களைப் பற்றியும் பாடிய உலா இலக்கியம் "**மூலருலா**" ஆகும். இவர் இயற்றிய நூல்கள் மூவருலா (விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன்) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ். தக்கயாகப் பரணி, காங்கேயன் நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது முதலியன.

படிக்காசுப் புலவர்

புகழ்பெற்ற தொண்டை மண்டலத்தில் சற்றேறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் பொற்களத்தூரில் தோன்றியவர். இவர் நவ வீரர் வழிவந்த நம் செங்குந்தர் மரபைச் சார்ந்தவர் ஆவார். தொண்டை மண்டலத்திலிருந்து புலவர்கள் அனைவரும் இவரைத் தேடிவருவர். நல்ல தமிழ்ப் புலமை கொண்டவர், பழைய ஓலைச் சுவடிகளிலிருந்து அரும்பெரும் புராதன நூல்களையெல்லாம் பெயர்த்து எழுதி பல அருமையான நூல்களை வெளிக் கொணர்ந்தவர்.

ஞானியாரடிகள்

கும்பகோணத்தை அடுத்த திருநாகேச்சரத்தில் வீரசைவ செங்குந்தர் மரபில் 15-5-1873 அன்று அண்ணாமலை - பார்வதி, தம்பதியர்க்குத் திருமகனாகத் தோன்றினார். இயற்பெயர் பழனியாண்டி தம் பதினேழாம் அகவையில் திருக்கோயிலூர் ஆதினம் திருப்பாதிரிப் புலியூர்த் திருமடத்தில் ஐந்தாம் குருமூர்த்திகளாக 52 ஆண்டுகள் குரு பீடத்தில் அமர்ந்து சைவமும், தமிழும் தழைத்தோங்க தமிழகம் முழுவதும்ட சென்று சொற்பொழிவு ஆற்றியவர். ஞானியாரடிகள் எனப்போற்றிக் கொண்டாடப் பெற்றவர்.

இரட்டைப் புலவர்கள்

சோழவள நாட்டில் அமிலாந்துரை என்ற பாடல் பெற்ற தலத்தில் புகழ்பெற்ற செங்குந்தர் மரபில் தோன்றியவர்கள். இவர்களது பெயர் முறையே இளஞ்சூரியர், முதுசூரியர் என்பது தமிழ் நாவலர் சரிதையின் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பொதுப் பெயராக இரட்டையர் என அழைக்கப்பட்டனர். ஒருவர் கண்பார்வையற்றவர் மற்றொருவர் கால் முடமானவர். குருடாய் உள்ளவர்மேல் முடமாய் உள்ளவர் முதுகிலோ, தோளிலோ ஏறிக்கொண்டு உலாவத் தொடங்கினர். முடவர் பாடலின் ஒரு பகுதியைப் பாட, குருடர் அப்பாடலின் இரண்டாம் பகுதியைப் பாடி முடிப்பார். வாழ்நாள் முழுவதும் தல யாத்திரையிலேயே கழித்தார்கள். அளவற்ற பாடல்கள் பாடி, பல அற்புதங்களை நிகழ்த்தியவர்கள். (திருவாமத்தூர் கலம்பகம்)

பாவேந்தர் பாரதிதாசன்

புதுவை நகரில் புகழ் பெற்ற நம் செங்குந்தர் குலத்தில் வணிகராகவும் ஏற்றுமதி வணிகராகவும் திகழ்ந்த கனகசபை முதலியாரின் மகனாய்த் தோன்றியவர். இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் மீது பற்று கொண்டு தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். தேசியக் கவி பாரதியார் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட பாடல்கள் எழுதினார். அவரைப் போல் பாரதிதாசன் சமுதாய எழுச்சி தமிழ் மொழிப் பற்று, தமிழர் இனப் பற்று இவைகளை வளர்க்கவும், சமுதாய உயர்வு தாழ்வை, அறியாமையை அகற்றவும் எழுச்சிப் பாடல்களைப் பாடினார். எளிய நடையில் இனிய தமிழில் எழுதினார். இயற்கை, தமிழ், சீர்திருத்தம், கல்வி, குடும்பம், நாடு போன்ற பல்வேறு செய்திகளை மையமாகக் கொண்டது அவர் பாடல்கள். எனவே அவரை மக்கள் கவிஞராக, சமுதாயக் கவிஞராக எல்லோராலும் பாராட்டப்படுகிறார். பல கவிஞர்களைத் தம் கவியால் கவர்ந்தவர். பல கவிஞர்களை உருவாக்கியவர். ஏறக்குறைய 64 நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, இசையமுது, தமிழியக்கம் போன்றவை முக்கியமானவை ஆகும்.

ஒட்டக்கூத்தர், படிக்காசுப் புலவர், இரட்டைப் புலவர்கள், தஞ்சைவாணன் கோவை எழுதிய பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், காங்கேய முனிவர், சிதம்பரம் சுவாமிகள், கச்சியப்ப முனிவர், கோனேரியப்ப நாவலர், அருணாசல சுவாமிகள், அண்மைக் காலத்துப்புலவர்கள் காஞ்சி நாகலிங்க முதலியார், ஞானியாரடிகள், பாரதிதாசன் போன்றோர் நம் குலத்தைச் சார்ந்த புலவர் பெருமக்களுள் குறிப்பிடத் தக்கவர் ஆவார்.

செங்குந்தர்களின் வரலாற்று மாநாடுகள்

முதலாவது மாநாடு	:	19,20-01-1929 கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு, செங்குந்தர் நகர், நவவீரர் மாளிகை
இரண்டாவது மாநாடு	:	16,17-05-1931 செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம். ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவில்
மூன்றாவது மாநாடு	:	26-12-1931 சென்னை, மயிலாப்பூர், சுந்தரேஸ்வரர் மண்டபம்
நான்காவது மாநாடு	:	12,13-03-1933 தஞ்சை மாவட்டம், திருவாரூர், சமூக வாலிபர், வர்த்தகர் மாநாடு
ஐந்தாவது மாநாடு	:	02,03-02-1935 வட ஆற்காடு மாவட்டம், திருவத்திபுரம் சபாபதி வள்ளலார் மாளிகை
ஆறாவது மாநாடு	:	27,28-09-1936 திருநெல்வேலி மாவட்டம், சமூக கைத்தறி நெசவாளர் அம்பாசமுத்திரம், மாதர் மாநாடு திருமூலர் மாளிகை
ஏழாவது மாநாடு	:	29,30-089-1937 மதுரை மாவட்டம், மதுரை, பழனியப்பா நகர், சமூக வர்த்தக வாலிபர், மாதர் மாநாடு
எட்டாவது மாநாடு	:	02,03-09-1939 திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், செங்குந்தர் மாளிகை
சிறப்பு மாநாடு	:	28-04-1940 சென்னை அரண்மனைக்காரன் தெரு, கோகலே ஹால்
ஒன்பதாவது மாநாடு	:	26,27-12-1940 பரமக்குடி, ராமசாமி மாளிகை
பத்தாவது மாநாடு	:	25,26-06-1947 தென்னாற்காடு மாவட்டம், குறிஞ்சிப்பாடி
பதினொன்றாவது மாநாடு	:	12,13-02-1960 திருத்தணி
பன்னிரெண்டாவது மாநாடு	:	20-03-1956 சேலம் மாவட்டம், திருச்செங்கோடு
பதிமூன்றாவது மாநாடு	:	ஈரோடு செங்கந்தர் உயர்நிலைப்பள்ளி, விஎம்.மொட்டையப்ப முதலியார் மாளிகை, வி.வி.சி.ஆர்.முருகேச முதலியார் அரங்கு
பொன்விழா மாநாடு	:	12,13-12-1981 சேலம், அம்மாபேட்டை
பதினான்காம் மாநாடு	:	04,05-02-1984, காஞ்சிபுரம்
பதினைந்தாம் மாநாடு	:	12,13-05-1990 பெருநகர், சென்னை
பதினாறாவது மாநாடு	:	27,28-07-1991 தஞ்சை மாவட்டம், கும்பகோணம்
பதினேழாவது மாநாடு	:	26,27-06-1993 வட ஆற்காடு மாவட்டம், குடியாத்தம்
பதினெட்டாவது மாநாடு	:	23,24-12-1995 மதுரை தமுக்கம் மைதானம்
எழுச்சி பேரணி மாநாடு	:	08-12-1998 சென்னை பனகல் பார்க்
முப்பெரும் பேரணி மாநாடு	:	சூலை 2000 ஈரோடு, சி.எஸ்.ஐ.பள்ளி
முப்பெரும் விழா மாநாடு	:	03-10-2004 ஈரோடு, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி
பத்தொன்பதாவது மாநாடு	:	31-01-2016 சேலம், செங்குந்தர் நெசவாளர் எழுச்சி பேரணி

காஞ்சீபுரம் மாவட்ட செங்குந்தர் சமுதாயக் கூடம் தோன்றிய வரலாறு

1980-ம் ஆண்டில் சேலம் நகரத்தில் நடந்த 50-ம் ஆண்டு பொன்விழாவிற்கு பொன்விழா மலர் வெளியிட விளம்பரம் வாங்க A.சம்பந்தன் ஆகிய என்னிடம் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க பொதுச் செயலாளர் தி.ரா.செல்வராஜ், துணைச் செயலாளர் சேதுராமன், துணைப் பொதுச்செயலாளர் பழனிவேல், M.P.பாண்டுரங்கன் ஆகியவர்கள் வந்தனர். அப்போது நான் அவர்களிடம் என் ஆதங்கத்தை பின்வறுமாறு தெரிவித்தேன். அதாவது தமிழ் நாட்டில் செங்குந்தர்கள் வாழும் பெரும்பாலான நகரங்கள், கிராமங்கள் ஆகியவைகளில் செங்குந்தர் சமுதாயக் கூடங்கள் உள்ளன. ஆனால் இவ்வளவு பெரிய காஞ்சி மாநகரத்தில் செங்குந்தர்களுக்கு பொது சமுதாயக் கூடம் இல்லையே என்று கூறி வருத்தப்பட்டேன். இதன் பின்ணணியோ என்னவோ 1984ல் காஞ்சீபுரத்தில் நடந்த 14-வது செங்குந்த மாநில மாநாட்டிற்கு, செயலாளராக A.சம்பந்தன் ஆகிய என்னை நியமித்தார்கள். மாநாடு சிறப்பாக நடத்தி முடிந்தது.

1984ல் செங்குந்த மாநில மாநாடு நடத்தியதில் செலவு போக மிகுதியுள்ள பணத்தில் சமுதாயக்கூட கட்டிடம் கட்ட முயற்சி செய்தோம். சில ஆண்டுகள் கடந்து, மாநாடு மிகுதி பணம் வைப்பு நிதி செய்ததில் இரட்டிப்பானது. சமுதாயக்கூடம் கட்ட நம் சமுதாய மக்களின் பொது இடங்களை நாடிச் சென்றோம். இறுதியாக காஞ்சீபுரம், பிள்ளையார்பாளையத்தில் நான்கு தெருவார்களான கிருஷ்ணன்தெரு, திருமேற்றளித்தெரு, திருமலை ராஜாத்தெரு, ஏகமுகான் தெரு, சமுதாயத்தார் பொது இடத்தில் 120 அடி X 100 அடி சதுரபரப்பளவு கொண்ட மனையை, அப்போது மாவட்ட அமைப்பு செயலாளராக இருந்து மறைந்த திரு. சார.ஜெகந்நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த துரை. சௌந்தரராஜன் ஆகியவர்களின் பெருமுயற்சியால், அடிமனையினை வாடகை உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு, கட்டிடம் கட்ட ஆரம்பித்தோம்.

மாநாட்டு மீதத்தொகை போதாது என்ற காரணத்தால் காஞ்சிபுரத்தில் நம் சமுதாய மக்களிடம் நிதி ஆதாரம் பெற்றும், நிதி போதவில்லை. மேலும், நிதி உதவி கேட்டு சமுதாய மக்களை அணுகியும் முடியவில்லை. இந்நிலையில் மாவட்ட இணைச் செயலாளர், முன்னாள் தலைமை ஆசிரியர் திரு. M. சண்முகம் அவர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டு, திருப்பி அளிக்கும் திட்டத்தின படி ரூ.5000/- ரூ.10,000/- என்று வசூலித்து ரூ.15,00,000/- பதினைந்து லட்சம் அளவிற்கு நிதி திரட்டியும், மேலும் நிதி தேவைப்பட்டது. அதற்கு நமது சமுதாய சொந்தங்கள் திரு. அருணகிரி முதலியார், திரு. M. சண்முகம், திரு.கு.ப.கண்ணன் மற்றும் அப்போதைய மாவட்டத் தலைவர் திரு. G.S. துரைசாமி முதலியார் ஆகியவர்களிடம் நிதிபெற்று சுமார் ரூ.30,00,000/- (முப்பது லட்சம்) மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, சமுதாயக்கூடம் துவங்கப்பட்டது. சமுதாய கூடத்தில் கிடைத்து வரும் நிதி ஆதாரத்தின் மூலம் சுமார் ரூ.17,00,000/- பதினேழு லட்சம் வரை திருப்பி அளிக்கப்பட்டது. 10ம் மற்றும் 12ம் வகுப்பில் அரசுத் தேர்வில் சிறப்பாக தேர்வாகும், நமது சமுதாய மாணவ மாணவிகளுக்கு சமுதாய மக்கள் நன்கொடையினாலும், சமுதாயக்கூடத்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியின் உதவியினாலும், கடந்த 11 ஆண்டுகளாக ஊக்கப்பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் உதவி:
அரிமா. **ஆ. சம்பந்தன்,** மாவட்ட புரவலர்

வெள்ளம்போல் (குந்தர்) கூட்டம்
வீரங்கொள் கூட்டம் அன்னாள்
உள்ளத்தால் ஒருவ ரேமற்
றுடலினாற் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொ ணாதே
எனவையங் கலங்கக் கண்டு
துள்ளநாள் எந்நாள் இன்பம்
சொக்குநாள் எந்த நாளோ?

காஞ்சி நகரில் வாழ்ந்த, வாழும் நம் குலச் சான்றோர்கள் - ஆன்றோர்கள்

அரசியல் தொண்டு

பேரறிஞர் அண்ணாத்துரை, MA.,
நிறுவனர் திராவிட முன்னேற்றக் கழகம்.
திருமிகு. காஞ்சி. மணிமொழியார், EX M.L.A.,
திருமிகு. P. வெங்கிடசுப்பிரமணியன், EX M.L.A.,
திருமிகு. V. சோமசுந்தரம், M.L.A.,
திருமிகு. காஞ்சி. பன்னீர்செல்வம், Ex M.L.A. & M.P.
திருமிகு. A.அருணாசலமுதலியார், Ex.M.C.,
திருமிகு. T.T.பொன்னம்பல முதலியார்,
காஞ்சி நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர்
திருமிகு. A.விஸ்வநாதன் முதலியார்,
காஞ்சி நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர்
திருமிகு. வெ. திருமலைமுதலியார், Ex.M.C.,
திரு. K.கந்தசாமி முதலியார், Ex.M.C.,
திரு. சு. திருவேங்கிட முதலியார், Ex.M.C.,
மு.தலைவர், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், அர்பன் வங்கி தலைவர்.
திரு. கோவிந்தராஜ முதலியார்,
திரு. A.கந்தசாமி முதலியார்,
திரு.CK.வஜ்ஜிரவேலு,
துணைத்தலைவர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம்.
திரு. இராமலிங்க முதலியார், Ex.M.C.,
திரு. கு.ப.கண்ணன், Ex.M.C.,
திரு. G. ஆறுமுகம், Ex.M.C.,
சாட்சி. J. சண்முகசுந்தரம், M.C.,
திரு. A. கேசவன், M.C.,
திரு. G. ஆறுமுகம், M.C.,
திரு. ப. சுரேஷ், M.C.,
திரு. சு. பார்த்திபன், M.C.,
திரு. K. கோபால், M.C.,
திருமதி. M.P. ராதா, M.C.,
திரு. R. சுபாஷினி, M.C.,
திரு. R. சுப்பிரமணி, M.C.,
திருமதி. ரத்னா மோகனவேல், M.C.,
திரு. S. ராஜேஷ், M.C.,
திரு. கு. சுப்புராயன், M.C.,

சைவ சமய ஆச்சாரியார்கள் :

கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதினம்,
சிவத்திரு. ச.சிவஸ்வாமி தேசிகர்,
சிவத்திரு. கு.மாணிக்க தேசிகர்.

மெய்கண்டார் கழகம். சிவாலய வழிபாடு

புலவர் மாமணி.
திருமிகு. வீ.திருஞான சம்பந்த முதலியார்.

சித்தாந்த ஞானபோதனை

சித்தானந்த ஞானபானு
திருமிகு. க.வச்சிரவேல் முதலியார்,
திருமிகு. பொன். சண்முகனார்,
பன்மொழிப்புலவர்
திருமிகு. சிவ.சதாசிவம்.

திருமுறை வழிபாடு:

தமிழிசை வேந்தர், கலைமாமணி,
இசைப் பேரறிஞர்.
திருமிகு. ஆ.விநாயக முதலியார்
திருமுறைத் திலகம்.
திருமிகு. கு.புண்ணியகோட்டி முதலியார்
திரு. இ. சுந்தரேசன், திரு. ஆ. பூபாலன்

இசை, நாதஸ்வர கலைஞர்

இசைமேதை திருமிகு.நயினாப்பிள்ளை

இதிகாச சொற்பொழிவாளர்கள்

பாரத ரத்னாகரம்
திருமிகு. சுந்தரமூர்த்தி பாரதியார்,
பாரத பிரசங்க மணிகள்
திருமிகு. சுந்தர மூர்த்தி பாகவதர்.
ஐயங்கார்குளம்.
திருமிகு. ம.பொ.அண்ணாமலை முதலியார்
பெருநகர் திருமிகு. வே.மு.பிரமீச முதலியார்
திருமிகு. சு.கிருஷ்ணசுவாமி

சமுதாயத் தொண்டு புரிந்தோர்

செங்குந்த தலைநாடு நாட்டாண்மை,
நகரமன்ற தலைவர்,
ஸ்ரீ கச்சபேசர் திருக்கோயில் அறங்காவலர்,
திருமிகு. ம.த.சாமிநாத முதலியார்,
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க புரவலர்,
பெருந்தனக்காரர்
திருமிகு. சின்னக்குழந்தை முதலியார்,
திருமிகு. C.நடராஜ முதலியார் (வழக்கறிஞர்)
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்
துணைத்தலைவர் & தற்காலிக தலைவர்
திருமிகு. M.M.தணிகைமலை,
காஞ்சிபுரம் மாவட்ட சங்க அமைப்பாளர்,
14வது மாநாடு தலைவர்.
திருமிகு. M.M.சரவணமுதலியார்,

காஞ்சிபுரம், நகர சங்க தலைவர்கள்

திரு. M.சண்முக சுந்தர முதலியார், Ex M.C.,
திரு. A.சோமசுந்தரம்,

கல்வித்தொண்டு

Dr. T. சிவநேசன், M.E.,Ph.D.,
முதல்வர், பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி
திரு. C.பக்கிரிசாமி முதலியார், மு.தலைமையாசிரியர்

திரு. M.சண்முகம், மு.தலைமையாசிரியர்
திரு. S.ராஜவேலு, மு.தலைமையாசிரியர்
திரு. N.A. கார்த்திகேயன், M.A.,M.Ed.,

தமிழ் இலக்கியத் தொண்டு
புலவர் திரு. சார. செகந்நாதன், M.A.,
புலவர் திரு. மா.வெங்கடேசனார், M.A.,
புலவர் திரு. சித்திரவேலு,
புலவர் திரு. சிவ. கன்னியப்பனார், M.A.,
திரு. பூசை. நமச்சிவாய முதலியார்,

பிற கலைத் தொண்டு
திரு.டேப்.வஜ்ஜிரவேலு (வில்லுப்பாட்டு)
திரு. கன்னிவேலு (சிலம்பம்)

ஒட்டக்கூத்தர் மன்றம்
திரு. சுந்தரராஜன்
திரு. வேதகிரி முதலியார்
திரு. A.L. சுந்தரராஜ முதலியார்

சமுதாயம் சைவத் தொண்டு
திரு. தொண்டர். S.பெருமாள்

கந்தசஷ்டி விழா சமுதாய தொண்டு:
திரு. V. மாசிலாமணி முதலியார்
திரு. V.குமார்.

நிகழ்கால சிறப்பிற்குரியவர்கள்
திரு. S.சரவண முதலியார்,
(நகர செங்குந்தர் சங்க தலைவர்)
திரு. சு.முத்துகணேசன்,
(வில்லிசைப்பாட்டு மற்றும் பாரத சொற்பொழிவு)

சைவ இலக்கியச் சொற்பொழிவாளர்கள்
புலவர். திரு.மு.பாலசுப்பிரமணியன், MA.,

சைவநன்மணி
திரு. சரவண. சதாசிவம், MA.,
புலவர் சி.ஈ.எஸ்.பெருமாள், முன்னாள் பிரச்சாரகர், செங்குந்தமித்திரன் மாதஇதழ்.
திரு. அண்ணா. சச்சிதானந்தம்,
திரு. புலவர் முருகன், (சொற்பொழிவு)
திரு. புலவர் க.வஜ்ஜிரவேலு,
திரு. M.காசிலிங்கம், (தமிழ்சங்கம்)
S.ரவி, (ஸ்ரீ கச்சபேஸ்வரர் வெள்ளிரதம்),
திரு. சு.சதாசிவம், (திருமுறை அருட்பணி)
திரு. சிவ.ஏகாம்பரம், (முதியோர் சங்கம்)
திரு. K.அன்பழகன், Ex Town Bank Director.


வணிகம் சார்ந்த பெருமக்கள்
T.செங்கல்வராயன் சில்க்ஸ்,
VK.தாமோதரன் கோமதி சில்க்ஸ்,
P.ஆடியபாதம், அம்பலவாணர் சில்க்ஸ்,
K.வேணுகோபால், K.தேவராஜ்,
VKTK டெக்ஸ்டைல்ஸ்,
திரு. KP.மணி, கருடா ஜீவல்லர்ஸ்,
நியூ சரவணா ஸ்டோர்ஸ்,
திரு. G. கருணாகரன் திருக்குமரன் டிரேடர்ஸ்.
திரு. P. சுப்பிரமணிய முதலியார் & சன்ஸ்,
நகை வியாபாரம்
திரு. K. மலைக்கொழுந்து லட்சுமி ஸ்டோன்ஸ்.

காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கம்

காஞ்சிபுரம் தலைநாடாக திகழ்ந்த சமயம், சமுதாயத் தலைவராகவும், நாட்டாண்மையாகவும், ஸ்ரீ கச்சபேசர் திருக்கோயில் அறங்காவலராக, நகர மன்றத் தலைவராகவும் திகழ்ந்து, தொண்டாற்றிய திருமிகு.ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் மறைவுக்கு பிறகு திரு. நாட்டுக்கோட்டை. நடேசமுதலியார், அவர்கள் நகர செங்குந்தர் பரிபாலனத்தை நிர்வகித்தார். அவரது காலத்திற்குப் பிறகு, தலைவர் தேர்வு இல்லாத நிலையில், நகர செங்குந்தர் கட்டுக்கோப்பு குலைந்த சமயம் திரு. M. சண்முகசுந்தர முதலியார், அவர்கள் காஞ்சி நகரின் செங்குந்த சமுதாய பெருமக்கள் அதிகம் வாழும் தெருக்களின் பெருந்தனக்காரர்களைக் கூட்டி, அவர்களின் பேராதரவோடு தலைவர் பொறுப்பேற்றார். சமுதாயப் பிரச்சனைகளையும், ஸ்ரீ கச்சபேசர் திருக்கோயில் உற்சவத்தின்போது கோயில் நிர்வாகத்திற்கு பல்வகையிலும் உதவினார். திருத்தணிகையில், பிள்ளையார் பாளைய சத்திரத்தைக் கண்டறிந்து மீட்டெடுத்து, நிர்வகித்தார். சில கைத்தறி கூட்டுறவு சங்கங்களின், பெ.கா.டவுன் பாங்க் நிர்வாகஸ்தராகவும் திகழ்ந்தார். காஞ்சி நகரமன்ற உறுப்பினராக பணிபுரிந்து சிறப்பாக செயல்பட்டார். இவரது காலத்திற்குப்பிறகு M.M.சரவண முதலியார் அவர்களும், அவரது காலத்திற்குப்பிறகு திரு. A.சோமசுந்தரம் அவர்களும், அவரது காலத்திற்குப் பிறகு திரு.சார செகந்நாதனும், அவரது மறைவுக்கு பிறகு நடைமுறை காலத்திற்கும் திரு.S.சரவண முதலியார் தலைவராகத் திகழ்ந்து, திருக்கோயில், சத்திரம் மற்றும் சமுதாயப் பணிகளையும் சிறப்புடன் தொண்டாற்றி வருகிறார்கள்!


தென்னிந்திய செங்குந்த
மகாஜன சங்கம்
14வது சமூக கைத்தறி,
இளைஞர் மாநில மாநாடு
சிறப்பு மலர்
K.P. Ganapathy
காஞ்சிபுரம்
செங்கை மாவட்டம்
பிப்ரவரி 4,5-1984

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்



14-வது சமூக, மகளிர், கைத்தறி, இளைஞர் மாநில மாநாடு

காஞ்சிபுரம்.

அழைப்பு இதழ்

பேரன்புடையீர், வணக்கம்

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கச் சார்பில் 14வது சமூக, மகளிர், கைத்தறி மற்றும் இளைஞர் மாநாடு காஞ்சிபுரம் Dr. P. S. S. நகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் (காந்தி மைதானம்) அமரர் சேர்மன் சாமிநாத செங்குந்தர் பந்தலில் அமரர் வி. ரத்தின செங்குந்தர் அரங்கில், சீரோடும் சிறப்போடும் 1984 பிப்ரவரி 4,5 தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர் பெருமக்களும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் செங்குந்தர் குலச் செம்மல்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சியில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புடைய இம் மாநாட்டிற்குத் தாங்கள் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.

பத்மஸ்ரீ M. P நாச்சிமுத்து B.A.,B.L.,
மாநிலத் தலைவர்.

M. M. சரவணன் B.A. L.T.,
தலைவர்.

T. R. செல்வராசன் M.A., M.Lit.
D சேதுராமன்,
மாநிலச் செயலர்கள்.

அரிமா A. சம்பந்தன்
பொதுச் செயலர்.

மற்றும் வரவேற்புக் குழுவினர்
தொலைபேசி: 2551.

நிகழ்ச்சி நிரல்

4—2—1984 சனிக்கிழமை	ஊர்வலம்
காலை 8-30 மணிக்கு	காந்திரோடு தேரடியில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக மாநாட்டுத் திடல் அடைதல்.
ஊர்வலத் தலைமை:	திரு. P. வெங்கடசுப்பிரமணியம் M.A., B.L., M.L.A., சட்டப் பேரவை உறுப்பினர், காஞ்சிபுரம்.
பகல் 12-00 மணி	குலக்கொடி ஏற்றல். திரு. P.S. பாலசுப்பிரமணிய செங்குந்தர் தலைவர், சென்னை செங்கை மாவட்ட செ.ம. சங்கம்

சமூக மாநாடு

மாலை 2-00 மணி — இன்னிசை அரங்கு
கலைமாமணி A. விநாயக செங்குந்தர் காஞ்சிபுரம்.

மாலை 3-00 மணி வரவேற்புரை — திரு M. M சரவணன் B.A., L.T.,
மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்.

முன்னிலை — பத்மஸ்ரீ M. P. நாச்சிமுத்து B.A ,B.L.,
தலைவர், தெ செ. ம சங்கம்.

தலைவர் — திரு. A. V. Rm. V. சங்கரநாராயணன்
மேலாண்மை இயக்குநர் 'கோமதி மில்ஸ்' அம்பாசமுத்திரம்.

திறப்பாளர் — திரு. A. சங்கரசெங்குந்தர், B.A ,B.L.
புரவலர், சேலம் மா. செ ம. சங்கம்.

வாழ்த்துரை — திரு. C. நடராஜ செங்குந்தர், B.A ,B.L.,
துணைத்தலைவர் தெ. செ. ம. சங்கம்
திரு R. சம்பந்தமூர்த்தி செங்குந்தர்
துணைத்தலைவர், தெ. செ. ம. சங்கம்

சொற்பொழிவு : திரு. K. A. S பத்மநாபன் வடஆற்காடு
" C. காந்திதாஸ் M.A , B.L, மதுரை
" R. N. சந்தானராஜகோபாலன் தஞ்சை
" R. A N. முத்துசாமிசெங்குந்தர் பெரியார்
" P. ராமசாமிசெங்குந்தர், B.A., B L. சேலம்
" K. P. பாலகிருஷ்ணன், M. S.C, கோவை
" C. அருணாசல செங்குந்தர். B.A., B T . நெல்லை
" R. சோமசுந்தரம், M A. B.L., தென்ஆற்காடு
" T. குட்டியப்பன், EX M C. தருமபுரி
" சரவணபழநிவேலு சென்னை
" டாக்டர் M கருணாநிதி, M.B., B S.. திருச்சி.
" I. தனசீலன், B.A., இராமநாதபுரம்
" டாக்டர் C பாலசுப்பிரமணியம், M.A.M. Lit., Ph. D.
" டாக்டர் வெங்கடேசன், M.A., Ph D.
முதல்வர். ராஜு கல்லூரி ராஜபாளையம்
" E. S. தியாகராஜன், EX M.L A. திருத்தணி
" ச. கு. பா. பழநிவேலு, மாநில கிளைச் சங்க அமைப்பாளர்
" சீனிவாசன் நீலகிரி
" V. K. சீனுவாசன் நகரி
" L. செங்கோட முதலியார் நாகர்கோயில்
" A. S. செல்வரத்தினம் B. SC., இலங்கை
" K. A. குருபாதம் காஞ்சிபுரம்

நன்றியுரை : திரு. மு சண்முகம் M.A., B.T.,

மகளிர் மாநாடு

மாலை 6-00 மணி	
வரவேற்புரை	திருமதி. K. G. திருஞானம், காஞ்சிபுரம்
தலைவர்	" **யசோதா சண்முகம்**, M. A., சென்னை.
திறப்பாளர்	" **முத்துலட்சுமி இராமலிங்கம் ஆக்கூர்.**
நன்றியுரை	" மீனாட்சி தணிகைமலை, சென்னை
இரவு 7-00 மணி	பரதநாட்டியம் நாட்டிய கலாமணி, நாட்டிய திலகம் செல்வி: **M. P. சசிரேகா**, சென்னை.
இரவு 8-00 மணி	இன்னிசை. சங்கீத வித்வான் திரு. S. சுப்பிரமணிய முதலியார் & குழுவினர் Partner: நெல்லை சாரீஸ், 208, பெரிய தெரு. திருநெல்வேலி-6.
இரவு 9-00 மணி	வழக்காடு மன்றம்
வழக்கு	"தமிழ்கேட்ட செங்குந்தர்களிடம் ஒட்டக்கூத்தர் தலை கேட்டது தவறே"
நடுவர்	இலக்கியச் செல்வர் திரு. T. விசுவநாதன், ஈரோடு..
தொடுப்பவர்	திரு. த. ஜெகதீசன், B Sc., ஈரோடு
மறுப்பவர்	" டாக்டர் நா. ஆறுமுகம், காஞ்சிபுரம்.
நன்றியுரை:	" A. K G. சம்பந்தன், பொருளாளர்.

5—2—1984 ஞாயிறு கைத்தறி வளர்ச்சி மாநாடு

காலை 8-00 மணி இசையரங்கு	கலைமாமணி N. ஆறுமுகம், வடபழனி. திருமுறைத்திலகம் கு. புண்ணியகோட்டி.
காலை 9-00 மணி	**மாநாடு தொடக்கம்.**
வரவேற்புரை	திரு. M. M தணிகைமலை.
முன்னிலை	திரு. P. வெங்கடசுப்பிரமணியம் M.A., B L., M.L.A.
தலைவர்	கைத்தறிக் காவலர் பத்மஸ்ரீ M. P. நாச்சிமுத்து B.A., B.L.,
திறப்பாளர்	மாண்புமிகு **இராம. வீரப்பன்,** செய்தி, அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு.
வாழ்த்துரை	திரு. **M. பக்தவத்சலம்.** முன்னாள் முதல் அமைச்சர்,
சொற்பொழிவு	திரு. S. முருகையன், M.P.
	" D. பட்டுசாமி M.P.
	" M. சுந்தரம் M.L A.
	" C. கோபால், B.Sc., B.L., M.L.A.
	" R சண்முகம் M L A.
	" C. R. உமாபதி
	" K. T. S. மணி
	" S. M. T. பொன்னுசாமி முதலியார்
	" K. S. பார்த்தசாரதி
	" M. வேதாசலனார்
	" E நரேந்திரன் B.A.,
	" A. சுப்பிரமணியம்
	" K. A. பழனியப்பன்
	" P. A. வட்டமலை
நன்றியுரை	" A. சம்பந்தன் பொதுச் செயலர்.

இளைஞர் மாநாடு

மாலை 2-30 மணி	திரு. S. சரவணன் காஞ்சிபுரம்
இன்னிசை	" கிருஷ்ணன் திருத்தணி
மாலை 3-00 மணி	
வரவேற்புரை	டாக்டர் நா. ஆறுமுகம், M.A., Ph.D.
தலைவர்	**J. சுந்தரானந்தன், ஈரோடு.**
திறப்பாளர்	மாண்புமிகு நீதிபதி **T. N. சிங்காரவேலு, B.A., B.L.,**
சொற்பொழிவு	திரு. S. தியாகராஜன் B,E.. சென்னை " **A. ஜெகந்நாதன்,** B.A., திருப்பூர். திரைப்பட இயக்குநர், " புலவர் சிலம்படியான், சேலம் " புலவர் மி. ச. நடேசன் சென்னை " பேராசிரியர் K. பஞ்சாட்சரம், M.SC., ஆலந்தூர் " ப. கணபதி, நெய்வேலி " மன்னர்மன்னன், புதுவை " டாக்டர் E. S. S. இராமன், M.B.B S., பொதட்டூர்பேட்டை. " L. நாகப்பன், குன்றத்தூர் " மு. சிவசண்முகம் உடுமலை " உமாபழனியப்பன், பு. புளியம்பட்டி. " K. M. எல்லப்பன் அரக்கோணம் " து பழனியாண்டி திருச்சி. " N டோமேசன், B.A., B L., காஞ்சி. " R. சண்முகவேலு, B.A.. B.L., காஞ்சி. " K. அரங்கநாதன் B.A., மற்றும் பலர்.
நன்றியுரை	திரு. G. S. துரைசாமி செங்குந்தர் துணைத் தலைவர்.
மாலை 5-00 மணி	

மாநாட்டு மலர் வெளியீடு

வெளியீடுபவர் -	திரு. **C. K. குமாரசாமி,** M.A., பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்.
முதல்மலர் நுகர்பவர் திரு	M. எத்திராஜ், நிர்வாக இயக்குநர். திருமகள் மில்ஸ், குடியேற்றம்.
நன்றியுரை	" T. R. செல்வராசன், செயலாளர்.
இரவு 7-00 மணி	மாநாட்டுத் தீர்மானங்கள் மாநாட்டுத் தீர்மானங்கள் மலையூர் மம்பட்டியான் புகழ், திரைப்பட நடிகர், மலையூர் மம்பட்டியான் புகழ், நடிகர் தியாகராசன் விழாவில் கலந்துகொள்வார்.

வரவேற்புக் குழு

புரவலர் :— திரு. **P. வெங்கடசுப்பிரமணியம்,** M.A.,B.L., M.L.A. ஐயன்பேட்டை, காஞ்சிபுரம்.

தலைவர் :— திரு. **M. M. சரவண முதலியார்,** B.A.,L.T., காஞ்சிபுரம்.

துணைத்தலைவர்கள்:— திரு. **G. S. துரைசாமி முதலியார்,** அம்மையார்குப்பம்

திரு. **T. S. குணேசன்,** திருமழிசை.

பொதுச்செயலர்:— அரிமா திரு. **A. சம்பந்தம்,** காஞ்சிபுரம்.

செயலாளர்கள் :— திரு **M. M. தணிகைமலை,** காஞ்சிபுரம்.
திரு. **சரவண பழநிவேலு,** சைதாப்பேட்டை.
திரு. **M. சண்முகம்,** M.A.,B.T., காஞ்சிபுரம்.

பொருளாளர்:— திரு. **A. K. G. சர்பந்தம்,** காஞ்சிபுரம்.

உறுப்பினர்கள் :—

திரு. B. சரவண முதலியார், காஞ்சிபுரம்
" கார்த்திகேய முதலியார், மாணம்பதி
" வ. கந்தசாமி, காஞ்சிபுரம்
" V. C. K. சஞ்சீவி முதலியார், மத்தூர்
" K. M. எல்லப்பன், அரக்கோணம்
" பீதாம்பரம், சம்பத்துராயன்பேட்டை
" T. நடராஜ முதலியார், குன்றத்தூர்
" E. S. தியாகராஜ முதலியார், பொதட்டூர்பேட்டை
" R. ரத்னவேல் முதலியார், திருக்கழுக்குன்றம்
" S. பெருமாள், காஞ்சிபுரம்
" P. M. முருகப்ப முதலியார், வங்கனூர்
" S. சடையாண்டி முதலியார், காஞ்சிபுரம்
" V. V. சண்முகம், B.A., B.L., திருத்தணி
" N. டோமேசன், B.Sc., B.L., ஐயன்பேட்டை
" S. ஏகாம்பரம், ஐயங்கார்குளம்
" வெங்கடாசலம், பழையசீவரம்.
" ஏழுமலை முதலியார், கயப்பாக்கம்
" T. V. செல்வராஜு, குன்றத்தூர்

மலர்க் குழு

தலைவர்: திரு. சி. பாலசுப்பிரமணியன், M.A., M.Lit., Phd., சென்னை.

செயலர்: புரவலர் திரு. சார. ஜகந்நாதன், B.Lit., காஞ்சிபுரம்

உறுப்பினர்கள்:

புலவர் திரு. ச. சதாசிவம், M.A., காஞ்சிபுரம்
" " தா. சுப்பிரமணியம், இராசாம்பேட்டை
" " பா. மாணிக்கவேலு, காஞ்சிபுரம்
" S. சதாசிவம், காஞ்சிபுரம்
" துரை. சௌந்தரராஜன், காஞ்சிபுரம்.
" கா. வே. முருகேசன், காஞ்சிபுரம்
" V. தேவராஜன், M.Com., ஐயன்பேட்டை
" N. பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரம்
" A. மோகன்தாஸ், காஞ்சிபுரம்.

நிதிக் குழு

திரு. T. கங்காதர முதலியார், ஐயன்பேட்டை
" அண்ணாமலை முதலியார், காஞ்சிபுரம்
" G. பெருமாள், காஞ்சிபுரம்
" P. திருவேகம்ப முதலியார், ஐயங்கார்குளம்
" P. வெங்கடாசலம், பழயசீவரம்
" விநாயக முதலியார், திருக்கழுக்குன்றம்
" கணபதி முதலியார், மானாம்பதி, திருக்கழுக்குன்றம்.
" N. கனகசபாபதி முதலியார், ஐயன்பேட்டை
" V. D. சிங்காரம், உத்திரமேரூர்
" T. K. ஆறுமுக முதலியார், பொலம்பாக்கம்
" தாமோதர முதலியார், பொதட்டூர்பேட்டை
" K. மணி, கருங்குழி
" குமாரசாமி முதலியார், மதுராந்தகம்
" ஆறுமுக முதலியார், அச்சிறுப்பாக்கம்
" T. C. K. பாலசுந்தரம், மத்தூர்
" மு. கந்தசாமி முதலியார், காஞ்சிபுரம்

விளம்பரக் குழு

தலைவர்: திரு. சு. **திருவேங்கடம்**, காஞ்சிபுரம்.
செயலர்: புலவர் திரு. **C. E. S. பெருமாளீ**, காஞ்சிபுரம்.

உறுப்பினர்கள் :

திரு. கு. புண்ணியகோடி, காஞ்சிபுரம்.
புலவர் " மி. ச. நடேசன், சைதாப்பேட்டை.
" க. தங்கவேல், காஞ்சிபுரம்.
" A, நீலகண்டன், காஞ்சிபுரம்.
" T. P. லட்சுமணன், காஞ்சிபுரம்.
" A. நடராஜன். காஞ்சிபுரம்.
" மா நடராஜன், தேசுமுகிப்பேட்டை.
" V. அண்ணுதுரை. காஞ்சிபுரம்.
" C. குப்புசாமி, காஞ்சிபுரம்.

உணவுக் குழு

தலைவர்: திரு. **A. சோமசுந்தரம்**, காஞ்சிபுரம்.
செயலர்: திரு **A. குருபாதம்**, ஐயன்பேட்டை.

உறுப்பினர்கள் :

திரு. A லோகநாதன், காஞ்சிபுரம்.
" V. தியாகராஜன், காஞ்சிபுரம்.
" V. கிருஷ்ணன், B.A B.Ed. காஞ்சிபுரம்.
" K. சுப்பிரமணியன், காஞ்சிபுரம்.
" D. விநாயக முதலியார், காஞ்சிபுரம்.
" N. ஆறுமுகம், B SC.,M.Ed., நரசிங்கபுரம்.
" E. S. சுவாமிநாதன், பொதட்டூர்பேட்டை.
" S. துரைவேலு, காஞ்சிபுரம்.
" A. K. G. ஜெயபாலன், காஞ்சிபுரம்.

ஊர்வலக் குழு

தலைவர்: திரு. **N. கோதண்டபாணி,** காஞ்சிபுரம்.

செயலர்: திரு. **V. மாசிலாமணி,** காஞ்சிபுரம்.

உறுப்பினர்கள் :

திரு. விசுவநாதன், காஞ்சிபுரம்.
" கோ. பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம்.
" காசிலிங்கம், காஞ்சிபுரம்.
" V. சிவப்பிரகாசம், காஞ்சிபுரம்.
" கோபால், காஞ்சிபுரம்.
" M. அழகானந்த முதலியார், மாறாம்பதி.
" இளங்கோ, நாயகன்பேட்டை.
" தணிகைமலை, ஏகனும்பேட்டை.
" தட்சணாமூர்த்தி, திம்மையன்பேட்டை

தொண்டர் படைக் குழு

தலைவர்: திரு. **கு. ப. கண்ணன்,** காஞ்சிபுரம்.

செயலர்: திரு. **V. குமார்,** காஞ்சிபுரம்.

உறுப்பினர்கள் :

திரு. வேலாயுதம். காஞ்சிபுரம்.
" D. K. ஏகாம்பரம், காஞ்சிபுரம்.
" செல்வராஜு, காஞ்சிபுரம்.
" லோ. மனோகரன், காஞ்சிபுரம்.
" K. அன்பழகன், காஞ்சிபுரம்.
" தணிகாசலம், திருக்கழுக்குன்றம்.
" நெடுஞ்சேரன், ஐயன்பேட்டை.
" ஜகந்நாதன், கயப்பாக்கம்.
" இளங்கோ, ஒரக்காட்டுப்பேட்டை.



வாழ்க செங்குந்தர்!



வெல்க செங்குந்தம்!!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்

சார்பாக

காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்

நடத்தும்

பேரறிஞர் அண்ணா அவர்களின்
107-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்

பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழா மற்றும்
பேரணி 15-09-2015ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை

நிகழ்முறை

இறைவணக்கம் :

தலைமை : புலவர். **க.சந்திரசேகரன்,** மாவட்டத் தலைவர்

உறுதிமொழி : MJF Lion. **பா.குமரேசன்,** மாவட்டச் செயலாளர்

வரவேற்புரை : திரு. **கு.ப.கண்ணன்,** Ex.M.C., மாவட்டப் பொருளாளர்

முன்னிலை : தலைமைச் சங்க நிர்வாகிகள்

துணைத் தலைவர்கள்:

ஆரணி திரு. **V.சிவா,** Ex.M.C., திரு. **மெட்டல் M.மணி**

திரு. **வெ.தண்டபாணி** திரு. **M.K.S.உத்தண்டி**

பொதுச் செயலாளர் — திரு. **S.திருமாவளவன்**

துணைப் பொதுச் செயலாளர் — திரு. **R.P.குமரகுருபரன்**

பொருளாளர் — தாரை. திரு.**அ.குமரவேலு**

செயலாளர்கள்

திரு. **ப.இராஜாக்கண்ணு** திரு. **K.கருணாநிதி**

திரு. **க.பாலசுப்ரமணியம்** உடுமலை திரு. **மு.சிவசண்முகம்**

சங்க அமைப்புச் செயலாளர் — திரு. **P.K.குருநாதன்**

மாநில இளைஞரணி அமைப்பாளர் — திரு. **P.மாரிமுத்து**

மாநில இலக்கிய அணி அமைப்பாளர் — பேராசிரியர். **A.பாலதண்டபாணி**

மாநில ஆன்மிக அணி அமைப்பாளர் — கயிலை மணி திரு. **V.G.T. வேலு**

மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் — வழக்கறிஞர் திரு. **K.பாரதி**

மாநில ஆடிட்டர் அணி அமைப்பாளர் — திரு. **A.S.வெங்கடாசலம்**

தலைமைச் சங்க செயற்குழு உறுப்பினர்கள்:

படப்பை. திரு. **பூ.இரவிச்சந்திரன்,** திரு. **வ.இராமதாஸ்,**

மாவட்டப் புரவலர்கள்:

திரு. **மு.குமாரசாமி செங்குந்தர்,** அம்பிகா திரு. **ஆ.சம்பந்தம்,**

திரு. **K.N.பாலசுப்பிரமணியன்,** திரு. **Dr.வே.சந்திரசேகரன்,**

திரு. **ஆ.நாகப்பன்,** திரு. **ம.மயிலப்பன்,** திரு. **வ.காளத்தி**

மாவட்ட துணைத் தலைவர்கள்:

திரு. **V.குமார்,** திரு. **ச.கருணாமூர்த்தி,** திரு. **க.சொக்கலிங்கம்,**

திரு. **T.குமரவேல்,** திரு. **கு.கனகசபை,**

திரு. **க.சுடர்மணி,** இணைச் செயலாளர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள்:

திரு. **C.முத்துக்குமாரசாமி,** திரு. **G.முருகன்,** திரு. **R.பெருமாள்,**

திரு. **D.பசுபதி,** திரு. **R.திருவேங்கடம்**

திரு. **S.சார்லஸ் (எ) சௌந்தரராஜன்,** மு.மா.இ.அ.அமைப்பாளர்

சிறப்புரை : அறிஞர் அண்ணாவின் குடும்பத்தினர்கள் திரு. A.P.மலர்வண்ணன், திரு. A.P.சௌமியன், இளவரசி முத்துகுமார் மற்றும் அண்ணாவின் உற்ற நண்பர் திரு. இமயவரம்பன் ஆகியவர்களை கௌரவித்து

சிறப்புரையாற்றுபவர்: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர்

திரு. **K.P.K. செல்வராஜ்** அவர்கள்

சிறப்பு அழைப்பாளர்கள் :

மாண்புமிகு. நீதியரசர். **S.ஜெகதீசன்,** அவர்கள், சென்னை.
திரு. **M.S.ரெங்கய்யா,** புரவலர், தெ.இ.ம.ஜ.சங்கம்.
திரு. **K.பரஞ்சோதி,** புரவலர், தெ.இ.ம.ஜ.சங்கம்.
பெண்ணாடம். **ஆ.இராஜவேல்,** முன்னாள் தலைவர், தெ.இ.ம.ஜ.சங்கம்.
வள்ளல் திரு. **P.S.நடராசன்,** கௌரவத் தலைவர், ஈரோடு மாவட்டம்.
திரு. **V.ஆனந்த முதலியார்,** கடலூர் மாவட்டத் தலைவர்.
வள்ளல் திரு. **N.முருகேசன்,** தொழிலதிபர், குரோம்பேட்டை.
திரு. **V.P.சிவக்கொழுந்து,** புதுவை கல்வி நலச்சங்கத் தலைவர்.
திரு. **P.கோவிந்தசாமி,** கடலூர் மாவட்ட செயலாளர்.
திரு. **S.P.மணவாளன்,** முன்னாள் M.L.A., வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர்.
திரு. **E.S.S.இராமன்,** முன்னாள் M.L.A., பொதட்டூர்பேட்டை.
திரு. **E.S.T.பக்தவச்சலம்,** முன்னாள் பேரூராட்சி தலைவர், பொதட்டூர்பேட்டை.
திரு. டாக்டர். **T.சிவநேசன்,** M.E.,Ph.D., முதல்வர், பக்தவச்சலம் தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரம்.
திரு. **K.M.G.ராஜேந்திரன்,** தொழிலதிபர், குடியாத்தம்.
திரு. **V.கோவிந்தராஜன்,** தொழிலதிபர், சென்னை.
திரு. **K.S.செல்வராஜ்,** முன்னாள் பொதுச் செயலாளர், தெ.இ.ம.ஜ.சங்கம்.
திரு. **T.K.விஜயபாரதி,** முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், தெ.இ.ம.ஜ.சங்கம்.
திரு. **P.G.செல்வராஜ்,** முன்னாள் பொருளாளர், தெ.இ.ம.ஜ.சங்கம்.
திரு. **N.K.நரசிம்மன்,** மாவட்ட தலைவர், திருவள்ளூர்.
திரு. **A.சுப்பிரமணியம்,** மாவட்டத் தலைவர், வேலூர் கிழக்கு.
திரு. **S.அருணோதயம்,** மாவட்டத் தலைவர், வேலூர் மேற்கு.
திரு. **N.D.பாஸ்கரன்,** மாவட்டச் செயலாளர், வேலூர் கிழக்கு
திரு. **G.சீனுவாசன்,** மாவட்டச் செயலாளர், வேலூர் மேற்கு.
திரு. **G.N.சுந்தரவேல்,** மாவட்ட செயலாளர், திருவள்ளூர்.
திரு. **A.D.R.காந்திராஜன்,** மாவட்ட செயலாளர், திருவண்ணாமலை.
திரு. **D.ஆறுமுகம்,** மாவட்டத் தலைவர், சென்னை பெருநகர்.
திரு. **T.V.சரவணன்,** மாவட்டச் செயலாளர், சென்னை பெருநகர்.
திரு. **R.கந்தசாமி,** தலைவர், கர்நாடக செங்குந்தர் சங்கம்.
திரு. **C.கார்த்திகேயன்,** தலைவர், கேரளா செங்குந்தர் சங்கம்.
திரு. **K.கணேசன்,** தலைவர், அந்தமான் செங்குந்தர் சங்கம்.
திரு. **மு.குழந்தைவடிவேல்,** தலைமை சங்க செயற்குழு உறுப்பினர்.
MJF. Lion. **P.V.முருகேசன்,** திரு. **G.D.கணேசன்,** அம்மையார்குப்பம்.

தொழிலதிபர்கள்:

திரு. **T.செங்கல்வராயன்,** செங்கல்வராயன் சில்க்ஸ்
திரு. **M.காசிலிங்கம்,** ரியல்எஸ்டேட்
திரு. **G.கருணாகரன்,** திருகுமரன் டிரேடர்ஸ்
திரு. **P.சுப்பிரமணிய முதலியார்,** நகைக்கடை
திரு. **V.K.தாமோதரன்,** ஸ்ரீ கோமதி சில்க்ஸ்
MJF. Lion. **G.ஆறுமுகம்,** Ex.M.C., ரியல்எஸ்டேட்
திரு. **K.மலைக்கொழுந்து,** லட்சுமி ஸ்டோன்ஸ்
திரு. **S.செந்தில்குமார்** செந்தில் குழுமம், படப்பை.
திரு. **P.ஆடியபாதம்,** அம்பலவாணர் சில்க்ஸ்
திரு. **K.P.மணி,** நியூ சரவணா ஸ்டோர்
திரு. **K.வேணுகோபால்,**
திரு. **K.தேவராஜ்,** V.K.T.K. டெக்ஸ்டைல்ஸ்

காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்

2014 - 2017

புரவலர்கள்:

திரு. **A. சம்பந்தன்,** திரு. **M. குமாரசாமி முதலியார்,** திரு. **Dr. வே. சந்திரசேகரன்,** திரு. **வ. காளத்தி,** திரு. **ஆ. நாகப்பன்,** திரு. **M. மயிலப்பன்,** திரு. **N. பாலசுப்பிரமணியம்**

புலவர்.**க.சந்திரசேகரன்,** மாவட்ட தலைவர், செங்கல்பட்டு. செல்: 9444500020

MJF Lion.**பா.குமரேசன்,** மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம். செல்: 9894407183

கு.ப.கண்ணன், மாவட்ட பொருளாளர், காஞ்சிபுரம். செல்: 9445243697

வ. ராமதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர், தேசுமுகிப்பேட்டை, திருக்கழுக்குன்றம். செல்: 9789055407

பூ. ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர், படப்பை. செல்: 9941999162

D. தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர், காஞ்சிபுரம். செல்: 9445626001

மாவட்ட துணை தலைவர்கள்:

S. கருணாமூர்த்தி, உத்திரமேரூர். செல்: 9442272060

(லேட்)**V.குமார்,** காஞ்சிபுரம். செல்: 9994293255

க. சொக்கலிங்கம், திருக்கழுக்குன்றம். போன்:044-27447726

T. குமரவேல் நாயகன்பேட்டை. செல்:9965690380

கு. கனகசபை, மேல்படப்பை. செல்:9710696879

மாவட்ட துணைச் செயலாளர்கள்:

C. முத்துக்குமாரசாமி, செங்கல்பட்டு. செல்: 9444134460

G. முருகன், திருமுக்கூடல். செல்: 9976855857

R. பெருமாள், கருங்குழி. செல்: 9486184960

D. பசுபதி, படப்பை. செல்:9941938969

R. திருவேங்கடம், காஞ்சிபுரம். செல்: 9994092048

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: **சு.பூபதி,** திருக்கழுக்குன்றம். செல்: 9443247002

துணை அமைப்பாளர்கள்

தி. சக்திவிநாயகம், அய்யங்கார்குளம். செல்: 9965310482

மூ. கணேஷ், கீழ்படப்பை. செல்: 9710623682

மா. ஆடலரசன், செங்கல்பட்டு. செல்: 8939742001

K. குருமூர்த்தி, மதுராந்தகம். செல்: 9952679540

ஆடையிற் சிறந்தது

பாவேந்தர். **பாரதிதாசன்**

ஆடையிற் சிறந்ததுகைத் தறிஆடை - மக்கள்
அனைவர்க்கும் நல்லதந்தத் தேனோடை
ஒடையில் தேனைஅள்ளி உண்ணவாரீர் - அள்ளி
உண்டுகைத் தறிக்குதவி பண்ணவாரீர்.

சேலையிற் சிறந்ததுகைத் தறிச்சேலை - அது
தேவைக் குரியவண்ண மலர்ச்சோலை - குளிர்ச்
சோலை வண்ணமலர்கள் வாங்கவாரீர் - நம்
தூயகைத் தறித்தொழிலைத் தாங்கவாரீர்.

வேட்டியிற் சிறந்ததுகைத் தறிவேட்டி - கலை
வெற்றிக்கெல் லாம்அதுவே வழிகாட்டி - புகழ்
காட்டும் கலைக்கு நலம் காட்டவாரீர் - நம்
கைத்தறித் தொழிலைநிலை நாட்டவாரீர்.

எந்நாட்டிலும் தென்னாட்டுக் கைத்தறித்தொழில்-திசை
எட்டும் பரப்பியது தன்பேரெழில் - நம்
தென்னாட்டுக் கைத்தறித் தொழில்ஓங்க-ஓங்கச்
செல்வநிலை யுங்கலையும் தழைத்தோங்கும்.

செங்குந்தர் கடமைகள்:

1927ம் ஆண்டு முதல் கடந்த 89 ஆண்டுகளாக செங்குந்தர் குல மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுவரும் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம், மேலும் சிறப்புற்று வளர்ந்து ஓங்கிட கீழ்க்காணும் கடமைகளை நம் கடமைகளாக கருதி செயல்படுவோமாக.

1. ஒவ்வொரு செங்குந்தர் குடும்பத்திலும் உள்ள ஆண்-பெண் அனைவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, கிளைச்சங்கத்தின் மூலம் அடிப்படை உறுப்பினராகி உறுப்பினர் சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
2. ஒவ்வொரு செங்குந்தர் வீட்டிலும் செங்குந்தமித்திரன் மாத இதழ் இருப்பது செங்குந்தருக்கு பெருமை. எனவே, செங்குந்த மித்திரனின் ஆயுள் சந்தாதாரர் ஆக வேண்டும்.
3. தலைமைச் சங்கம் வலுப்பெற்றிட, தலைமைச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக வேண்டும்.
4. நம் குல இளைஞர்கள் தொழில் கல்வி பெற்றிட பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளைக்கு நம் வீட்டு திருமணம் மற்றும் மங்கல நிகழ்ச்சிகளின் போது தாராளமாக நிதியுதவி அளித்திட வேண்டும்.
5. பெண் கல்வியை பேணுகின்ற சமுதாயம் தான் முன்னேறும். எனவே, நம் குலப் பெண் குழந்தைகளை குறைந்தது பட்டப் படிப்பு (Degree) கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.
6. ஆடம்பரமான திருமணங்களை தவிர்த்து சிக்கனமாக முறையில் ஒரே நாள் திருமணமாக நடத்திட வேண்டும்.
7. நம் குல முன்னோர்கள் தேடிவைத்த பொதுச் சொத்துக்களை பாதுகாத்து நம் குல முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
8. நம் குல இளைஞர்கள் குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம் தரும் புதிய புதிய சிறுதொழில்களில் ஈடுபட வேண்டும்.
9. நம் குல வரலாற்றையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துக்கூறும் செங்குந்தர் பிரபந்த திரட்டு நூலை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்.
10. உயிரினும் மேலான ஒழுக்கத்தினை காத்து ஏழை எளியர்களுக்கு உதவிகள் செய்து நம் குலத்திடையே நல்லுறவினை வளர்த்திட வேண்டும்.

செங்குந்தர் உறுதிமொழி



தலைமைச் சங்கத்தின் தீர்மானத்தின்படி, நம் சமுதாய நிகழ்ச்சி ஒவ்வொன்றின் தொடக்கத்திலும் கீழ்கண்ட உறுதிமொழியை ஒருவர் படிக்க கூடியுள்ள அனைவரும் அதனை திருப்பிச் சொல்லி உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் செங்குந்த குலக் கடவுள், முருகப்பெருமான் ஆணையாக மனசாட்சியுடன் கீழ்கண்டவாறு உறுதி பூணுகிறோம்.

1. நாம் இந்திய குடிமக்களாய் இருப்பதை பெருமையாக கருதுகிறோம். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.
2. நாம் செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு நமது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு சமூக-பொருளாதார-கல்வி-தொழில்-கலாச்சார முன்னேற்றத்திற்கு பாடுபட்டு சமூக நலம் காப்போம்.
3. நாம் மற்ற இனத்தவரிடம் மனித நேயம் கொண்டு நட்புடனும், அன்புடனும் பழகுவோம்.
4. நாம் நமது உரிமைகளை பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம்.
5. நாம் சங்கம் நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு நமது சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம்.

வாழ்க செங்குந்தர் வெல் செங்குந்தம்



செங்குந்தர் குலத் தோன்றல்களால் – உயர்வு!






நெய்யும் தொழில் மட்டும் காணாது உலகு
உய்யும் நெறிகள் சொல்லிய திருவள்ளுவரால் - உயர்வு !

கருத்துடைய கவிதைகளை புவிக்குதந்து கவிச்சக்கரவர்த்தியாகிய
ஒட்டக்கூத்தரால் செங்குந்தர் குலம்பெற்றது - உயர்வு !

மனவளம் உயர்ந்து சொல்வளம் கொண்டு செயல்நலத்திற்கு
உலகாய சமுதாய சேவாசங்கம் நிறுவிய வேதாத்திரி மகரிஷியால் - உயர்வு !

சைவமும் தமிழும் ஒன்றென உலகிற்குகாட்டி
வையத்தை வாழ்விக்கவந்த வாரியாரைப் பெற்றதால் - உயர்வு !

தியாகத்தின் திருவுருவாய் திகழ்ந்த தில்லையாடி
வள்ளியம்மையும் திருப்பூர்குமரனும் நாம்பெற்றது - உயர்வு !

தமிழிற்குத் தொண்டு செய்து நிலைபேறு பெற்றுவாழும்
பாவேந்தர் பாரதிதாசனை கொண்டதால் - உயர்வு !

அரசியல் வானில் தன்னிகரில்லா எழுஞாயிறாகத் திகழ்ந்து -
தமிழக முதல்வராகிய அறிஞர் அண்ணாவால் - உயர்வு !

சைவத்தின் இலக்கணமாய் ஒழுக்க சீலராக வாழ்ந்து பாரோரால்
போற்றப்பட்ட ஞானியரடிகளால் பெற்றதோ - உயர்வு !

காஞ்சிபுரம் தலைநாடு, கிளை நாடுகளின் நாட்டாண்மை -
நம் குலக்கொடி ஏற்றிய நற்சீலர் சாமிநாதனாரால் - உயர்வு !

வேற்றுமைகொண்ட நம்மக்களை ஒன்றுபடுத்தி சங்கம் கண்டு
ஒற்றுமைக்கு வித்திட்ட காஞ்சி நாகலிங்கனாரால் கண்டது - உயர்வு !

கல்விக்கு கால்கோல் நாட்டியே ஏழைசிறார்களை
வல்லவர்களாக வாழவைத்த நல்லவர் சபாபதியால் நாம் பெற்றது - உயர்வு !

கைத்தறிக்கு காவலராய் சமுதாயத் தலைவராய் வாழ்ந்த
வித்தகநெறி தாமரைநாயகர் நாச்சிமுத்துவால் நமக்கு - உயர்வு !

நெசவாளர்க்கு நேசனாம் கல்விக் காவலராம் செங்குந்தர் திலகமாம்
வழிகாட்டும் ஒளிவிளக்காம் சுத்தானந்தத்தால் நாம் பெற்றது - உயர்வு !

குந்தர்நல வாழ்விற்கு பல திட்டங்கள் வகுத்து செயலாக்கம் புரிந்துவரும்
செங்குந்தர் குலச் செம்மல் தலைவர் செல்வராசால் - உயர்வு !

நம்குலக் கடவுளருளால் இக்கால வருங்கால நற்சீலர்களால்
நம் குலச்சங்கம் பலவகையாலும் பெறப்போவது - உயர்வு !

- காஞ்சி. துரை.சௌந்தரராசன்











நன்றி...
செங்குந்தமித்திரன்

அணையா விளக்கு அறிஞர் அண்ணா புகழ்



வாழ்க ! வளர்க !!

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் - என்று
இறைவழிபாட்டிற்கு ஒரு புதிய தத்துவத்தை விதைத்தார் !
கொச்சை மொழியைத் தடுத்தும், கடின இலக்கணம் குறைத்தும்,
அன்னைத் தமிழிற்குத் தொண்டாற்றும் அரும் மைந்தராகி,
எளிய, இனிய தமிழில், அழகிய நடையில் பேசி அனைவரையும் கவர்ந்தார் !
இளைஞர் உலகைத் 'தம்பி' யென்று அழைத்துப் பகுத்தறிவு தந்து
தன்னோடு நம் தமிழோடு ஒன்றச்செய்து வழி நடத்தினார் !
தான் கற்றவை, உணர்ந்தவை, சிந்தித்தவைகளை கவின்மிகு நடையில்,
பேசியும், எழுதியும் அரசியல் வானில் உதயசூரியனாகப் பவனி வந்தார் !
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - என்ற தாரக மந்திரத்தை
தாம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையாக்கினார் !
" எதையும் தாங்கும் இதயம் வேண்டும் " - என்று இயம்பி,
இன்னல்களைத் தாங்கும் மனப்பக்குவத்தை உணர்த்தினார் !
தமிழகத்து நலம் கருதும் மாற்றாரையும் போற்றி பேரறிஞரானார் !
தமிழகத்து முதல்வரானார் ! தமிழ் மக்களின் தாயகத்திற்கு,
"தமிழ்நாடு" எனப் பெயரிட்டு 'தமிழை' ஆட்சி மொழியாக்கினார் !
சுயமரியாதை, கலப்பு மணங்களைச் சட்டத்தால் அங்கீகரித்தார் !
தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி வழி நடந்தார் !
பல தெய்வங்களை வழிபடும் மக்களின் அறியாமை விலக,
"ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்ற திருமூலத்தைச் சொன்னார் !
பூத்துக் குலுங்கும் பசுஞ்சோலையாகத் தமிழகத்தை மாற்றினார் !
இன்னும் பல திட்டமிட்ட கனவுகளை, நினைவுகளாக்கிட,
தம்மைப் பின் தொடர்ந்த தம்பிகளுக்கு கடமைகளை வைத்து,
மீளாத் துயரில் நம்மை ஆழ்த்தி இயற்கையோடு கலந்தார் ! - எனினும்
நம்மோடு - வாழ்கிறார் ! - நம் உயிருள் "அணையா விளக்காக" !
'செங்குந்தர் குலத் திலகம்'- பேரறிஞர் அண்ணா புகழ் - வாழ்க ! வளர்க !!

- காஞ்சி. துரை. சௌந்தரராசன்

நன்றி: செங்குந்தமித்திரன்

செங்குந்த மித்திரன்

செங்குந்த மித்திரன் சீரார் இதழ்வாழி
எங்குந்தன் பேர்பரப்பும் ஈடில்லாப் - பொங்குந்தன்
கூத்தர் குலம் வாழி! கோலத் தமிழ் வாழி!
ஏத்துநலம் வாழி இசைந்து

- வாரியார் சுவாமிகள்

ஜனவரி 2016 மலர்:16, இதழ்:1

ஆசிரியர்:

K.P.K.செல்வராஜ்

சந்தா விபரம்

தனி இதழ் : ரூ. 15/–

ஆயுள் சந்தா

இந்தியா	:	ரூ. 500
வெளிநாடுகள்	:	USD 75

விளம்பரக் கட்டண விபரம்

கலர்

முழுப்பக்கம்	:	ரூ. 5,000
பின் அட்டை	:	ரூ. 7,500
நடுப்பக்கம்	:	ரூ.15,000

கறுப்பு–வெள்ளை

அரைப்பக்கம்	:	ரூ. 1,500
முழுப்பக்கம்	:	ரூ. 2,500

தென்னிந்திய செங்குந்த

மகாஜன சங்கம்

South Indian Senguntha
Mahajana Sangam
எண்.58, (பழைய எண்.89),
அரண்மனைக்காரன் தெரு,
சென்னை–600001.
மாளிகை: 044 – 42173735
மித்திரன் அலுவலகம்: 25241431
E-mail: sengunthamithiran@gmail.com
www.sengunthamithiran.com

காஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்:

1. சோழிங்கநல்லூர்
2. திருப்போரூர்
3. ஆளந்தூர்
4. பல்லாவரம்
5. தாம்பரம்
6. செங்கல்பட்டு
7. உத்திரமேரூர்
8. காஞ்சிபுரம்
9. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
10. மதுராந்தகம் (தனி)
11. செய்யூர் (தனி)

தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம், சென்னை.

தொகுதி-1

1. சென்னை பெருநகர்
2. காஞ்சிபுரம்
3. வேலூர் - கிழக்கு
4. வேலூர் - மேற்கு
5. திருவண்ணாமலை
6. புதுச்சேரி
7. திருவள்ளூர்
8. ஆந்திரா
9. அந்தமான்

தொகுதி-2

10. கடலூர்
11. விழுப்புரம்
12. திருச்சி
13. அரியலூர்
14. பெரம்பலூர்
15. கரூர்
16. தஞ்சாவூர்
17. திருவாரூர்
18. நாகை
19. புதுக்கோட்டை

தொகுதி-3

20. மதுரை
21. இராமநாதபுரம்
22. சிவகங்கை
23. திண்டுக்கல்
24. திருநெல்வேலி
25. கன்னியாகுமரி
26. கேரளா
27. விருதுநகர்
28. தூத்துக்குடி
29. இலங்கை

தொகுதி-4

30. சேலம்
31. நாமக்கல்
32. தர்மபுரி
33. கிருஷ்ணகிரி
34. ஈரோடு
35. கோவை
36. திருப்பூர்
37. கர்நாடகா

நன்றி! நன்றி!! நன்றி!!!

இம்மலரை வெளியிட மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து எனது செங்குந்த சங்க வழிகாட்டிகள் மாவட்டப்புரவலர் அரிமா. ஆ.சம்பந்தம் அவர்களுக்கும், மாவட்டப் புரவலர் திரு. கு.ப.கண்ணன், Ex.M.C., அவர்களுக்கும், காஞ்சி நாகலிங்க முனிவர் வாழ்க்கை குறிப்புகளை நகல் (Xerox) எடுத்துக்கொண்டு வெளியிட உதவிய தலைமைச் சங்க் தலைவர் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும், செங்குந்தமித்திரன் அலுவலக உதவியாளர்களுக்கும், என்னுடன் இணைந்து பணியாற்றும் தலைமைச் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய தகவல்கள் கொடுத்து உதவிய திரு. துரை. சௌந்தரராஜன் அவர்களுக்கும், மலரில் பிழைகளை திருத்திக் கொடுத்த அரிமா. ஆ.சம்பந்தம் அவர்களுக்கும், மாவட்டத் தலைவர் புலவர். க.சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இம்மலரில் நிறைய தகவல்கள் இடம் பெற வேண்டும் என்று கடும் முயற்சி செய்தும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்காமையையும், விழாவிற்கு குறுகிய காலமே காரணம். இனிவரும் மலரில் நம் சமுயதாயத்தில் புகழ்பெற்ற ஆன்றோர்கள், சான்றோர்கள், விழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியப்பெருமக்கள், பேராசிரியப் பெருந்தகைகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த புகழ் பெற்றவர்களின் குறிப்புகளை மாவட்டச் சங்க முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். இம்மலரை சிறப்புற வடிவமைத்து கொடுத்த பிரவீனா டிடிபி, பிரிண்டிங் செய்து ஜெயம் பிரிண்டிங் அச்சகத்திற்கும் நன்றி.

இம்மலரில் ஏதேனும் பிழைகளோ மற்றும் சில தகவல்கள் விடுபட்டிருந்தால், அனைத்திற்கும் பொறுத்தருள வேண்டுகிறேன். இவ்விழா சிறப்புற நடைபெற மாவட்டச் சங்கத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்து சிறப்பித்த அனைத்துச் சொந்தங்களுக்கும் நன்றி. இம்மலரைப் பற்றிய கருத்துக்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மலர் பலவகையிலும் சிறப்புடன் அமைய எல்லா வகையிலும் ஒத்துழைத்தும், உடனிருந்தும், ஆலோசனைகள் கூறியும், ஆசி கூறி வாழ்த்திய அனைவருக்கும் மீண்டும் என் பணிவான நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். அனைவருக்கும் நம் குலக் கடவுள் ஆறுமுகப் பெருமானின் அளவற்ற அருள் துணை நிற்பதாக.

இங்ஙனம்,
என்றும் நன்றியுள்ள.....

பா.குமரேசன், (செல்: 9894407183)
மாவட்ட செயலாளர்,
காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்



உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி:

காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்
மாவட்ட செங்குந்தர் சமுதாயக் கூடம்,
196, கிருஷ்ணன் தெரு,
நான்கு தெருவார் தோப்பு,
பிள்ளையார்பாளையம்,
காஞ்சிபுரம்-631 501.

பாரதிதாசன் ஐ.ஏ.எஸ். அகாடமி
(Bharathidasan I.A.S Academy)

25, ஆரிங்டன் சாலை (பச்சையப்பன் கல்லூரி பின்புறம்),
சேத்துப்பட்டு, சென்னை - 30.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

அன்புடைய பெற்றோர்களே! மாணவர்களே!

வணக்கங்கள், வாழ்த்துக்கள். தற்போது ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள் ஆகியோர் பயன்பெறத்தக்க வகையில் தற்போது மாலை (Evening) மற்றும் வார இறுதி விடுமுறை (Weekend) நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு 17140 Clerk & Associates Posts பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-05-2016

மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பத்தினை வங்கியில் சமர்ப்பித்து. அதன் நகலை அகாடமியின் முகவரிக்கு உடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வங்கித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு http:/bharathidasaniasacademy.com இணையதளத்தை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

K.P.K. செல்வராஜ்
தலைவர்

R.P. குமரகுருபரன்
செயலாளர்
பாரதிதாசன் IAS அகாடமி

Contact : **91766 90404, 91763 90044, 98426 57810**

Email: bharathidasaniasacadamey@gmail.com
Kumaraguru.cao@gmail.com

கோவை ஜில்லா செங்குந்தர் மகாஜன சங்கம்

திருப்பூரில் (20.-05.1934) வருடம் நடந்த 21-வது மஹாநாட்டின்

போட்டோ-குரூப்-காப்பி



1.ஸ்ரீ M.ஷண்முக முதலியார் திருப்பூர் கமிட்டி பிரசிடெண்டு
2.K.ஸ்ரீ கிருஷ்ண முதலியார் ஜில்லா கமிட்டி பிரசிடெண்டு
3.ஸ்ரீபெரியார் E.V.ராமசாமி நாய்க்கர் ஈரோடு
4.ஸ்ரீ S.முத்தையா முதலியார் மினிஸ்டர் மதருஸ்
5.ஸ்ரீ V.T.அரசு B.A.M.L.C. மதருஸ்
6.ஸ்ரீ HON V.C.வெள்ளியங்கிரி கவுண்டர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட், கோவை.
7.ஸ்ரீகண்ணப்பர் பத்திராதிபர்,மதருஸ்
8.ஸ்ரீ R.V.ராமசாமிக் கவுண்டர் மிராஸ்தார் & லேண்டுலார்டு திருப்பூர் புதூர்.
9.ஸ்ரீ C.N.அண்ணாத்துரை காஞ்சிபுரம்

1.ஸ்ரீ கூனப்ப முதலியார் மாதப்பூர்
2.ஸ்ரீராஜு முதலியார் சிவன்மலை
3.ஸ்ரீ நடேசன் திருப்பூர்
4.ஸ்ரீ N.M.நடேச முதலியார் ஜில்லா கமிட்டி கார்யதரசி
5.ஸ்ரீ E.V.சாமியப்ப முதலியார் திருப்பூர் கமிட்டி காரயதரசி
6.ஸ்ரீ S.A.கணேச முதலியார் கமிட்டி காரியதரிசி, ஈரோடு
7.ஸ்ரீ அங்கப்ப முதலியார் ஈங்கூர்
8.ஸ்ரீ பக்கிரிசாமி பிள்ளை மதருஸ்
9.K.ஸ்ரீ அய்யாசாமி திருப்பூர்
10.ஸ்ரீ கருப்பஞ் செட்டியார் விஜயாபுரம்
11.ஸ்ரீ R.கதிர்வேல்ராஜு திருப்பூர்
12.ஸ்ரீ B.முத்துகிருஷ்ணன் திருப்பூர்

போட்டோ By. B.ராஜு திருப்பூர்

செங்குந்தர் கைக்கோள முதலியார் இன முன்னோர்கள்

முருகனின் போர் படை தளபதிகளான செங்குந்த நவவீரர்கள்

